

# வீர சுறந்த நாட்டு வேல்



சாந்தன்



Leipzig

John



சோவியத் பயணம் பற்றிய மனப்பதிவுகள்

## சாந்தன்



ஸுமார்

ஸ்ரீமாந்தி

# **OLHI SIRANTHA NAADDILEY**

**Impressions of a journey in Soviet Union**

by

**A. SANTHAN**

**First Edition : September 1985**

**Published by :**

**Eelamurasu Arivooddakam**

**37, Kandy Road**

**Jaffna**

**Sri Lanka**

**Cover Design A. Santhan**

**Copyright Reserved with Author**

АСАНТАН  
«ОЛИ СИРАНТА НАТИЛЕ» -  
В ЗАМЕЧАТЕЛЬНОЙ СТРАНЕ  
ВПЕЧАТЛЕНИЯ О ПОЕЗДКЕ  
В СОВЕТСКИЙ СОЮЗ

НА ТАМИЛЬСОМ ЯЗЫКЕ  
ОФОРМЛЕНИЕ ОБЛОЖКИ  
А. САНТАНА

**Printed at**  
**Saibaba Advertising Associates**  
**37, Kandy Road, Jaffna.**

**Price : 10-00**

## பதிப்புரை

**சோவியத்நாடு** — பொருளாதார சித்தாந்தமொன்றின் ஆதரசநாடு அத்தோடு உலகில் யப்பானியரிகளின் பொருளாதார முன்னேற்ற வேட்டை யுடன் கூடிய வேகத்தை கலாசாரத்திலும் நட்புறவிலும் காட்டிவரும் ஒரு நாடு என்றும் கூறலாம். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் தாய் மொழியில்கூட எழுதப் படிக்கத் தெரியாத மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த சோவியத் நாடு இன்று எத்தனையோ ஆபிரம் மைல்களுக்குப்பால் பேசப்படும் தமிழ்மொழியில் பாண்டித்தியமும் பாரதி முதல் வள்ளுவர், தொல்ளாப்பியர், இனங்கோ வரை தமது மொழியில் மொழி பெயர்த்து ஆய்வும் புலமையும் மேற்கொள்ளும் அளவு தமிழ் அறிவில் முதிர்ந்து, நேசத்தையும் நட்பையும் வளர்க்கும் பெருமையைப் பேணுகிறது.

இத்தகைய நாட்டில் தமிழ் எழுத்தானார் ஒருவரது பயண அனுபவங்கள், அது எத்தனை குறுகிய காலத்தாயினும் தமிழ் கலாசாரத்துக்கு ஐயமற மிகுப்பயனை அளிப்பதே.

எழுத்து எழுத்துவகில் சாந்தனின் பஞ்களிப்பு தனித்துவமானது.

எழுமூரசின் குருத்தோலைகள் அவரது “ஆரைகள்” என்ற நாவ கையே முதன்முதலாகச் சுமந்தன. அந்த உறவின் நிலைப்பாடு “ஒளி சிறந்த நாட்டிலே” நூல் வெளியீடுவரை சிறந்து தொடர்ச்சிறது.

சாந்தனின் பயண அனுபவங்கள் வாசகர்கள் நூல்வழியில் சேகரிக்கும் வசதியளித்து எழுமூரசில் பிரசரிக்கப்பட்ட போதிலும், வாசகர்களுக்கு மலிவு விலையில் நல்ல நூல்களை அளிப்பதென்ற எழுமூரசு அறிவுட்டகத்தினரின் நன்னோக்கின் நூலுருவையும் பெற்றுள்ளது வாசகர் ஆதரவையும் பெறும் என தமிழ்களும்.

— எழுமூரசு அறிவுட்டகம்

ஒட்டுக்கூடு உடிவைக்கொட்டி எடுத்துவரி — ஓட்டுப்பிளவு  
எனும் ஏழையில்லை எடுத்துவரி என்றெப்பினாலோ சிரிசை ஏற்கவிட்ட  
ஒரு மலையை வழியேப்படி வடக்கிழ்ச்சாக தெட்டுவதே பயத் தாம்  
பீடு எடுத்துக்கொண்டு வருவதை முறைக் காலம் கொண்டுவருவதை  
நூலாகவோயிருப்பதை விரிவாக விவரிதியாக  
**முன்னுரை**  
நடவடிக்கை முறை 1984-இன் ஜூலை மாதங்களில் ஒரு நான்கு  
ஷுருபி வாரங்கள் நான்கு ரூஞ்யாவில் (மாஸ்கோ, லெவின்  
கிராத்) மேற்கொண்ட கலாசார சுற்றுலா அனுபவங்களை  
கனமாக பற்றியது இந்நால்:

பயண வாய்ப்பினைத் தந்த சோவியத்-இலங்கை நடபுறவுக் கழகம், இலங்கை-சோவியத் நடபுறவுக் கழகம் ஆசிபவற்றிற்கும்; குறிப்பாக நாட்டு நிலைமைகள் கரர்ன்மாக இடையில் ஏற்பட்ட தாமதங்களின்போது கைக்கெட்டியது வாய்க்கெட்டாது போய் விடுவதைத் தவிர்த்துதலிய பின்னதன் யாழ். கிளை முக்கியல் தர் - என். விழுயான்நதன் அவர்கட்டும் நன்றிகள்.

இக் கட்டுரைகளை அமுன் வெளியிட்ட ‘அழுமரசு’ பத்திரிகையினரும், இப்போது நாலாக வெளிக் கொண்டிரும் ‘அழுமரசு அறிவுட்டக்’த்தினருங்கூட என்றனறிக்குரியவர்கள்.

நல்லதெர்கு பயணநால் நாவலின் சாயலும்  
காட்டுதல் சாலுமா?

— ஐ. சாந்தன்

காதுமலை.

1

என் இடப்பக்க ஆசனத்தில் ஒரு கின்ன சல்பெண்ஸ் இருந்தது. ஒரு சிறிய பிரயாணப்பை மட்டுமே. அது யார்? எந்தத் தேசம்? எப்படியிருப்பார் பத்துமணி நேரத்திற்கான என் சகபாடி?

நல்ல நிலவெறிக்கும் ஓரிரவின் விமானப் பயணம் பற்றிய சில எதிர்பார்ப்புகள் எனக்கிருந்தன.

‘ஏரோஸ்பிரேஸாத்’ பிரதி திங்களிலும் வியாழனிலும் கொழும்பி விருந்து புறப்படுகிறது. என பயணம் தோதாக ஒரு வியாழனில் வந்தது — புதன் பெளர்ன்மை. புறப்படும் நேரம் மாலை ஜிந்தரை. நேரங்களையும் வேகங்களையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் பயணம் நெடுகே நிலவுங்கூட வருமென்றே பட்டது. இது கூடிய பட்சம் தெற்கு வடக்கான பயணம். வலப்புற இருக்கையொன்றில் ஜனனலுக்கருகே இடங்கிடைத்தால் நன்றாகியிருக்கும்.

ஆனால், இடப்புறத்தில் வலதுபக்க ஸீற்தான் எனக்குக் கிடைத் தது. மாஸ்கோ போய்ச் சேரு மட்டும் என்ன செய்யப் போகிறேன் என்ற பிரமிப்பு.

மற்ற வரிசைகளைப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. ஆனால், கூடவே ஒரு மனநோவும். அரைக்கரைவாசி தமிழ் இளாஞர்கள். கூடிய பட்சம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறவர்கள். தம் வாழ்வின் வசந்தங்களைத்தேடி ஜரோப்பிய நாடுகளுக்குப் போகிறவர்கள். அவர்களிற் சிலருடன் விமான நிலையத்திலேயே பேசமுடிந்திருந்தது.

சின்ன நீள் வட்ட ஜன்னலுக்கு வெளியே தூரத்தில் தென்னை வரிசைகள்.

பக்கத்து இடத்திற்கு யாரோ வந்தது மாதிரி இருந்தது. விலகி ணன். அறுபது வயதாவது இருக்கும். வெள்ளைக்காரர். வழுக்கைக் தலையும் கண்ணெடியும். மொத்தமாயிருந்தார். என்னைப் பார்த்துத் தலை யசைத்து விட்டு உட்கார்ந்தார்.

தலைக்கு மேலேயிருந்த சின்ன ஓவிக்கருவி கர கரத்தது. கப்டனும் அவர் சகாக்களும் எங்களை வரவேற்றார்கள். இன்ன உயரத்தில் பறக்கப் போகிறோம், இத்தனை பாகை வெப்ப நிலை...

இயங்திரம் சுருதி மாறியது. மெல்ல அசைந்து முன்னே போய், திரும்பி, ஒடி, விரைந்து அந்த ‘இல்-62’ மேலே எம்பியது. தென் னந் தோப்புகளும் கட்டிடமுங் கீழே போயின. வெய்யில் ஒவ்வொருக் கால் முகத்திற்பட்டது. கடல் — மஞ்சள் வெய்யிலில் மின்னுகிற நீலக் கடல். இலங்கையின் கரைகள்...டக்கென்று மேகமண்டலம் கீழே போய் விட்டது.

“மாஸ்கோவுக்கா போகிறீர்கள்?”

பக்கத்திலிருந்த கிழவனார் வினவினார். உப்பிய கண்ணங்களுந் தலை யும் ஹிட்ச்கோக்கை நினைவு படுத்தின.

“ஆம.....”

அவர் - பெயர் மறந்து விட்டது — பரீஸில் வசிப்பவர். தச்கவேலை செய்கிறார். மகன் எனஜினியர். இலங்கைக்கு சுற்றுலா வந்தார். ஒரு மாதம் மட்டில் நின்றிருக்கிறார். பல இடங்களும் பார்த்தார். சோக்கான இடம். அருமையான மனுசர்கள்.

“யாழ்ப்பாணம் தெரியுமா?”

தெரிந்திருக்கவில்லை. நான் அந்த ஊர் என்று சொன்னேன். வெய்யில் சுவறிய மேகங்கள்தாம் கீழே அடர்ந்து கிடந்தன.

“இந்தியாவுக்கு மேலே போய்க் கொண்டிருக்கிறோம்...” என்றார், கிழவர்.

“மாஸ்கோவுக்கு படிக்கவா போகிறீர்கள்?”

“இல்லை; ஒரு கலாசார சுற்றுலா — ஒரு மாதம.....”

இலங்கை - சோவியத் நட்புறவுக் கழகத்திற்கு 1982ல் இருபத்தெந்து ஆண்டுகள் நிரம்பின. வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில்

கட்டுரைப் போட்டிகளையும் நடத்தினார்கள். தமிழிலொன்று, சிங்களத் திலொன்று, ஒவ்வொன்றிலும் முதற்பரிசு சோவியத் யூனியனில் சுற்றுலா. ஆஹாவென்றிருந்தது. ஆனால், இந்த விபரந் தெரியவந்தபோது, பத்து நாட்கள்கூட மீதமிக்கவில்லை முடிவு தேதிக்கு. தந்த தலைப்பு களிலொன்றைத் தெரிவு செய்தேன். ‘சோவியத் சமாதான முன் முயற்சிகள்.’ தேவையான தகவல்களைத் திரட்ட வேண்டியிருந்தது. யாழ்ப்பான அபிவிருத்திச்சபையின் எங்கள் வட்டார உபஅலுவலகத் தில் நூலகமொன்றிருக்கிறது - ஆனைக்கோட்டையில். சோவியத் சஞ்சிகைகள் நூல்கள் அங்கு நிறைய. இரண்டோ மூன்று நாட்கள் லீவு போட்டேன். நாலைந்து இரவுகள் கண் விழிக்க நேர்ந்தது. எழுதி முடித்துவிட்டுப் பார்த்தபோது, இருபது பக்கங்கள். அவர்கள் கேட்ட அளவிற்குப் பத்துப் பக்கங்கள் மட்டில்தான் வரும். சரிபாதி சுருக்க வேண்டும். அது பிரச்சினையாக இருந்தது. படித்துப்படித்து அடர்த் தியைக் கூட்டினேன். மீண்டும் மீண்டும் எழுத நேர்ந்தது. ஏழூட்டுத் தரம் என்று நினைவு. குடும்பத்தவர்களையும் இரண்டு சகாக்களையும் கொஞ்சம் கொஞ்சம் கஷ்டப்படுத்தினேன். திருப்தியாக எழுதி, தட்டச்சில் பதிப்பித்து முடித்தபோது, முழுசாக மூன்று நாட்கள் மீதியிருந்தன. தபாவிற் போட்டபின் புதிதாக ஒரு கவலை முளைத்தது: நேரகாலத்திற்குப் போய்ச் சேருமா?

ஓராண்டின் பிறகு, 83ஜூலையின் முதல் வாரத்தில் சாதாரண மாக வந்த ஒரு தபால், என் வாழ்வின் பெருமகிழ்ச்சிகளிலொன்றைத் தன்னுள்ளே கொண்டிருந்தது. நாட்டு நிலைமைகள் பிறகு அது இது என்று ஓராண்டு.

இந்த ஜூனில் காலம் வந்தது. ஆனால் அதிலும் ஓர் சிக்கல் - என் விடுமுறை, அமைச்சிலை அங்கீகரிக்கப்பட்ட தகவல் வந்து கிடைப் பதில் ஏற்பட்ட தபால் தாமதம். நட்புறவுக்கழகத்தினர் புறப்படக் கேட்டிருந்த திகதிக்கு மூன்று நான்கு நாட்கள் பிந்தித்தான் அது வந்தது. நான் புறப்பட்டபோது முழுதாக ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது.

இதைப்பற்றி நட்புறவுக் கழகத்தின் பதில் காரியதரிசி திரு. கருணாநிலக்க கொழும்பிலிருந்து விமானநிலையம் வரும் வழியெல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார்.

“நீங்கள் அங்கே வருகிற புதிய திகதியை மாஸ்கோவுக்கு அறி வித்திருக்கிறோம். அந்தத் தகவல் போய்ச் சேர்வதில் தாமதமேற்பட்டால் உங்களை அழைத்துப்போக யாரும் வர மாட்டார்கள்.....”

இலேசாகப் பயமாயிருந்தது.

‘பயப்படவேண்டாம். இது மாஸ்கோ ‘நட்புறவு இல்ல’த்தின் முகவரி. இது தொலைபேசி எண்...’

“சமாளித்துக் கொள்வேன் ...” என்று சொல்லியிருந்தேன்.

இப்போது மீண்டும் மெல்லிய பயம். தலையைத் திருப்பி ஆங்காங்கிருந்த தமிழ்னான்களைப் பார்த்தேன். அவர்கள் பயணங்களுடன் பார்க்கும்போது இது எவ்வளவு இலேசானது? வெளியே இன்னும் வெய்யில் தெரிந்தது. எட்டுமணி. இந்த உயரத்திற்கும் இந்தத் திக்கிற கும் — நேர வேறுபாட்டோடு — இப்போது வெய்யில் சாத்தியம் என்றே பட்டது. நிலவைக் காணவே முடியாதோ என்றிருந்தது.

ஊனு வந்தது. சாப்பிட்டு முடித்த பின்னும் தட்டில் பாதிக்கு மேல் மீதியிருந்தது. அசைவும் என்று தெரிந்தவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்ததில் வந்த விளைவு.

‘‘போகிற இடத்தில் கஷ்டப்படப் போகிறீர்கள்.....’’ என்று பிரெஞ்சுக் கிழவர் சிரித்தார்.

சாப்பிட்டபின் மெல்லிய தூக்கம் வந்தது. வழியில் அபுதாபி வந்தது. நிலவு மட்டும் வரவில்லை.

அபுதாபியில் பிரயாணிகள் மண்டபம் வலு வடிவாயிருந்தது. நீண்டெழுந்த நடுத்தண்டில் விதானம் விரிந்திருந்தது. நீலமாக, உயரமாக, வழுவழுத்த ஒட்டு வேலைப்பாடு எல்லாம். கெமராவைக் கொண்டு வர விட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்,

அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சோவியத் யூனியன் பிரதேசத்திற்குள் வந்து விட்டதாகச் சொன்னார்கள். பறத்தலில் கிட்டத் தட்ட அரைவாசி சோவியத் எல்லைக்குள்ளேயே. மத்திய ஆசியக் குடியரசுகளையும், ருஷ்ய சமஷ்டிக் குடியரசின் பெரும் பகுதியையும் தாண்டியே மாஸ்கோ இருக்கிறது.

புதிய நாகரிகமொன்றைப் படைத்துக் காட்டிய பெருமைக்குரிய சோவியத் யூனியன், உலகின் மிகப் பெரிய நாடு.

கிட்டத்தட்ட இரண்டோல் கோடி சதுரக் கிலோ மீற்றர் பரப்பு. இரண்டு கண்டங்களிற் பரந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவைப்போல் முன்று மட்டங்கு. அதன் மேற்குப் பகுதிகளில் இருள் கெளாவும்போது கிழக்குப் பிரதேசத்தில் இன்னெருநாள் விடியுமாம்.

ஃகோளத்தின் வேறுபட்ட சிதோஷ்ண நிலைகளையும் இயற்கை அமைப்புக்களையும், தாவர விளங்கினங்களையும் தன்னுள் அடக்கியது. அதன் கரைகளைப் பன்னிரண்டு கடல்கள் வருடுகின்றன.

சனத்தொகையைப் பொறுத்தளவில், சினை இந்தியாவுக்கு அடுத்த தாக — மூன்றுவது இடத்தில் — இருக்கிறது. கிட்டத்தட்ட இருபத் தேழு கோடி. அடர்த்தி போதாது. நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களும், இனக் குழுக்களும் உள்ளன. நாடடின் சனத் தொகை யில் பாதிக்கு மேலான ருஷ்யர்களிலிருந்து, ஆக அறுநாறு பேர்களை மட்டுமே கொண்ட அல்யூத்கள் வரை இதிலடங்குவர்.

சோவியத் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இறைமை மிக்க பதினைந்து குடியரசுகள். ஒவ்வொன்றிலும் பல்வேறு சுயாட்சிக் குடியரசுகள், சுயாட்சி மாநிலங்கள், சுயாட்சிப் பிரதேசங்கள் என்பன அடங்கும். இனங்களின் சுதந்திரமான, சுயநிர்ணய உரிமைப் பிரயோக மூலமும் மற்றும் சம்மதயான குடியரசுகளின் சுய விருப்பின் பேரிலும், 1922ல் சோவியத் ஒன்றியம் தோற்றம் பெற்றது. ருஷ் சமஷ்டி, உக்ரேன், பைலோருஷ்யா, உஸ்஬ெக்ஸ்தான், கஸாக்ஸ்தான், ஜோர்ஜியா, அஸர் பைஜான், வித்துவேணியா, மொல்தேவியா, லத்வியா, கிர்கிணியா, தஜிக்கிஸ்தான், ஆர்மேனியா, துருக்மேனியா, எஸ்தோனியா - ஆகிய ஒவ்வொரு குடியரசும் அதனதன் தனித் தன்மைக்கேற்றபடி தனி அரசியல் யாப்பினையும், தேசியகீதம், கொடி, சின்னம், தலை நகரம் மற்றும் ஆட்சிபீடம் யாவற்றையும் கொண்டுள்ளன. ஒன்றியத் திலிருந்து விரும்பினால் விலகிக்கொள்ளும் உரிமையையும் கூட.

இந்த சமத்துவ சகோதரக் குடியரசுகளில் முத்தது ருஷ் சோவியத் சோஷவில் சமஷ்டிக் குடியரசு.....

ஒவிக்கருவி என்னை விழிப்புறச் செய்தபோது, எல்லோரும் பர பரப்புற்றிருந்தார்கள். முதலில் ருஷ்யனிலும் பிறகு ஆங்கிலத்திலுமாக, மாஸ்கோவை அணுகிக் கொண்டிருக்கிறோமென்று அறிவிப்பு வந்தது. ஐந்தாகிக் கொண்டிருந்தது — இலங்கை நேரம்.

“மாஸ்கோ நேரம் சரியாக ஒன்றரை மணித்தியாலம் பிந்தி...” என்று சொன்னார்கள். மாற்றிக் கொண்டேன்.

கீழே ஷர்மெத்தியேவோ விமான நிலையத்தின் விளக்குகள் நெருங்கி வந்தன. மனம் பட படத்தது. குளிராயிருந்தது. பிரெஞ்சுக் காரரிடம் விடைபெற்றுக் கொண்டு இறங்கினேன்.

குடிவரவு, சுங்கப் பகுதிகளில் சுணக்கமில்லை. இடையில் ட்ரான் ஸிற் பயணிகளான வயதான ஒரு இந்தியத் தம்பதிகளுக்கு எல்லாந்தெரிந்தவன் போலக் கொஞ்ச உதவி செய்ய முடிந்தது. வெளியே வந்த போது, விமான நிலைய மணிக்கூட்டில் சரியாக நாலுமணி.



# 2

கிறு கிரென்று என்ன நோக்கி ஓரிலைஞர் வந்தார். கம்பீரமான நடை. கவர்ச்சியும் முறுவலும் பூத்தமுகம்.

“நீங்கள் தானே சந்தன்? இலங்கையிலிருந்து?”

அப்பாடி என்றிருந்தது.

“நான் தான்...”

“நான் செர்கே இவானவிச்... உங்களை அழைத்துப்போக வந்திருக்கிறேன்”

“ஒச்சின் பிறியாத்னு...”

வியப்புடன் கை குலுக்கினார்: “நீங்கள் ருஷ்யன் பேசவீர்களா?”

“கொஞ்சம் கொஞ்சம்...”

“ஹரஷ்டோ... வாருங்கள் போவோம்...”

வெளியே வந்தபோது விடிந்திருந்தது. இங்கே இப்போது கோடை என்பது நினைவு வந்தது. இதமான் குளிர். ரக்ளிகள் வரிசையாக நின்றன. உற்சாகமாகப் பேசிச் சிரிக்கிற ட்ரைவர்கள்.

“அதோ அந்தக் கார்...” என்றார், செர்கே.

உள்ளே ஏறியதும் இடதுகை ஓட்டம் என்று தெரிந்தது. ஓட்டத் தொடங்கியதும் அது நிச்சயமாயிற்று. இங்கே தெருவில் வலப்பக்கந்தான் வாகனங்கள் போகின்றன.

“விமான நிலையத்திலிருந்து நகரம் கிட்டத்தட்ட முப்பது கிலோ மீற்றர்...” செர்கே சொன்னார்.

தெரு அமைதியாக அழகாக அகலமாக இருந்தது. மேடு பள்ளி மில்லாமல், வழுவழுவென்று, சுத்தமாக. இரண்டு பக்கங்களிலும் மரங்கள் அடர்ந்திருந்தன.

“ருஷ்யமொழி படிக்கிற ஆசை உங்களுக்கேன் வந்தது?”

“நான் ஒரு இலக்கியகாரன், எழுதுகிறேன். சின்ன வயதிலிருந்து நிறைய ருஷ்ய இலக்கியங்களை தமிழ், ஆங்கில மொழி பெயர்ப்புக்களில் படித்தேன். அந்தோன் சேகல் என்னை அதிகம் பாதித்திருக்கிற ரென்றும் நினைக்கிறேன். கொழும்பில் வசித்த காலத்தில் சோவியத் கலாசார நிலை நூலகத்திற்கு அடிக்கடி போய் வந்தேன். அங்கு ருஷ்யமொழி வசுப்பு நடத்துகிறார்களென்பதை அறிந்தபோது ஆசை வந்தது. படித்துப் பார்க்கலாம். இந்த இலக்கியங்களை அவற்றின் மூலத் திலேயே படிக்கவும் நேரலாம்.. கிழமைக்கு இரண்டு மாலைகளாக இரண்டாண்டுகள் படித்தேன் ..”

“இப்போது புத்தகங்கள் படிக்க முடிகிறதா?”,

“மிக மிக இலகுவானவற்றை மட்டும்.”

“தொடர்ந்து படிக்கலாந்தானே?”,

“தொடர்ந்தா? இப்போ இரண்டு வருஷங்களாகப் படிக்கவே முடியவில்லை.. நான் இப்போது கொழும்பிலில்லை.”

“ஓச்சின் கஷால்...” செர்கே வருத்தப்பட்டார்.

இந்தப்பயணம் நிச்சயமானதும், மாழ். நூலகத்தில்தேடி, அங்கி ருந்த இரண்டு மூன்று ரூஷ்யமொழிப் புத்தகங்களைத் தட்டிப் பார்த்து வீட்டு வந்திருந்தேன். நாளாந்த சம்பாஷணைக்காவது உதவும்.

“பரவாயில்லாமல் பேசுகிறீர்கள்”,

“ஸ்பஸிபா...”

எனக்கு கலாநிதி. வித்தாவிள்பூர்ணிக்காவின் நினைவு வந்தது. ஒரு கட்டிடத் தொழிலாளி, மகாகவி பாரதீயைப்பற்றி அறிய நேர்ந்ததும், அதன் மூலம் தமிழிற் பற்றுக் கொண்டதும், அதன் விளைவாக இன்று தமிழாய்வில் டாக்டராகி விளங்குவதும்...

அது இந்த நாட்டில்.

மாஸ்கோவில், டாக்டர் ஃபூர்ணிக்காவையும் சந்திப்பேன் என்கிற நினைவு மகிழ்ச்சி தந்தது.

“நாங்கள் இப்போது உங்கள் ஹோட்டலுக்குப் போகிறோம்...” என்றார் செர்கே.

நான் அவ்வப்போது படித்த ரூஷ்யப்பயண அநுபவ நூல்கள் எல்லாம் நினைவு வந்தன. இந்திரகுமாரின் ‘புதுயுகம் கண்டேன்,’ சிவப்பிரகாசத்தின் ‘சிரித்தன செம்மலர்கள்,’ தமிழ்நாட்டில் ‘சோலை’ எழுதிய ‘புதிய உலகம் புதிய பறவைகள்,’ பார்த்தசாராதி, ராஜம் கிருஷ்ணன், அகிலன், சுந்தரவடிவேலு எழுதிய நூல்கள்... கூடவே இன்னைந்றின் நினைவும் வந்தது: ‘சோவியத் ரூஷ்யா’. வெ. சாமி நாதசர்மா எழுதி, 1942 ல் வெளியான நூல். நான் பிறப்பதற்கு ஜிந்தாண்டுகளுக்கு முன்னர். அப்போது இரண்டாம் உலகயுத்தகாலம். அந் நூல் இப்படித் தொடங்கிற்று:

‘உலகத்துக்கே புதுமையான ஒரு புரட்சி ரூஷ்யாவில் நடந்தது. உலகத்துக்கே புதுமையான ஒரு வாழ்வை அது வாழுத் தொடங்கியது. உலகம் எல்லாம் ஒரு நாள் அதைச் சந்தேகக்கண்களுடன் நோக்கியது. உலகம் எல்லாம் இன்று அதை, அதன் வெற்றியை எதிர் நோக்கி நிற்கிறது. ஏனெனில், இந்த யுத்தத்தில் இந்நாள் ஐன்நாயக சக்திகளின் தனிப்பிரதிநிதியாக யுத்தத்தின் பெரும் பாரத்தையும் தாங்கி நிற்பதும் ரூஷ்யாதான். அஃது அற்புதமாகப் போர்ப்புவிவதன் காரணமும் இதுவே..... ஜெர்மனியின் பூரண படைபலத்தையும்

தனியாக எதிர்த்து நிற்கிற ருஷ்யர்களின் வீரம், உலகத்தில் ஆண்களின் இருதயத்திலே ஈரமிருக்கிறவரையில் பெண்களின் இசையிலே இனிமை இருக்கிறவரையில் போற்றப்படும். தவிர, ருஷ்ய மகாஜனங்களின் இந்த மகத்தான் தியாகத்தின் பரிணைமாக உலகத்தில் ஒரு பெரிய மாறுதல் ஏற்படப்போகிறது என்பது நிச்சயம்.'

சோவியத் ஒன்றியத்தை ருஷ்யா என்ற பெயரில் அடக்கிவிடலாகது. ருஷ்ய சமஸ்தி, சோவியத் ஒன்றியத்தின் மிகப் பெரிய குடியரசு. ருஷ்யநாடு உட்பட பதினாறு சுயாட்சிக் குடியரசுகளையும், ஐந்து சுயாட்சி மாநிலங்களையும் பத்து சுயாட்சிப் பிரதேசங்களையும் தன்னுள் அடக்கியது. இக்குடியரசு, சோவியத் ஒன்றியத்தின் மொத்தப் பரப்பளவில் முக்காற் பங்கில்—பால்டிக்கிலிருந்து பளிஃபிக் வரையும், ஆர்க்டிக்கிலிருந்து கலக்ஸ்தான் வரையும்—பரந்துள்ளது. கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் கோடி சதுரக் கிலோ மீற்றர். சனத்தொகையிலும் நாட்டின் அரைவாசியை அது கொண்டுள்ளது. இக் காரணங்களால் தொழில் வளத்திலும் இயற்கையாகவே முன்னணியில் திகழ்கிறது.

“மாஸ்கோ இன்னமுந் தூங்கிக்கொண்டிருக்கிறது.....” என்றார் செர்கே. ஐந்துமணியாகவில்லை. சூரியக் கதிர்கள் மர உச்சிகளையும் கட்டிடங்களையும் தொடர்த்தொடங்கியிருந்தன. கட்டிடங்களின் நெருக்கம் நகரை அண்மி விட்டோம் என்பதை உணர்த்திற்று. என்னிப் பார்த்தேன்—சராசரி பதினைந்து மாடிகள், எல்லாம் குடிமனைகள்.

‘ஊனிவெர்சித்தியத்தா’ ஹோட்டலில் என் அறை பதினாலாம் மாடியிலிருந்தது. பதிவு வேலைகள் முடித்து அறைக்கு வந்த பின் செர்கே சொன்னார்.

“உங்களுடைய இன்றைய புரோகிராம் பன்னிரண்டு மணிக்குத்தான் தொடங்குகிறது. தயவு செய்து ஆயத்தமாக இருங்கள். பகல் வருகிறேன்.....”

“பன்னிரண்டுமணிக்கு? ”

“ஆமாம், ஆறுதலாகத் தூங்கி ஓய்வெடுங்கள்.....”

“தூங்கவா?...” - வீட்டிலேயே கூட, பகல் தூக்கம் என்பது எனக்குத் தெரியாது. அதுவும் இத்தனை ஆயிரம் மைல்கள் வந்து இந்த ஊரில் இந்த நேரத்தில் தூங்கவா?

“எனக்கு ஓய்வு தேவையில்லை.....தூக்கமும் வராது...” என்றேன்.

“புரோகிராம் பன்னிரண்டுக்குத்தான்.....” என்றார் செர்கே.

“ஒன்று செய்யவா? ”

“என்ன? ”

“வேலைகளை முடித்துக் கொண்டு மெல்ல வெளியே போய் வருகி றேனே.....”

வெளியே? தனியாவா? மாஸ்கோ சிறிய நகரமில்லை.....

“பயப்படாதீர்கள். கன்னுரம் போகமாட்டேன். இந்த மோட்டிலை மையமாக வைத்து கொஞ்ச இடம் நடந்து வருகிறேன்.....”

“நடந்தா? அது பரவாயில்லை... தூரப்போய் விடாதிர்கள் ஹோட்டல் கார்ட்டைப் பத்திரமாகக் கூட வைத்திருங்கள்...”

செர்கே விடைப்பெற்றுப் போனார். அறை அழகாய் நவீனமாய் வசதியாயிருந்தது, ஜன்னலூடாக தூரத்தில் குரிய ஒளியிற் பளபளக் கிற உச்சியுடன் நின்ற உயரக் கட்டிடம் தன்னை அடையாளங் காட்டியது—மாஸ்கோ அரசுப் பல்கலைக் கழகம்.

ஜன்னலீ மெல்லத்திறந்தேன், காற்று, குளிரையும், மெல்விய இரைச்சலையும், மரங்களின் மணத்தையும் கொண்டு உள்ளே வந்தது.

உடனடியாகச் செய்வதற்கு எதுவுமில்லாமல் இருந்தது. வெளியே போவதென்றாலும் எட்டுமணியாவது ஆகட்டும். கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலம் இன்னும். கட்டிலிற் சரிந்தேன்.

கனவு மாதிரி இருந்தது. எப்படி இங்கு வந்தேன்? இந்த மண்ணுடன் பரிச்சயமேற்பட்டதெவ்வாறு?

சின்னவயதில் 'கல்கி'யில் பாலர்பக்கமோ, சிறுவர் பகுதியோ ஏதோ ஒன்றில் படித்த வளிவிலி-வளிவிசா வருகிற நாடோடிக்கதைகள். இன்னென்றில் ஜவான். அது 'ஜவான்' என்று சொன்ன நண்பர்களுடன் பண்ணிய வாதம். இப்போது தெரிகிறது-அது இவான்.

பிறகு, அப்போது புரியாதிருந்த 'டால்ஸ்டா'யின் 'குழந்தைகள் அறிவு' புத்தகம். பிறகு யாரோ எழுதிய ஒரு பயண நூல். 'கோவா-கோவா' என்று வருகிற பெண்பாற பெயர்களின் நினைவு. ஸ்புதனிக், லூகா, ககாரின், அவர் யாழ்ப்பாணம் வந்தது.....

பிறகு? சேக்கவ், அந்தோன் சேக்கவ், வான்காவுக்காக இரண்டு மூன்று நாட்கள் பட்ட கவலை..... லெனின், தல்ஸ் தோய், ஷால கோவ் - ஓவ்வொன்றுக நினைவில் வந்தன. கடைசியாக, கலாசார நிலையம், ஆசிரியைகள் மதாம் யெலேனு மஹ்முறியானு, மதாம் ஸ்ரில்ஸா இவான்வனு.....

கட்டுரைப்போட்டி, ஏரோஸ்பூலாத் இப்போது இந்த ஹோட்டலில் இந்த மெஸ்லிய குளிரோடு... புதிய வானம். புதிய பூமி, புதிய குழல்—'த்றில்'லாகத்தானிருந்தது.

இப்போது இந்தப் பதினேரே பதினேமோ மாடி ஹோட்டல் நிற்கிற இடத்தில் முன்பு என்ன இருந்திருக்கும்? புரட்சிக்கு முந்தி? அதற்கும் முந்தி? 'வால்காவிலிருந்து கங்கைவரை'யில் படித்த வேட்டையாடித் திரிகிற மனிதர்க்குமுக்கள் நினைவில் வந்தார்கள்.

ஸ்லாவிய இனத்தவர்களின் பிரதேசம் தெற்கே கருங்கடலிலிருந்து வடக்கே பால்டிக் சமுத்திரம் வரை பரந்திருந்தது. இன்று சோவியத் யூனியனிலுள்ள ருஷ்யர், உக்ரேனியர், பைலோருஷ்யரோடு, வேறு பல கிழக்கு ஜரோப்பிய நாடுகளின் மக்களும் இந்த ஸ்லாவியரே.

ருஷ்ய சரித்திரம் நீண்டது. கஷ்டங்களைக் கண்டது. ருஷ்யாவை முதலில் ஆக்கிரமித்தவர்கள் மங்கோவிய இனத்தவரான தாத்தாரி யர்கள். ஏறத்தாழ 250 ஆண்டுகள் - 15 ம் நூற்றுண்டு இறுதிவரை—

இந்த ஆதிக்கம் நீடித்தது. ஐரோப்பாவெங்கும் மகத்தான மாறுதல் கள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், ருஷ் தேசம் இந்த தாத் தாரியர் பிடியிற் கிடந்தது.

பிறகு, தலூர் மகா இவான் 1480 ல் இந்நிலையை மாற்றி, ரஷ் ய விஸ்தரிப்பையும் ஆரம்பித்து வைத்தான். 16 ம் நூற்றுண்டில், பிறகும் பிரச்சினைச் காலம். ஆட்சிப்போட்டி, அந்நியத் தலையீடு, வரடசி, பஞ்சம், தொற்று நோய்கள்..... பிறகு, 1613 ல் ரொமனேவுடன் தொடங்கிய புதிய அரசுக்கு பரம்பரை—புரட்சியால் கவிழ்க்கப்படும் வரை 300 ஆண்டு கட்கு மேல் நீடித்த ரொமனேவ் பரம்பரை:

யெரவானின் செப்மலைக் குன்று அகழுப்பட்டபோது கிடைத்த மூவாயிரம் ஆண்டுப் பழைமைகொண்ட சான்றுகளும், நோவ்கரத் நகரின் ஏழு நூற்றுண்டுப் பழைமை கொண்ட பிரச் மரப்பட்டை எழுத துக்களும், நூற்றுக்கட்கு முன் ஒரு ருஷ் ய செய்தித்தானில் உந்திருக்கக் கூடிய ‘விற்பனைக்கு: ஒரு குடியானவன் – 35 வயது; மனைவியுடனும் மூன்று பிள்ளைகளுடனும்’ என்ற விளம்பரங்களும், எழுபதாண் குட்கட்கு முன் இரகசியமாக அச்சிடப்பட்ட ‘தலூர் ஓழிக! மக்களுக்கு விடுதலை வேண்டும்!’ என்ற பிரசரங்களும், பிறகு 1917 அக்டோபரில் ‘விவசாயிகள் தொழிலாளர்களின் ஒரு அரசை நிறுவுவதற்கு’ என வெளினால் விடுக்கப்பட்ட அறிக்கையும் இந்த நீண்ட ருஷ் ய சரித்திரத் தின் ஒவ்வொரு பக்கங்களேயாகும்.

வெந்நீர்க் குளிப்பு, வேலைகளை முடித்துக் கொண்டு உடுப்பு மாட்டுனேன். ஹோட்டல் உணவுச்சாலையில் சாப்பிட்டுவிட்டு வெளியே போகலாம். கீழ்த்தளத்தில் அது இருப்பதாக செர்கே சொல்லியிருந்தார்.

இலங்கையிலிருந்து கொண்டுவந்திருந்து ‘மாஸ்கோ – வழிகாட்டி’ நூலிலிருந்து நகரின் வரைபடத்தை எடுத்துக் கொண்டு இந்த இடத்தைத் தேட முயன்றேன். நகரின் தென்மேற்குப் புறம் என்று தெரிந்தது. பார்க்கப் பார்க்க, இங்கிருந்து எதெது எந்தெந்தத் திடையில் என்று மனதிலொரு பட்ட விழுந்தது. இப்போது அங்கெல்லாம் நான் தனியே போகப் போவதில்லை, என்றாலும் இந்த விளக்கம் அவசியமாய் இருந்தது.

போக விரும்பிய நகர்கள், பார்க்க விரும்பிய இடங்கள் என்று என் பயண விருப்பம் அறியப்பட்டபோதே ஒன்றைத் தெரிவித்திருந்தேன். கூடியபட்சம் சாதாரணமாக இருக்கட்டும். அவர்களுடைய பயணத்திட்டங்கள், பார்க்கும் ஏற்பாடுகளினிடையில் மிஞ்சகிற நேரங்களில் என்பாட்டில் போய்வரவும் அங்குமிங்கும் அலையவும் வேண்டும். விருந்தினாக இல்லாமல் சனங்களோடு புழங்கவேண்டும்.

குறைந்த பட்சம் - புலமைப் பரிசில்கள் பெற்றுவந்து மாஸ்கோவில் வதிகிற - வெளிநாட்டு மாணவர்கள் மாதிரியாவது.

இந்த விருப்பத்திற்கு நகரமைப்பைக் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டியிருந்தது. மாஸ்கோவை சரிவர அறிந்து கொள்ள அதன் மெத்ரோ 'வை தெளிவாக' புரிந்து கொள்ளவன்கும் என்று கேள் விப்பட்டிருக்கிறேன். மெத்ரோ-சுரங்க ரயில்.

அறையைப் பூட்டித் தளக் கண்காணிப்பாளரிடம் தீறப்பைக் கொடுத்து விட்டுக் கீழே வந்தேன்.

ஹோட்டல் கட்டிட வெளி வாசலில் அடுத்தடுத்துக் கதவுகளி ரண்டு இருந்தன. ஒன்றைத்தாண்டி ஆரேழு அடி தூரத்தில் மற்றது. தாமாக மூடிக்கொள்ளும் கனத்து உலோகச் சட்டமிட்ட கண்ணடிக் கதவுகள். கொஞ்சங் சஷ்டப்பட்டுத்தான் தள்ள வேண்டியிருந்தது. குளிர் காலத்திற்கான ஏற்பாடாயிருக்க வேண்டும்.

வெளியே இப்போது வெய்யில் கீழே வந்திருந்தது. இதமான வெய்யில். இதமான குளிர், மாசிக்குளிர் போல. தாங்கிக் கொள்ள வாம். இந்த இடம் நிச்சயமாக மாஸ்கோ நகர எல்லைக்குள்தான், என் ரூலும் எப்படி இவ்வளவு அமைதி? எப்படி இவ்வளவு விசாலம்? எப்படி இவ்வளவு மரங்கள்? ஏன் பழுதி புகையில்லை? இரைச்சல் இல்லை? எனக்கு வியப்பாக இருந்தது. பெரியதொரு பூங்காவில் நடக்கிற மாதிரி இருந்தது. எதிரே கார்கள், பஸ்கள், ட்ராம்கள், ட்ரோலி பஸ்கள் எல்லாந்தான் ஓடின. என்றாலும் எப்படி இவ்வளவு அமைதி? சுறுசுறுப்பு இருந்தது. வேகம் ஓருந்தது. பைத்தியக்காரத்தனமான பரவரப்பு இல்லை. நகர எல்லைக்குள் ஹோன் அடிக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். அது சரி தான் என்று பிறகு தெரிந்தது. விபத்தேதும் ஏற்படும் போவிருந்தாலன்றி கண்டபடி நகர எல்லைக்குள் ஹோன் அடிக்க அநுமதியில்லை என்றார்கள். நல்ல ஏற்பாடு.

மரங்கள் செடிகள் எல்லாம் பூவும் பச்சையுமாய் இது முது வேளில் என்று சொல்லி நின்றன. என் பயணம் 'வின்ற' ரில் அமைந்தால் நன்றாகிறுக்கும் என முன்னர் எண்ணியதுண்டு. எமக்கு அந்தியமான ஸ்நோவை, அது மரத்தை மண்ணைக் கட்டிடங்களையெல்லாம் மூடியிருக்கிற அழகைப் பார்க்கலாம். புதிய அநுபவமாயிருந்திருக்கும் என எண்ணி யிருந்தேன். இப்போது இந்தக் கோடையின் குளிரையும் அழகையும் பார்க்கும் போது இப்போது வந்தது பரவாயில்லை என்று பட்டது.

தெருக்களைக் கடக்கும் போது ஞாபகமாக முதலில் இடப்பக்கமும் நடுவில் வந்த பிறகு வலமும் பார்த்துக் கடந்தேன். வலு ஸீரியஸ்ஸாக ஏதோ ஒரு பஸ்ஸைப் பார்த்து நிற்கிற பாவனையில் ஒரு நிறுத்தத்தில் நின்று பார்த்தேன். ஆனால் ஜந்து நிமிடத்திற்குள்ளாகவே அங்கு தரிக்க

வேண்டிய பஸ்களெல்லாம் வந்து போய்விடவே நான் மெஸ்ல நடக்க நேர்ந்தது.

சனங்கள் சுறுக்குறுப்பாக என்னைத் தாண்டிப் போய் வந்து கொண் டிருந்தார்கள். மகிழ்ச்சி, ஆரோக்கியம், அழகு, அளவான அலங்காரங்கள். ஆடம்பரமற்ற நல்லாடைகள்.

மாஸ்கோ பல இன மக்கள் வாழும் நகரம். சோவியத் நாட்டின் பல வேறு இனத்தவர்கள் மட்டுமன்றி, பெருவாரியான வெளி நாட்டவரும். இவர்களிடையே ருஃயர்களைப் பிரித்தறிய முயன்றேன் - உயரத்துடன் ஒப்பிடும் போது மொத்தமான, கட்டுமெஸ்தான உடம்பு அகன்றமுகம். துல்லியமான தாடை எலும்புகள்.

தெருவெங்கும் கண்டபடி கடைகளில்லை. ஆங்காங்கு தேவை கேற்ப அங்காடிகள், கடைகள், உணவு விடுதிகள். தெருவுக்குந் தெரு வுக்கும், தெருவுக்கும் நடைபாதைக்கும் இடை நெடுக மரஞ்செடிகள் வளர்த்திருந்தார்கள். விசாலமான நடைபாதை விளிம்புகளில் இருந்திருந்து விட்டு சின்னச் சின்ன கியோஸ்க்கள் - பத்திரிகை, பூக்கள்' ஐஸ்கிரிம் விற்கிற பெட்டிக் கடைகள்.

அறைக்குத் திரும்பினேன். முடிய ஜன்னவின் வெளிப்புறம் புரு ஓன்று உட்கார்ந்திருந்தது.



# 4

“அதா, அதுதான் ..” என்றார், செர்கே இவானவிச். கட்டி டத்திற்கு மேலே ‘எம்’ என்ற தனி எழுத்து- பெரிதாய் மெத்ரோ ஸ்ரேஷன். யூனிவீஸிற்றி நிலையம்.

படிகளாலிறங்கிக் கீழே போனேம். நல்ல சனம். ஆனால் நெரிச லில்லை. புழுதியில்லை. வெக்கையில்லை. எங்கிருந்து என்று தெரியாமல் குன்குனவென்று காற்று வந்து மோதியது. இந்தச் சுரங்கத்தில் எப்படி இந்தக் காற்று? கனத்த கண்ணூடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனதும், எதிரே வரிசையாக இடுப்பளவு உயர் இயந்திரங்கள். தானியங்கிகள். இடையில் ஒவ்வொருவர் போகக் கூடிய இடை வெளி. அருகே வலப்புறத்தில் காசு போடும் துவாரமும், சிவப்பு பச்சை விளக்குகளும். காசு போடாமற் போக முயன்று, சடக் கென்று ஒரு சட்டம் குறுக்கே விழுந்து மறிக்கிறது. இந்த எட்டோ பத்தோ நுழைவாயில்களுக்கும் பொதுவே ஒரே ஒரு கண்காணிப்பாளர் மட்டுமே ஒரு கரையில். ஆட்கள் காசைப் போட்டுசிட்டு பச்சை விளக் கெரிந்ததும் உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள்.

நான்யமொன்றை எடுத்து, “இதைப் போடுங்கள்...” என்றார், செர்கே.

“...ஒவ்வொருவரும் தனித்தனி ஐந்து கப்பியெக்—ஒரே குற்ற யாகப் போட வேண்டும்.”

“சில்லறை டீஸ்லாவிட்டால்?”

“அங்கே பாருங்கள்...”—இடப்புறச் சுவரில் வரிசையாக நான்ய யம் மாற்றும் இயந்திரங்கள்.

எல்கலேட்டர்கள் இயங்கிக் கொண்டிருந்தன. கீழே போனேம். பளிச்சென்று பெரிய மண்டபம். அழகாய். சுத்தமாய். நல்ல வெளிச் சம். காற்று, வழி விபரங்கள் எழுதிய பல்கைகள் தொங்கிக் கொண்டிருந்தன. மேடையின் இருபுறமும் பாதைகள்.

“இந்தப் பக்கம்....” என்றார் செர்கே.

புறப்படத் தயாராய் ரயிலொன்று நில்று கொண்டிருந்தது.

“...போகட்டும் விடுங்கள்’—என் சொன்னுரென்று உடனேயே புரிந்தது. அது போன்றும் போகாததுமாய் மெல்லிய இரைச்சலுடன் இன்னென்று வந்து நின்றது.

“சடாசரி, நிமிஷத்திற்கொரு ரயில்...”

முதலாவது மெத்ரோப் பயணம் என்று நினைத்தபடி உள்ளே காலை வைத்தேன். நேற்று முதலாவது ஜெற் பயணம். இன்று இது — ஒன்றுஞ் சில நாட்களுக்கு சில முதலாவதுகள் இருக்கக் கூடும்.

உட்கார்ந்தோம்.

“அஸ்தரோஷ்னு — தவேரி எக்ரிவாயெச்சா... ஸ்வியதாஷியே ஸ்தான்ஸி லெனின்ஸ்கியே கோறி...” — கவனம், கதவுகள் மூடுகின்றன. அடுத்த நிலையம் லெனின் குன்றுகள்.

— அறிவிப்பு வந்ததும் கதவுகள் மூடிக் கொண்டன. மெல்ல வழுகி, அம்புபோல் சறுகியது ரயில்.

உள்ளே, தூச், அழுக்கு, எண்ணெய்ப்பிசுக்கு இல்லாத இருக்கைகள், கிறல் கிறுக்கலில்லாத பெயின்ற் பிம்பம் காட்டும் ஆண்ணல்கள், பளிச்சென்ற வெளிச்சம். ஒரு ஜனனில், ‘குழந்தைகளுடன் வருகிற வர்களுக்கும் உடலான மற்றொருக்கஞ்சுமாக’ என்றெழுதியிருந்தது.

“எவ்வளவு தூரம் போனாலும் இதே கட்டணந்தான்...” என்றார்செர்கே

“கேள்விப்பட்டிருக்கிறேன், மெத்ரோ இருபத்துநால் மனித்தியாலமும் ஓடுமா?”

“இல்லை, காலை ஆறிலிருந்து நன்றிரவு ஒரு மணி வரை”

“மெத்ரோ என்றால் அர்த்தமென்ன?”

“மெத்ரோ போலித்தன் போக்குவரத்து என்பதன் சுருக்கம்...”

மெத்ரோ, மாஸ்கோவின் முக்கிய போக்குவரத்து சாதனம். சுரங்க ரயில்திட்டம் த்ஸார் காலத்திலேயே இருந்தாலும், புரட்சிக்குப் பின்பே அதைச் செயலாக்க முயற்சியெடுக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் சிரமதானம் மூலம் மக்களும் பங்களிப்புச் செய்தார்கள். இன்று மாஸ்கோவில் மட்டுமல்ல, வேறுபல சோவியத் நகர்களிலும் சுரங்க ரயில்கள் ஓடுகின்றன. உலகிலேயே சிறந்தவையாக அவை விளங்குகின்றன.

றன. மாகோவில் 185 கிலோமீற்றர் தூரத்தை மெத்ரோ கவனிக்கின் றது. 115 நிலையங்கள், 2500 பெட்டிகள். நாளைக்கு 60 லட்சம் பயணி கள். சராசரி வேகம், மணிக்கு 90 கி. மீ. வசதி வேகம், இவற்றேடு அநேக நிலையங்கள் கட்டிடக்கலை வண்ணங்களாகவும் மினிர்கின்ற என்றார் செர்கே.

வெறுமே வேகம், வசதி, அழகு என்று அவர் சொன்னதெல்லாம் உண்மையிலும் கொஞ்சம் கீழே என்று பிறகு நாளடைவில் எனக்குப் பட ஆரம்பித்தது. மெத்ரோ போன்றதொரு போக்குவரத்துச் சாதனமிருந்தால், தனிப்பட்ட வாகனங்களை வைத்து விணகெட வேண்டிய தில்லை என்று தோன்றும். மெத்ரோ இல்லாத மாஸ்கோவைக் கற்பனை பண்ணக் கஷ்டமாயிருக்கிறது அந்தஸ்ரேஷன்கள்தாம் எவ்வளவு அழகு? கட்டிட அமைப்பின் நுணுக்கம், அழகு, வசதிகள் .... கவர்களிற் பதித் துள்ள பளிங்கிற்தான் எத்தனை நிறங்கள்? சிவப்பு, கறுப்பு, பழுப்பு, பச்சை, ரூஸ், வெள்ளை — பளிங்கில் இத்தனை வண்ணங்கள் என்று இப்போதுதான் தெரிந்தது.

அர்பாத்ஸ்கயா ஸ்ரேஷனிலிருந்து வெளியே வந்தோம்.

“இதுதான் கவினிஸ் வீதி... ‘நட்புறவு இல்லம்’ இங்கேதான்...”

மாஸ்கோவின் முக்கிய வீதிகளிலென்று என்று புரிந்தது. சுறுசுறுப் பாயிருந்தது. வானளாவும் கட்டிடங்கள். நகரமையம் அருகில்தான்.

‘சமாதானத்தைப் பாதுகாப்பது, மக்களுக்கிடையிலான நட்புறவை வளர்ப்பது ஆகிய பணிகளில் ‘நட்புறவு ஒன்றியம்’ முனைப்புடன் செயல்படுகிறது. ஒன்றியத்தில் அறுபத்து நான்கு நட்புறவுச் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. 141 நாடுகளிலுள்ள மக்களுடன் நிரந்தரமான தொடர்புகளைச் சங்கம் பேணி வருகின்றது. மூன்று கோடி சோவியத் மக்கள் நட்புறவு செயற்பாடுகளிற் பங்கு கொள்கிறார்கள்...’’ — என்றார் செர்கே.

எமக்கெதிரே, ஸ்பானிய அரண்மனையே : ன்று போல நட்புறவு இல்லக் கட்டிடம் கம்பீரமாக நின்றது.

# 5

மார்க்ஸ் வீதி சுரங்க ரயில் நிலையத்திலிருந்து வருகையில் எதிரே தெரிந்தது, செஞ்சதுக்கம். ஸ்பாஸ்கயா கோபுரமும் அதன் மணீக் கூடும். அதற்கும் செஞ்சம் பின்னால், விதவிதமான கோளக் கோபுரம் கஞ்சன் நிற்கிற வளிவித தேவாலயம். அஶ்ரு நான்கு நூற்றுண்டு வயது. பண்டைய ருஷ்யக் கட்டிடக் கலையின் கிள்ளை. இப்போது அது காட்சிக்காலை. ஸ்பாஸ்கயா கோபுரத்தின் மூன்றாலை இடது பக்கம் வெளின் சமாதி. செம்மண்ணிரக் கற்களாலமைந்த சதுரக் கட்டிடம். அதன் பின்னால் க்ரெப்ஸின் கவர். இவ்விரண்டிற்கும் இடையில் பல தலைவர்களின் கல்லறைகள் உள்ளன. கோவியத் நாட்டின் பிரபல தலைவர்கள் மட்டுமல்லன. இரு அமெரிக்கர்களினது கல்லறைகள் கூட அங்கே இருந்தன என்றால் வியப்பாய் இருக்கலாம். எழுத்தாளர் ஜோன் நீடி, தொழிலாளர் இயங்கத் தலைவர் சாஸ்ஸ் ரூடன்பேர்க் குகியோரே அவர்கள். இன்னும் ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் தலைவர்கள் மூவரது கல்லறைகளும் உள்ளன.

கோவியத் நாட்டினது இதயம் மாஸ்கோ என்றால், மாஸ்கோவின் இதயம் செஞ்சதுக்கமாகும்.

'நீங்கள் செஞ்சதுக்கத்தில் நிற்கும்போது, மண்ணிலிருந்து விண்ணுக்குத் தாவுகிற விண்ணலம், பைக்கால் அழுரிள் ரயில்வை கூன். பனித் தட்டியை உடைக்கும் அணுச்சுக்கிக் கப்பல்' எல்லாம் உங்ஙங்குத் தெரி யும் - மனக்கண்ணில். அதுபோலவே, தஜிகிஸ்தானின் இராட்சத அணைகளின் நீரோதை, கப்சாத்காவின் மீனவர் வலையோசை, ஸ்பியன் கடல் எண்ணெய் வயல்களின் இரைச்சல் எல்லாம் உங்கள் காதுகளில் ஓவிக்கும்' — என்றார் ஒரு ருஷ்ய எழுத்தாளர்.

மாஸ்கோவும் செஞ்சதுக்கமும், செஞ்சதுக்கமும் க்ரெம்ஸினும் பிரித்தெண்ணப்பட முடியாதவை. கோவியத் அரசின் மத்திய ஸ்தா வை என்பதோடு, சரித்திர - கட்டிடக்கலைப் பெறுமானங்களுக்கு கொண்டது க்ரெம்ஸின். பல நூற்றுண்டுத் தொடர்ச்சியால் உருபுபெற்றது அது. க்ரெம்ஸினுக்குள் நூற்றுண்டுகள் சங்கமித்துள்ளன.

மஸ்க்வா நதிக்கரையில் ஒரு சிறு குடியேற்றமாய் உருவான மாஸ் கோவைச் சுற்றி, 12-ம் நூற்றுண்டு மத்தியில் ஒரு மதில் அமைந்தது 14-ம் நூற்றுண்டில் நற்காவர்கள் அமைக்கப்பெற்றன. அதற்குத்த நூற்றுண்டில் ஒரளவு இப்போதைய உருவெய்தியது. அப்போது அதன் தங்கமுலாமிட்ட ஆலயக் கோபுரங்கள் தம் பகற்காலங்களை நீட்டுவ தாய் மக்கள் வர்ணித்தார்கள். உதயத்திலும் அல்லமணத்திலும் உயரே போகிற குரிய கதிர்களை இக் கோபுரங்கள் பிரதிபலித்துத் தரைக்குத் தந்தவை ம் 17-ம் நூற்றுண்டில் அது மேலும் வளர்ச்சி கண்டது. 1960 களில் க்ரெம்ஸினுக்குள் அமைக்கப்பட்ட மகாநாட்டு மாளிகைவரை இவ்வளர்ச்சி நீடிக்கிறது.

செஞ்சதுக்கத்தில் நிற்று க்ரெம்ஸினை நோக்கும்போது, கட்டிடக் கலையின் மகத்துவமா அல்லது நூற்றுண்டுகளின் சரித்திரமா, மனதில் எதிரொலிப்பது எது?

ஸ்பாஸ்கயாவின் மளிக்கூண்டு, பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒவித்து ஒய்கிறது. மனிதத்தியாலத்திற்கு ஒடுத்தவை, படைநடை நடந்துவந்து சமர்தி வாசலில் சிலைகளாய் நிற்கின்ற காவலர். உள்ளே தாங்குவதுபோல வெளின்.

வெளின் சமாதியிலிருந்து தொடங்குகிற சனவரிசை, கருங்கல் பாவிய சதுக்கத்தைக் தாண்டி, திரும்பி, மரக்களடர்ந்த அலெக்சன்கி ரொவ்ஸ்கி தோட்டத்தில் புகுந்து, பேரறியாப் போர்வீரன் சமாரியை யும் தாண்டி வளைந்து, நீண்டு பிறகும் வளைந்து, மரங்களிடையே மறைகிறது. இந்த வரிசை, உலக மக்களினத்தின் ஒரு மாதிரியாய்த் தெரிகிறது.

பேரநிபாப் போர்வீரனின் கல்லறை முன்னால் அமரஜோதி ஒன்று. புதுமணத் தம்பதிகள், சமாதிமுன் மலர் சாத்தி அஞ்சலி செலுத்து சின்றனர். இது மணசீழாவின் ஒரு அம்சம். இரண்டாம் உலகப் போரில் தாயகத்தைக் காத்தோரின் தியாகத்தை மதிக்கும் நன்றி மறவாப் பண்பு.

அவைக்காந்தி ரொவஸ்கி தோட்டம் எப்படி இவ்வளவு அடர்த்தியா பிருக்கிறது? அதுமட்டுமல்ல, மாஸ்கோவில் எங்கிருந்து இவ்வளவு பசுமை? ஒரு மாநகரில் பார்த்த இடமெல்லாம் இப்படிப் பச்சையா யிக்கிறது எப்படிச் சாத்தியம்? என் வியப்பை செர்கேயிடம் சொன்னேன்.

“குழல் பாதுகாப்பு இயக்கம் இங்கே சகல மட்டங்களிலும், நாட்டாளாவிய முழு ஆறரவு பெற்றுள்ளது. சோவியத் குடிமக்கள் இயற்கை கூட்டுறவும் அதன் வளங்களையும் பாதுகாக்கும் கடப்பாடுகடையவர்கள் என்பதை உணர்ந்துள்ளார்கள். நகர்ப்புறங்களிலுள்ள மரங்கள், தேசிய டுங்காக்கள், இயற்கைக் காப்பிடங்கள், வனங்கள் இவையாவும் பாதுகாப்பு வலயத்துள் அடக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் இவை கிட்டத்தட்ட கால்பங்கு வரும்...”

மாஸ்கோ, தலைநகர் மட்டுமல்ல; கைத்தொழில் நகரும் விஞ்ஞான பண்பாட்டுக் கேந்திரமுமாகும் அதன் பரப்பளவு தொள்ளாயிரம் சதுரக் கிலோமீற்றர். என்பதுலட்சம் மக்கள். வாகனங்கள், கருவிகள், யந்திரங்கள், மருந்து, துணி, எலக்ட்ரோனிக் பொருட்கள் — இவையாவையும் உற்பத்திசெய்யும் தொழிலகங்கள் மாஸ்கோவிலுள்ளன கூடவே ஆளுக்கு இருபத்தாறு சதுர மீற்றர் என்ற கணக்கில் பகுமை நிலமும் இருக்கிறது. இருபத்தைந்துக்கு மேற்பட்ட பூங்காக்கள், நாலு ஸ்மாஸ் நிலையங்கள், ஒண்பது ரயில் நிலையங்கள், ஏறத்தாழ ஆயிரம் வெளிநாட்டுறவு நிறுவனங்கள். எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சுயர் கல்வி நிலைபங்கள் - யாவும் மாஸ்கோவில் உள்ளன.

இந்கரைப்பற்றிய எழுத்துசீபரங்கள் பன்னிரண்டாம் நூற்றுண்டி விருந்துதான் தொடங்குவனவெனினும் அதன் இருப்பு இன்னும் பழைமையானது. மாஸ்கோவைக் கைப்பறற ஹிட்லரும், அவனுக்கு முன் நெப்போவியனும், அவனுக்கும் டின் தாத்தாரியர்களும் கண்ணடும் அக்கலவுகள் கைக்கடாமலே போயின.

பதினெட்டாம் நூற்றுண்டின் தொடக்கத்தில் பீத்தர் புர்க் - பீற்றரஸ் பேர்க் - இப்போதைய வெளின் கிராத்-க்கு தலைநகர் மாற்றபட்டபோதும், மாஸ்கோ தன் அந்தஸ்தினை இழக்காது அறிவியல் தலைநகராகத் தொடர்ந்து விளங்கியது. சோவியத் ஆட்சியின் கீழ் 1918-ல் மீண்டும் தலைநகராயிற்று.

— இவையாவும் செர்டீஃபீட்டூமோடு சொன்ன தலைவர்கள்

விழுது விடுவதை மலர்களைக் கணக்காக பொருளிடப்பட்டிருப்பதே  
உதவும் போது சூரை வாய்தான் நிலையில் விழுது விடுவதை  
கணக்காக எடுத்து விட விரும்புவதை ஒடு பொருளிட  
கீழ் குறிப்பு கணக்காக விட விரும்புவதை விரும்பு  
காலத்திற்கு விடுவதை விட விரும்புவதை விடுவதை

விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை  
விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை  
விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை

விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை  
விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை  
விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை  
விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை  
விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை

## 6

ஒன்றை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை

விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை விடுவதை  
**போது** ஸாப்பத்னயா நிலையத்திலிருந்து மேலேறி வெளியே வந்த  
போது நால்கரை மனி வெய்யில் பிரகாசமாக இருந்தது. செர்க்கே  
சொன்ன அடையாளங்கள் தெரிந்தன. சரியான பக்கத்தில்தான்  
மேலே வந்திருக்கிறேன். என்றாலும் மார்க்கல் வீசி மெத்ரோ நிலை  
யத்திலிருந்து இத்தத் தென்மேற்கு நிலையத்திற்கு கனியை சுரங்கரயிலில்  
வந்துவிட்டதைப்பற்றித் திருப்புப்பட்டுக்கொள்ள முடியாது — நேர்  
யாதை, இடையில் சில ஸ்ரேஷன்கள் மட்டுமே. ஒன்றிராண்டு ‘பிரி  
ஹாத்’ எடுத்து சமீல் மாறி வந்தால்தான் கெட்டித்தனம்.

பஸ் நிறுத்தத்திலிருந்து இடப்புறம் திரும்பிப் பார்க்கக்கூடில் வளிமி  
தேவாலயத்தை நீண்டுட்டுகிற கோபுரங்கள் தெரிந்தன. எதிரே  
தெரிந்த பதாகையில் என்ன எழுஷியிருக்கிறதென்று பார்ப்பதற்கிணையில்  
பஸ் வந்து நின்றது. மஞ்சள் இரட்டை நீள பஸ் 226 தான்.  
கதவுகள் திறந்து, சனம் இறங்குமட்டும் காத்திருந்தவர்களுடன் நின்று  
ஏற்றென்; கதவுகள் தாமே முடிக்கொண்டன. ஜங்கு கப்பியெக்கை  
பெவினில் போட்டுத் திருக்கியதும் ரிக்கந் கந்தது போடாமல் திருக்கினு  
லும் வந்திருக்குந்தான். ஆனால், அங்கு யாரும் அப்படிச் செய்வதில்லை;  
பஸ்க்கு ஐந்து, ட்ரெராவிபஸ்க்கு நாலு, ட்ராமுக்கு மூன்று கப்பியெக்கை  
கட்டனம். எங்கே ஏறி எங்கே இறங்கினாலும் சரிதான்.

இத்த பஸ்ஸில் நிறைய வெளிநாட்டு இனிஞர்சன் தெரிந்தார்கள். அழும்பா பல்கலைக்கழக மாணவர்களாகத்தானிருக்கவேண்டும் இவர்கள் இறங்கிகிற நிறுத்தக்கில் இறங்கினால் அநேகமாக சரியாயிருக்கும் என்று நிகைத்தன் என்னிட்டு இருக்கக்கூடியில் ஒரு நீக்ரோ இனிஞர்ஜும் பக்கத்தில் ஒரு ரஷ்யரும் இருந்தார்கள். தேவையென்றால் கேட்டுக் கொள்ளலாம்.

தெருவின் இருபுறமும் மிகமிக உயர்மான தட்டுமைன் தெரிந்தன. அழுகாக, புதிதாக, கட்டிடங்களுக்கிடையில் மரங்கள் கண்டிருந்தன;

குரியன் பிடரியில் கட்டது. ராஜபாட்டையொன்று எங்கள் பாதைக்குக் கருக்கே போனது. இதுகான் லெவின் நெருஞ்சாலையாக இருக்கவேண்டும். இடப்புறத்தில் ஒவிமபிக் ஹே ட்டல் வாலாவி நின்றது. சரி, இறங்கவேண்டிய இடம் நெருங்குகிறது. தெருவின் பெயரை ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன் — மிக்ஞஹா மங்ளாயா

பஸ் நின்றதும் நிறுத்தத்தின் நேரெதிரே பளிக்கென்று அந்தக் கட்டிடந் தெரிந்தது. அவ்வளவு உயரமில்லை. மூன்றே நாலு அடிக்குத் தான். ஆனால் பரந்து, கம்பீரமாக நின்றது. தெருவிலிருந்து ஏற்கிற படிகள் முடிகிற இடத்தில் தொடங்கிய அந்தக் கெரு முற்றம் கட்டிட முகப்பு வரை பரந்திருந்தது. நடுவிலொரு சிறு தடாகம். கட்டிட முகப் புக்கவர் உச்சியில் ‘பத்ரிஸ் லுமும்பா நினைவு நட்புறவுப் பல்கலைக் கழகம்’ என்று பெரிதாக எழுதியிருந்தது. எதிரே தெருவின் மறுபுறம் உட்தள்ளித் தெரிந்த மாடிக் கட்டிடங்கள்தான் விடுதிகளாக இருக்கவேண்டும்.

தெருவைத் தாண்டியதும் ஒரு பெட்டிக்கடையில் ‘க்வாஸ்’ என்ற முதியிருந்தது. க்யூவில் நின்று ஒரு கிளாஸ் வாங்கினேன் கொக்கோ கோலா நிறத்தில் நுரைத்து வழிகிற பானம். நுரைமட்டுமில்லை, ருசி யும் கிட்டத்தட்டக் கள்ளைப் போல்தான். தண்ணீர் விடாய்க்கு ஏற்ற சாமான். கறுத்தப் பான் செய்கிற ‘றை’ தானியத்திலிருந்துதான் தீவும் செய்கிறார்கள். விற்றமின்கள் நிரம்பியதாம். க்வாஸ் கள்ளை நினைவுட்டியது போல, பிறகு கறுத்தப்பான் எனக்கு அடிக்கடி இட்டியை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது — ருசியில் லேசான சாயல்.

பையிலிருந்த விலாசத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டு நடந்தேன். இளம் பிரச் கூடல்களும், பூஞ்செடிகள் குழந்த விடுதிகளும் மாறிமாறி வந்தன. இந்த பிரச் மரங்களுக்கிடையில் நின்று ஒரு ஃபோட்டோ எடுத்தால் நன்றாயிருக்கும் என்றுபட்டது. தெரு அகவிக்கிற வேலை நடந்து கொண்டிருக்க வேண்டும். இயந்திரங்களும் குழாய்களும் அகழி

யும் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டிருந்தன. எதிரே வருகிற மாணவர்களைப் பார்க்கையில், இது ருஷ்யாவா ஆபரிக்காவா என்ற ஜயம் வந்தது.

அந்தக் கண்ணுடிக்காரர் இளைஞர் நிச்சயம் இலங்கை அல்லது இந்தியாவாகத்தான் இருக்கும். மறித்தேன்.

அந்தக் குறுந்தாடி இளைஞரின் பெயர் இப்போ மறந்துபோயிற்று. சொழும்புக்குக் கிட்ட ஏதோ ஊரும் சொன்ன ஞாபகம். அவருக்கு வலு சந்தோஷமாக இருந்தது. எப்போ வந்தீர்கள்? ஏன் வந்தீர்கள்? எங்கே நிற்கிறீர்கள்?

என்னிடமிருந்த முகவரியைக் காட்டினேன். எங்கே இந்த இடம்

“அதற்கு அடுத்த புள்ளாக்...” என்றவர் திடீரென்று, “...சீ அந்தா...” என்றார்.

“அவரும் யாழ்ப்பாணத்து ஆள் தான்.”

‘‘பூரி’’ கவர்ச்சியாக கம்பீரமாக இருந்தார். மருத்துவ மாணவர். “உங்களை முந்தி யாழ்ப்பாணத்திலே எங்கேயோ பார்த்திருக்கிறன் அண்ணே...” என்றார். எனக்கும் அப்படித்தான் இருந்தது.

“நீங்கள் தேடி வந்த பிள்ளை, அந்த ஹொஸ்ரல்தான்...” பூரி கூட்டினார்.

“அவவிட்டை இதைக் கொடுக்கச் சொல்லி ஊரிலே தந்தவை...”, கையிலிருந்த சிறிய பலகாரப் பார்சலைக் காட்டினேன்.



பூரியின் அறையில் இன்னும் இரண்டுபேர் இருந்தார்கள். ஒருவர் ருஷ் மாணவர். மற்றவர் ஆபரிக்கர். நான் போன்போது இருவரும் இருக்கவில்லை. அறை வசதியாக இருந்தது. விசாலம். வெளிச்சம். காற்றேட்டம். சுவர் ஷல்ஸ்ப்களில் புத்தகங்கள். மூன்று கட்டில்கள்

“இதெல்லாம்...?” — அங்கிருந்த ரி.வி. யையும், ஃபிறிஜ்ஜெயும் காட்டிக் கேட்டேன்.

“ரி.வி. என்னுடையது .. ஃபிறிஜ் மற்ற ஆஞ்செயது..” மாதா மாதம் கிடைக்கிற உதவித் தொகையில் மீதம் பண்ணி வரங்கியவை.

மின்சாரச் கேத்தவில் நீர் சுட வைத்து தேநீர் தயாரித்துக் கொண்டே மூலீ கேட்டார்; “இனி என்ன புரோகிராம் அண்ணே, உங்களுக்கு?” நேரம் ஆறு மணியாகக் கொண்டிருந்தது.

“விசேஷமாக ஒண்டுமிலை”

“அப்ப என்னேட வாங்கோவன்... ஒரு சின்ன பார்ட்டி இருக்கு... எங்கட சிநேகிதர் ஒருதர் இண்டைக்கு ‘டிள்பென்ட்’ பண்ணியிருக்கிறார்... பார்ட்டியிலை எங்கட ஸ்ரூடன்ஸ் கனபேரைச் சந்திக்கலாம் அவைக்கும் உங்களைக் கண்டால் சந்தோஷமாயிருக்கும்...”

“அதென்ன டிள்பென்ட் பண்றது”

“சுருக்கமாகச் சொல்லுற தெண்டால் ஒரு இன்ரவியூ மாதிரி ஆன, இன்ரவியூ அல்ல பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையைத் தற்காத்துக் கொள்கிறது. அதை முடிச்சாத்தான் எக்ஸாம் பாஸ் பண்ணினதுக்குச் சரி”

“பார்ட்டி எங்கே?”

“அது இன்னேரு இடம். உங்கட ஹோட்டேலில் தாண்மைத்தான் போக வேணும். வரேக்குள்ளை நீங்கள் வழியிலையே இறங்கலாம்...”



“இதுதானே உங்கட யூனிவெளிற்றி?” — பஸ்கக்கு வரும்போது மூலீயிடம் கேட்டேன். “ஓ... ஆன எல்லா ஃபக்ஸ்லரிசம் இங்கே இல்லை... இங்க சிலதுதான்... மற்றதுகள் வெவ்வேறு இடங்களிலை இருக்கு”

1960-ல் நிறுவப்பட்ட நட்புறவுப் பல்கலைக் கழகம், கொங்கோவின் காலன் சென்ற தலைவர் பத்ரிஸ் லுமும்பா பெயரால் அழைக்கப்படுகிறது. நூற்றுக்கு மேற்பட்ட ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் மெரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி பயிலுகிறார்கள். கணிதம், பெளதீகம், இயற்கை விஞ்ஞானம், மருத்துவம் பொறியியல், சட்டம், வரலாறு, தத்துவம், விவசாயம் ஆகிய பிடங்களையும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மொழி பயிற்றுவிப்பதற்காக தயாரிப்புப்பீட்டத்தையும் பல்கலைக்கழகம் கொண்டிருக்கிறது.

மாணவர்களுக்கு இவைச் சிடுதி வசதி, மாரிகால உடை, மருத்துவ வசதி போன்றவற்றுடன் அவரவர் நாட்டிலிருந்து பயிற்சி ஆரம்பத்தில் வரவும் பயிற்சி முடிந்து திரும்பவுமான இவைச் சிமானப் பயணச் சீட்டுக்களும் வழங்கப்படுகின்றன. விடுமுறைகளின்போது

ஆரோக்கிய ஸ்தலங்களுக்குச் சென்று தங்கி வரவும் வசதிகள் அளிக்கப்பட்டிருகின்றன இவை தவிர மாதாந்தப் படியாக 90 ரூபிள்களும் வழங்கப்படுகின்றன. மாணவரின் கலை கலாசார மற்றும் விளையாட்டுத்துறை ஈடுபாடுகள் வளர்க்கப்படுகின்றன.

இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் சிங்கள மாணவர்கள் அங்கே கல்வி பயிலுகிறார்கள். ஹமும்பா பஸ்கலைக்கழகச் சூழல், பல மொழி பேசும் பல்வேறு உருவ உடை தோற்றங்களுடன் பலநாட்டு மாணவர் பவனிவரும் ஒரு வண்ணப் பூந்தோட்டமாகக் காட்சி தருகிறது.



ஸ்ரீயின் விடுதியையும் மிக்குறை மக்ளையாவிலுள்ள மற்ற விடுதி களையும் போலத்தான் நாங்கள் போன இந்தக் கட்டிடமும் இருந்தது. பசுமை, அமைதி, வசதி எல்லாம்.

அங்கு போலவே இங்கும் நுழைவாயிலில் கண்காணிப்புக் கடலை மிலிருந்த முதாட்டி, 'தொக்குமியன்த' கேட்டார். ஸ்ரீ தன் மாணவ அடையாள அட்டையையும். நான் பாஸ்போர்ட்டையும் காட்டி விட்டுப் போனாலே.

ஸ்ரீக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் — இலங்கை மாணவர் பல பேரை — தமிழர், சிங்களவர், ஆண்கள், பெண்கள் எல்லோ ஏரையும் — இங்கு சந்தித்து மகிழ முடிந்தது. 'அண்ணை, அண்ணை என்று அவர்கள் காட்டிய அன்பும் அந்தச் சந்திப்புகளும் மறக்க முடியாதவை. வீருந்தும் நன்றாகத்தானிருந்தது. அவர்களே தயாரித்தது. அரிசி பக்கற்றுகளில் தாராளமாகக் கிடைக்கிறதென்றார்கள். காய் சந்தி, இறைச்சி, முட்டை எல்லாம் புதிதாயும் மலிவாயும் வாங்க முடிகிறதாம். விடுதிகளில் ஒவ்வொரு தளத்திலும் பொதுவான சமையலரை — மின்னடுப்புப் போன்ற வசதிகளுடன்.

‘அண்ணை, உங்களுக்குச் சாந்தனைத் தெரியுமா?’ — இரண்டு மாணவிகள் கேட்டார்கள்.

“சாந்தனை...”

“ஓ... சுதுமலை...”

“அது நான்தான்...” என்றேன்.

“இல்லை, இன்னொருத்தர். இங்க படிக்கிறார்....”

என்னடாது! என் பெயரில் ஒருவரை இலங்கையிலேயே இதுவரை சந்திக்கவில்லை. மாஸ்கோவில் சந்திக்கவேண்டி வந்திருக்கிறது! அதுவும் எங்களுர்க்காரர் என்று வேறு சொல்கிறார்கள் ...

பிறகு, என் பேரணைச் சந்தித்தபோதுதான் வெளித்தது. அவரும் சாந்தன்தான். எங்களுர்தான். அதாவது அவர் தகப்பன் எங்களுர். இவர் பிறந்து வளர்ந்தது வேற்றுரோயில். மாஸ்கோவில் பொறியியல் மாணவர்.

அன்றுதான் ஆனந்தயும் சந்திக்க நேர்ந்தது, நோபாளத்தைச் சேர்ந்த. மைதிலி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட ஆனந்த் - ஹிந்திப் பாடல்களையெல்லாம் லயித்து லயித்து, ஓரிஜினல்களையே தூக்கி அடுத்துவிடுகிற மாதிரிப் பாடிப்பாடி மற்றவர்களையும் கிறங்க அடித்துக் கொண்டிருந்த ஆனந்த.

“இப்படிப் பார்ட்டிடுள்ள அடிக்கடி நடக்குமா?” — என்று கேட்டேன்.

“வட்டியே, ஆராவது டிஃபெண்ட் பண்ணினால் கட்டாயம் நடக்கும்...”

இந்த வப்ஷீயே — அநேகமாக — அங்குள்ள தமிழ், சிங்கள மாணவர்கள் பேச்சில் நன்றாக இடம் பிடித்திருப்பதாகத் தெரிந்தது.

நாங்கள் விடை பெற்றுப் புறப்பட்டபோது பத்து மணி. இருட்டத் தொடங்கியிருந்தது. \*

ஸ்தலவாயாவில் வாங்கும் இடத்தருகில் ஒரு வரிசை நிலரது; ஒழுங்கான, விரைந்து நங்கிற வரிசை. மேசை உண்ணுக்குத் தெரிந்ததுமே நோட்டம் விடத் தொடங்கினேன். பக்கத்திலிருந்து பெரிய ‘ட்ரே’ ஒத்துமை எடுத்துக் கொண்டு, நிச்சயமாகத் தெரிந்தவற்றை மட்டுமே எடுத்து வைத்தேன்.

சறுப்புப் பாஸ் — இரண்டு தண்டு, பணிஸ், பட்டர் துண்டு ... கோப்பை நிறைய அவித்த கோவா இருந்தது, சரி ... தக்காளி — வெள்ளரி ஸ்லட் — எடுக்கலாம்... சோறு கூட இருந்தது — கொஞ்சமாக, மேலே அசைவம்போற் தெரிந்த ஒரு மூழ்போடு — வேண்டாம். என்னவென்று தெரிபாத இரண்டு மூன்று குப்புகள் — வேண்டாம்... தயிர், மஞ்சள் தோடம்பழம் துண்டு துண்டாகச் சீவி — சரி, ஜல்கிறீம், கடைசியாக கம்பொதி — திராட்சை ஊறல் — ஒரு கிளாஸ். தட்டை நிறைத்துத் தள்ளிக் கொண்டு முன் னால் வந்தேன்.

காக மேசையின் முன்னிருந்த பெண் நியிர்ந்து முறுவலித்தாள். ஒரு முயல் என்றும் சிலசமயம் நினைத்திருக்கலாம் — கோவா மட்டும் தின்னுகிற முயல்.

கணக்கிடும் சட்டத்தில் வரிசை வரிசையாயிருந்த கறுப்பு வெள்ளைக் காய்களை கட்டுவிரலால் கட்டுவதன்று அங்கு மின்னும் நகர்த்தினால். கணக்குப் பாரிக்கிறார். இதென்ன வித்தை என்றிருந்தது.

“ஐம்பத்தேழு கம்பியெக்...”

ஆ? இவ்வளவும்?

நாறு கம்பியெக் ஒரு ரூபிள். கிட்டத்தட்ட முக்கால் ரூபிள் ஒரு பொல். மால்கோவிலிருக்கிற எங்கள் மாணவர்கள் ரூபிள், கம்பியெக் என்று கண்டப்பட்டாமல் ரூபா சும் என்றே சொல்லிக் கொள்கிறார்கள்.

சோவியத் யூனியனில் தற்போது சராசரி மாதாந்த வருமானம் 16<sup>8</sup> ரூபிள்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்திருக்கிறதாம். அடுத்தாண்டில் 195 ஆகிடிடுமென எதிர்பார்க்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அத்தியாவசியப் பொருட்களில் விலை உயர்வே ஏற்படவில்லை என்ற பகைப்புலனில் இது பார்க்கப்படவேண்டியது.

கூழியர்க்கும், தொழிலாளர்க்கும் ஆண்டில் சராசரி இருபது நாட்கள் சம்பளத்துடன் கூடிய ஓட்டுமுறை கொடுக்கப்படுகிறது. இவ் விடுமுறைகளின்போது ஓய்விலெடுப்பதற்கும் சிகிச்சைகளுக்குமான நிலையங்கள்க்கு அவர்கள் செல்லும்போது ஆகும் செலவில் கிட்டத்தட்டக் கால்வாசியையே அவர்கள் செலுத்த நேரிடும் மீதியைத் தொழிற் சங்கங்கள் பார்த்துக் கொள்கின்றன.

சோவியத் குடி மக்களுக்கு, உழைப்பு, ஒய்வு, ஆரோக்கியம், சமூக பாருகாப்பு, கல்வி, பேச்சு, கலை படைக்கும் சுகந்திரம், மத வழிபாடு, சம்ஹதுவம், இருப்பிடத் தேர்வு, சொத்து மற்றும் தன்மான உரிமை கள் யாவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுபோல, சமூக நோக்கில் அவர்தம் கட்டுமைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

வேலை இல்லாப் பிரச்சினை இல்லை, எல்லோர்க்கும் வேலை செய்யும் உரிமையும், உணவு, குடியிருப்புக்கான உரிமையும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ உதவி இலவசம். உகிகேலேபே ஆகை கூடிய விதிதாசாரத்தில் வைத்தியர்களும் வைத்தியசாலைகளும் உள்ளனவாம். கூடுதல் குழந்தைகள் உள்ள குடும்பங்கள்க்கு, மாண்ய உதவிகள் வழங்கப்படுகின்றன. முதியோர் அங்கவினர்க்கு உதவி ஊழியமுண்டு.

கல்வி, பல்கலைக்கழகம் வரை இலவசமாயும், நடநிலை வரை கட்டாயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது இன்ப பயனாக உலகின் விஞ்ஞானிகளில் காற்பங்கும், வைகுதியர்கள் ஆசிரியர்களில் அதற்கு மேற்பட்ட போகும் கோவியத் துண்றியத்திலேயே உள்ளனர் என்பதைக் கேள்வி யுறும்போது, சோவியத் நாட்டிடையிட்டு மகிழ்வதிலும், மீது உலகிற் காலப் படுக்கவலையே கூடுதலாகவுள்ளது.

புரட்சிக்கு முன்னர் 75 வீதம் பேர் கல்வியறிவற்றவராகவே இருந்த நஷ்ட நாட்டில், சோவியத் தூத்தியின் முதற்சில தசாம்தங்களிலேயே ஆந்திலை மாற்றப்பட்ட தெவ்வாறு?

‘தஸாரூச் சமாளித்த உங்களுக்கு அரிச்கவடியைச் சமாளிப்பது பெரிதல்ல...’ என்பது அப்போதைய கோஷமாக இருந்தது. கல்வி, ஜனநாயகமயப்படுத்தப்பட்டது. எல்லோகுக்கும் சமவாய்ப்பு— தனிப்பட்ட திறமைகளை அபிவிருத்தி செய்து. அவற்றைப் பொதுநோக்கிற குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு. நத்தம்திறமை, விருப்பிற்கேற்றந் துறைகளைத் தெரிவு செய்யும் உரிமை.

வெறும் பேச்சு வழக்கில் மட்டுமேயிருந்த மொழிகளைப் பேசும் இனங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இப்போது அவர்கள் பாலையிலேயே பாடப்படுத்தக்கங்கள் உள்ளன. குறைபாடுள்ள குழந்தைகள் பயில் அதற்கும் விஞ்ஞான பூர்வமான முறைகள் கைவிகொள்ளப்படுகின்றன.

சோவியத் நாட்டில், கல்வி என்பது கொழில் தேடுவதற்கான தன்று அது ஒருகாத்திரமான கவாசார அடிப்படை, மனித நேயத் திற்கும் மனிக்குல முன்னேற்றத்திற்கும் இட்டுச் செல்வது சமாதா வத்தின் திறவுகோல். ஆக்கபூர்வமாகச் சிற்திக்கும்— ஏட்டுச் கரைக் காலையக் கறிச் சுரைக்காயாக்கும் திறனுள்ள அறிவாளிகளை உருவாக்குவது என்று வர்ணிக்கிறார்கள்

கல்வியைப் போலவே முக்கியத்துவம் பெறும் துறைகளில் வீட்டு சமயப்பும் ஒன்றாகும். 1940களில், ஜூர்மானியரின் கடையெடுப்பால் இருபதுநேடி சோவியத் மக்கள் வீடுகளை மூக்க நேரிட்டது. இன்று அங்கு இடம்பெறும் நிர்மாண வேலைக்கும் சமாதா உலகின் வேறொன்றுமில்லை என்று கூறப்படுகிறது எனினும் எக்லோரூக்கம் பிரதியேக இருப்பிடங்கள் கிடைத்துவிட்டன என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக வசதியிக்க கட்டுமேன் என்ற அரசின் இலட்சியத்தின் இறுதிக் கட்டுத்தை அனுபவிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் 8 வட்சம் பேர் குடும்பத்தில் செய்கிறார்கள். கேவைகளின் அவசியத்தை ஒட்டி ஒதுக்கீடு நடைபெறுகிறது. வர்த்தக நோக்கமற்றஙால் இது சாத்தியமாகிறது.

வீடுகள் இலவசமாக அல்லது மிகு குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன என்று சொல்கிறார்கள் அது குடும்ப வருமானத்தின் மூன்று அல்லது நான்கு வீதத்திற்கு மேற்படாதது. வீடுகளில் ஆனாக்கு 13 சதுர மீற்றர் என்ற பிரமாணக்கில் இப்போதைப் பற்பவளவு உள்ளது. நான் சென்ற ஒரு நண்பர் வீடு. இரு படுக்கையறைகள், ஒரு சமையலறை, மால், குளியலறை, மக்கடம் என்று மொத்தமாக 40 ச. மீ. பரப்புள்ளதாயிருந்தது. முன்று பேர் கொண்ட குடும்பம் அது இப்போது நிர்மாணிக்கப்படும் தட்டுமெனைகள் குழாய்நீர், வெந்நீர், வடிகாலமைப்பு, வாயு மற்றும் மின்சார வெப்ப சுசிகள் அமைந்தவை - இவை எல்லாவற்றிற்கும் சேர்த்து அந்த வீட்டிற்கு வாடகை 11 ரூபிள்ளன் தானுகிறதாம்.

குடியிருப்புப் பிரதேசங்கள் சிறப்பான முறையில் திட்டமிடப்படுகின்றன. கட்டிடங்களுக்கிடையே பூங்காக்னும் தோட்டங்களும் அமைக்கப்படுகின்றன. நிர்மாணவேலைகளில் 85 வீதம் காரதுத் துறையிடமும், 7 வீதம் கூட்டுறவுத்துறையிடமுழுள்ளன. தனிப்பட்ட கட்டுவேலைகள் அதிமாச சிறு நகர்களிலும் கிராமப்புறங்களிலும் இடம் பெறுகின்றன. எந்தவொரு பிரஜையும் இதைச் செய்யல் ம் உள்ளூர் சோலியத்துக்கள் நிலத்தை இலவசமாக வழங்குகின்றன.

கட்டிடங்கள் எழுப்பும் வேகம் உண்மையிலேயே பிரமிப்புத் தகு கிறது. அதனைப் பார்த்தபோது எண்ணிகாரு கேள்கிசித்திரம் நினைவு வந்தது. முந்திய எங்கள் ருஷ்யமோழிப் பாடப் பத்தக்திலிருந்த சித்திரம் ஒரு பெண், கொலிபேரி பூக் ஒன்றுக்குள் போகிறார் முன்னால், அத்திவாரமிடப்பட்ட கட்டிடம்- பேசி விட்டு அவன் வெளியே வரும் போது எட்டுப்பத்து மாடியுடன் அது பூர்த்தியாகி விட்டிருக்கிறது. எங்கள் நாட்டைப் போலவே பெண்கள் எங்கும் பெரிய பேச்சாளர்களே என்ற அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால், அந்தக் கட்டுமான வேதத்தைப் பார்த்தபோது அந்தக் கார்ட்டுனை இன்னேரு விதமாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாமென்று பட்டது. மாஸ்கோவில் நாளூக்கு 300 வீடுகள் என்ற வேதத்தில் நிர்மாணம் நடைபெறுவதாகச் சொன்னார்கள்.

ஏற்கெனவே தொழிலகங்களில் வாரிக்கப்பட்ட பகுதிகளை நிர்மாணத் தலத்தில் இணைப்பதன் மூலம் இந்த அகரவேகம் சாதித்தியமாகிறது பொதுக்கட்டடங்கள் யாவும் தராநரமாதிரி அமைப்பில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ‘ஓயிரமாதிரியான தோற்றும்’ என்பதை மாற்றுவதற்கும் கட்டடக்கலைஞர்கள் வழிகண்டுள்ளார்கள். கட்டடங்களையல்லாமல் கட்டுமானப் பொருட்களைத் துறப்பதேதுவக்கள் மூலம் இதைச் சாதிக்கமுடியுமென் அவர்கள் கருதுகிறார்கள். ‘இருங்கலைப் படைப்புக்கள் யாவும் எளிமையானவை’ என பிரெஞ்சுக் கட்டடங்களைக் கொண்டிருக்கிறார்கள்.

கண்ணர் கொபலே குறிப்பிட்டார். சிக்னத்தாக் வரும் எளிமையை ஆவர் வனியுறுத்தினார். இந்தக் கட்டடக்கையும் இதைத்தான் பேணுகிறது சிக்னத்தையும் அதனால் வரும் எளிமையையும் அழுடன் அது ஒருங்கிணைக்கிறது. மனித வாழ்விடத்திற்கான சிறந்தும் யதார்த்தமானதுமான கட்டடங்களை அது நிர்மாணிக்கிறது

கலாநிதி வித்தாலி ஃபுர்ஸீசாவுக்கு ஃபோன் பண்ணினேன்.

கொலாக்கக் தெரு பொதுத் தொலைபேசிப் போட்டிகள் உள்ளன. (எல்லரம் வேல்செப்பும்) ஒடு உக்ஞர் அஸ்மபுக்கு இரண்டுத்தம் அக்வது டப்பியெக். இரண்டு நாணயங்களாவும் போடலாம். ஒரே குற்றியாவும் போடலாம்.

“சாந்தனு? வணக்கம் வணக்கம் மாஸ்கோவுக்கு எப்போ வந்திர்கள்?” -மகிழ்ச்சி ததும்பும் மழிலைத்தமிழ்.

சொன்னேன்.

“இன்றைக்கு நாம் சந்திக்கலாமே? ...” என்றார்.

“உங்கள் வசதி”

“எங்கேயிருந்து பேசுகிறீர்கள்? ... அஹுவலகம் முடிவடைந்த துறுதுங்கே வருகிறேன் ...”

“பூப்போது ‘ராதுரா’ அங்கு அருகில்தானிருக்கிறோம்...”

“அப்படியானால் நீங்கள் எனது அஹுவலகத்திற்கு வாருங்கள் அங்கிருந்து நம்முடைய வீட்டுக்குப் போகலாம்...”

“சந்தோஷம் ...”

“ராதுரா” வகுப் போய்ச் சேர்த்தபோது முன்னேழுக்கால் வரவேற்பிடத்திலிருந்து தகவல் கொடுத்துவிட்டு உட்கார்ந்தோம்.

முன்னர் ‘முன்னேற்றப்புசிப்பாம்’ என்ற பெயரிலிருந்த ஒரே ஸ்தாபணம், 82 ஏ ரவிலிருந்து ‘ராதுரா’ -வானைல் -என் ஒரு தனிப்பிரகாரயைத்தையும் உண்டாக்கியின்னது ருஷ், மற்றும் கேவி வதி இவ்க்கியங்களைப் பல்வேறு உலக மொழிகளிலும் தரும் பணியை முன்னேற்றப் படுப்பதற்கும் ராதுராவும் செய்து வருகின்றன. ராதுராவில் தமிழ்ப்பிரிவின் ஆசிரியராக ஒலாநிதி ஃபுர்ஸீசா பணியாற்ற கிறார்.

சம்காலத் தமிழிலக்கியங்களுடன் சம்பந்தப்பட்ட எல்லாக்கும் அவரைப்பற்றிய அறிமுகம் அவசியமிராது; “தமிழைப் பித்தன்” என்

பது அவருடைய புனீ பெயர் என்பதைச் சொன்னாலே. மற்றவர் கணக்கும் அவரைப்பற்றிய அறிமுகம் ஒரளவுக்குக் கிட்டியிடும் செம் பியன் என்கிற செம்போன்றுகூட ஆந்திரங்கே. இப்பாலி மாவு—என்கிற ருஷ்யத் தமிழர்கள் வரிசையில் வந்தவர். தமிழிலக்கியரினாலைப் பற்றி ருஷ்ய மொழியில் இதுவரை 150 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதைவிடப் பக்வேறு கணிதை, கணத, நாவல்களைத் தமிழிலிருந்து ருஷ்யனுக்குப் பெயர்த்திக்கிறார். இவற்றில் இலங்கைத் தமிழ்ச் சிறுக்கதைகளின்கூடும் அடங்கும். பாரதி பக்தன் கடந்த ஒரு டம் பாரதி நூர்மூண்டு மாஸ்கோவில் விரிவாகக் கொண்டாடப்பட்டு) போது விழாக்குமுனின் இணைச் செயலாளராக — சிரு அக்பேட் சொபினினுடன் — பொறுப்பேற்றுக் கொண்டவர். பல்கேரிய, ஹங்கேரிய மொழினிற் பாரதி பாடங்கள் வெளியாகக் காரணராயிருந்தவர்.

உக்ரேன் குடியாசின் துவரமுநநாரான ஓதென்ஸ்லாவுக்கு அருகிலுள்ள தொவ்ஷன்கா என்ற ஊரில் 1940 ல் பிறந்த வித்தாவி. தமிழுடைய 25 வது வயதில் வெளின்கிராத் நாரில் நிர்மாணக்குறைத் தொழிலாளியாகவும் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் அவர் வாழ்வில் அந்தச் சிறுப்பம் ஏற்பட்டது ஒரு புதிதாக கண்டதில் கூப்பிரமணிய பாரதி “விதைன்” என்ற நூலைக் காண்நீர்ந்தது. அதைப் படித்ததும் தமிழையும் தமிழிலக்கியத்தையும் பற்றி அறிய வேண்டுமென்ற அயா உந்த, வெளி சீ கிராத் பங்கலைக்கூடத்தின் இந்தியியல் துறையில் போய் விசாரித்தார், அவர்கள் இவரை செம் பியனிடம் அனுப்பினார்கள் முழுநேர மாணவர்கள் விருப்பமா என்று செம்பியன் கேட்டார். அதற்கு முதல் வருடத்தில் தான் திருமண வாழ்வில் குந்திருந்த இந்த இளைஞர் சம்மதித்து வெளின்கிராத் பக்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1965 விருந்து 1969 வரையிலான ஒக்கள்வில் முடிந்ததும். அவர் சென்னைக்கு அனுப்பப்பட்டார். அங்கே இரண்டாண்டுகள் மு. வரதாச்சாரிடம் பயிற்சி இதை பிறகு நாடு திரும்பி, வெளின்கிராத் விவசாயக் கழகத்தில் ஆங்கில — ருஷ்ய மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது 75ம் ஆண்டில் முக்கண்றம் பதிப்பகத்திலிருந்து அழைப்பு வந்தது.

ஸ்ரீ மெல்லக் கேட்டார்.

“அவரா அண்ணை?”

அவரோதான். புதைப்படங்களிற் கண்டிருந்த அகேமுதம் ஃபுரி வீகா விரைந்து வந்துகொண்டிருந்தார். மெல்லிய உயர்ந்த உழையும். அண்பு கவுழும் குழந்தை முகம் தழுஷிக்கொண்டார் எப்போ வந்திருக்கன்? எவ்வளவு நாள் விஜூயம்? தங்கியிருப்பது என்கே? — தமிழர் ருஷ்யனும் ஆங்கிலமாய்க் கடிதம் பரிமாறிக் கொள்கிற அந்தத் தமிழப் பித்தை நெரிற் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன்...

பூர்ணை அறிமுகம் செய்துவத்தோல்... “விட்டுக்குப் போகவாம், வாரங்கள்...”

மெத்ரோ நிலையம் அருகிறதானிருந்தது. “எப்படியிருக்கிறது கோவியத்தாடு? ” - நெஞ்சக்கடியில் விலகிப் போய் விடாமலிருக்கக் கால்களைப் பற்றிக் கொண்டார். ‘வணம், கவனம்...’ எஸ்கலேட்டில் ஏறும்போதும் இரங்கம்போதும், சிறுவர்களைப் பார்த்துக்கொள்ளும் பரிவு மெத்ரோவிலிருந்து இறங்கி பஸ்ஸில் போனால்.

அந்த அஸ்கை விளக்கத்தெரியவில்லை. இவ்வளவு காலமும் ஏதிததி தொடர்புடையிருந்த நஸ்பனை நேரிருக்கண்டு விட்டுக்கொமண்பதா, ஒரு தமிழனை - தமிழிலக்கியார்ஸைச் சந்தித்திருக்கிறோமென்பதா, நட்நாட்டுக்கு வந்தவனை அன்பாய் உயர்கிட வேண்டுமென்பதா, இவையை வாசம் சேர்ந்த கவலையா? - எது அந்தக் குதூஷுப்பு?

மாஸ்கோவின் வைபுமத்தில் - அந்த இடத்திற்கு வெளிக்கிராத் பேட்டை என்று பெயர் - அவரது வீட்குந்தது. அழாக உயர்ந்தெழுந் திருந்த அடுக்குமாடியில் மனைகளைன்றில் வசிக்கிறார். காலனிகளைச் சூற்றிவிட்டு விட்டுக்கூன் செல்கிற நல்ல பழக்கம் குஷ்ய நாட்டிலுமண்டு “சொந்த வீடு போல் நினைத்துக் கொள்ளுங்கள்...” குஷ்ய னில் சொல்னார். “ உங்களுக்குத் தெரியுமா, எங்கள் பழமொழி ஒன்றிருக்கிறது - வீட்டின் கிருந்தாளி, இதயத்தின் தெய்வம்...”

ஃபுர்னீகா அவர்களின் மனைவியார் தத்யான தொழிற்சாலையொன்றில் வேலை செய்கிறார் 14 வயதில் ஒரு மாஸ் - நாதியா - அப்போது பள்ளிப் பில்லைகளை ஓன் வெளியூர் சென்றிருந்தாள். நதீ என்றால் நம்பிக்கை என்று பொருள்.

தமிழ் விடைான்றில் இருப்பதைப் போலவே இருந்தது. கவர் அலுவாரிகளைல்லாம் தமிழ் நாள்கள். நடராஜர் சிகீ. தமிழகத்துக் கலைப் பொருட்கள். ஒளிப்பதிவு நாடாவில் தமிழ்ப்பாடுலொன்று பாடத்தொடங்கியது. எதிரேயிருந்த மேசை உணவு வகைகளால் நிரம்பியது.

“இதைச் சாராயம் என்று நினைத்து விடாதீர்கள். — குஷ்ய அமிர்தம்...” வொத்காவைக் காட்டிச் சிரித்தார் ஃபுர்னீகா. உண்மையில் குஷ்யர்களைப் பொறுத்தளவில் வொத்கா போதைக்குரிய பொருளே ஸ்வ. அந்தச் சூழலில் அத்தியாவசியமான - அவர்கள் வாழ்வுடன் கலந்து விட்ட - ஒரு பானம். இதை நான் ஏற்றுக்கொண்டு அறிந்திருந்தம், நன்பர் கண்களிற்படும்படி தயக்கம் காட்டி விட்டே கூடு என்று வெலையாயிருந்தது.

தம இல்லத்தில் எம்மை வரவேற்பதாக முதல் வாழ்த்து இருந்தது. பின்னர் எங்கள் நட்பின் வளர்ச்சிக்காக, ஆரோக்கியத்திற்காக, உலக சமாதானத்திற்காக என்றெல்லாம் வாழ்த்துக்கள் தொடர்ந்தன.

“அது யாரி தெரிகிறதா? ” - எங்கள் முதுகுப்புறம் சுவரில் மாட்டி யிருந்த பெரிய ஒளியமொன்றைக் காட்டிக் கேட்டார் ஜெயகாந்தன்.

“அவர் இங்கு வந்திருந்தபோது எங்கள் ஒவியர் மிஹூயில் ஃபியோ தரவ் வரைந்தபடம் ”

“பாரதியானால் ஒவியமாக்கினாரே அவரா? ”

“அவரேதான்.....”

தாடியுடன் கூடிய கவர்ச்சிகரமான முகமுடைய கந்த ஒவியங்கள் அவர் தீட்டிய பாரதியார் உருவத்துடன் புதகப்படமாகப் பார்த்து ருக்கிறேன்.

பாரதியை வரைந்தமுடல் ஜேரோப்பியக் கலைஞர் போதரவ்வான். பாரதியாரின் 200கு மேற்பட்ட ஒவியங்களை அவர் தீட்டியிருக்கிறார். பாரதியாரும் ஜெயகாந்தனும் மட்டுமேன்றி, வகை ஜீயர். அரவிந்த கோவி, வகை போன்ற தேசபக்தரிகளுடைய ஏர்த்தார்சிங் துக்கன், கமல பிரசாத் யாண்டே, போன்ற பிற இந்திய மொழி எழுத்தாளர்களும் அவர் தூரிகையில் வடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டிலேயே மாஸ்கோவிலேன்றும் அவரது ஊரிலொன்றுயாக ஃபியோ தரவின் இரண்டு கண்காம்பிகள் நடந்திருக்கின்றன 49ல் பிறந்த ஃபியோ தரவு வெளின் கிராத்திலிருந்து இரண்டு மணிநேரப் பயண தூரத்தில் வசிக்கிறார்.

இதெல் வாவற்றையும் சொன்ன பிறகு ஃபுர்ணீகா கேட்டார்;

“நீங்கள் வெளின்கிராத் போகிறீர்கள் ஆல்லவா? ”

“ஓம்.....

“ஃபியோ தரவ் உங்களைச் சந்திக்கவும் உங்கள் உருவப்பட மொன்றை வரையவும் விரும்புவார்.....”

எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாயிருந்தது.

“வெளின் கிராத்தில் எந்த ஹோட்டலில் தங்குவீர்களென்று தெரியுமா? ”

எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

"அதை விசாரித்து எனக்கு அறிவியுங்கள்: நான் ஃபோவில் ஃபியோதாவ்வக்குச் சொல்வேன். அவர் வந்து சந்திப்பார்..."

எதற்கும் அவர் நம்பகரயும் குறித்துக்கொள்ளுக்கள்..."

ஃபுர்னீகா, உக்ரைனியன், ருஷியன், தமிழ், ஆங்கிலம் - இவற்றேருடு சமஸ்கிருதம். மொலதேவியன், பல்கேரியன், ஜெர்மன் ஆகிய மொழி சினியும் அறிந்தவர். 1981-ல் இவைக்கை வந்திருக்கிறார். கொழும்பில் இரண்டொரு நாட்கள் தங்கினார். யாழ்ப்பா ஜம் வர முடியாது போயிற்ற அதை அறிந்து அப்போது நாங்கள் பட்ட கவலைபோல் அவரும் பட்டிருக்கிறார் எக்பதை அறந்து கொண்டேன்.

ஜெயகாந்தனின் 'சுந்தரகாண்ட' திதை 1983ல் ஃபுர்னீகா மொழிபெயாத்திருக்கிறார் உடே ஸின் தலைநகரான கீவில் இருந்து வெளியாகும் 'சன்னி' - பிரபஞ்சம் - என்ற சஞ்சிகையின் ஒரே இதழில் அது வெளியிடப்பட்டது. 38000 பிரதிசென்.



கலாநிகி ஃபுர்னீகாவுடன் கட் டிரையாசிரியர்

'தல்லீடோயாஸ் கமியிலக்கியமும்' என்பது பற்றி தற்போது எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழர் பண்பாடு வாழ்முறை இவற்றைப் பற்றி ருஷிய மொழியில் எழுதப்பட்ட 'கொட்டிலிக்கிது சுகொடு வாரோ' என்ற நாஸ் 1985ல் வெளியாகவுள்ளது. 300 பக்கங்கள். 30,000 பிரதிகள் சுச்சாகும்.

உலக மாங்களிலைடையே பரஸ்பரா நட்பணர்வார் சமாகானமும் ஏற்பட உழைக்க வேண்டும் என்று ஃபுர்னீகா அவர்களின் இலட்சியமாயுள்ளது.

பஸ்நிலையாவார வாசு லிடை கொடுக்கார் கண்ணாலுக்கூக் கூரி சிற வரை கையஞ்சிது நின்ற அந்த அன்பு இன்னமும் கண்ணில் தெரிகிறது.

தேசபக்கி, மிழ்காதி, அன்பு, சுறுசுறுப்பு, குழந்தை உள்ளம்- இவ்வளவையாம் தேசிக்க வாடுவமாக ஃபுர்னீகா எனக்குத் தெரிந்தார்.

ஶாந்தன்

7

மாஸ்கோவிலும் அதன் கற்றுப் புறங்களிலும் மரங்கள் நிறைய மாற்றிமாறி பிரச். பைன் ... நகரிலிருந்து 16 கி மீ தொலைவிலிருக்கிற ‘அர்காங்கிள்ஸ்கொயே’ யும் மாஸ்கோவுக்குள்ளேயே பழையநகர் என்ற கொல்லப்படுகிற ‘கொலமன்ஸ் கொயே’ யுங் கூட இதற்கு விதிவிலக்கு கணல்ல. அர்காங்கிள்ஸ்கொயேக்குச் செல்கிற பாதையும்கூட... .

அர்காஷிகில்லோயே, விமானத்தைக்குக் கொஞ்சம் சமீபம். சராசரி, ஜந்து நிமிஷத்திற் வெள்ளுப், தலைக்கு மேலே வலுப்பதிவாப்பி பறந்து மறைந்தன விமானங்கள். இடைவிடாயல் எங் ருந்தோ ஒடு ஜெற் இரண்டு வொண்டே இருந்தது. மாளிகை முற்றத்தில் நின்ற கொஞ்சநோம் இவற்றையே பார்த்துக் கொண்டிருந்தோம். வரும் போது வழிவழியே தமிட்ட மழை மாறி வெய்யில் ஏறித்துக் கொண்டிருந்தது. வெக்கையில்லாத மஞ்சள் வெய்யில். அதில் போய் நின்ற கொண்டேச் வெய்யிலின் அருமை நிழலிற் தெரியும்.

அரிகாங்கில்ளையோ. 18ம் 19ம் நாற்றுண்டுகளின் ரூப்பு யாக எட்டிடக் கலைச் சிறப்பைத் தண்ணுள் கொண்டுள்ளது. மஸ்வோ நகிக் கார்யோரத்து நோப்பொன்றதான் இந்த இடம். இபற்றையின் கலை

முடன் மணிதனின் கலை எவ்வாறு இயைபு கொள்ள முடியும் என்பதற்கு இந்தப் பயணத்தில் நான் கண்ட பல சான்றுகளிலென்று இந்த இடமும்.

கட்டிடம் மேட்டில் இருந்தது. ஆற்றை நோக்கிய சரிவுகளில் தோப்பு. சரிவில் இறங்குகிற பாதை ஒன்றின் சந்திப்பில், உயிரோட்டமுன்ன முகத்தோடு, புஷ்கினின் மார்பளவு கிலை ஒன்றிருந்தது.

இந்தப் பெரிய நடுமற்றத்தைச் சுற்றி சிறாக்களாய் வளைத்து அணைத்துக் கொள்கிற உயரமான நடைகூடங்கள். மாளிகை, பாரம் பரிய ருஷ்பபாணியல் அமைக்கப்பட்டது. மண்டபங்கள், சிலைகளாலும் மற்றும் கலைப்பொருட்களாலும் நிரம்பியிருந்தன. கண்ணடியிலும் பீங்கள் ஒடுவளிலும் கைவிளைகள் விலைமதிப் பற்ற ஒவியங்கள் காட்சிக்கிருந்தன. வெளியே நிரம்பி வழிகிற சனக் கூட்டம்.

17ம் நூற்றுண்டின் இறுதியில் தோற்றம் பெற்ற இந்த இடம் 19ம் நூற்றுண்டின் தொடக்கத்தில் நிறைவுபெற்றது யூபோவ் என்ற இவர்களின் ஆணையின் படி, வளிவி என்கிற கட்டிடக்கலைஞர் இதை நிர்மாணித்தான் வடிவமைப்பிற்கும் நிர்மாணித்திற்கும் மட்டும் 40 ஆண்டுகள் பிடித்ததாகச் சொன்னார்கள். ஆகடோபர் புரட்சியின் பிறகு, தேசிய சொத்துவி, திருத்தப்பட்ட அர்காங்கிள்ஸ்கொயே ருஷ்ய கலைகார சின்னமாகப் போன்ற காக்கப்படுகிறது.

கொலமெஜ்ஸ்லெ காயேயுக்கு, சரித்திர -கலை முக்கியத் துவங்களுடன் சமய முக்கியத்துறை மும் இருந்தது. முதலாம் பீற்றர் என்றும் மாபீற்றர் என்றும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த ‘பியோத்தர்பியர்வி’ யைப் பற்றி செம்மையாக இங்குதான் அறிய நேர்ந்தது.

சக்கரவர்த்தியின் உத்தியான வணம் இதுவாம் தோப்பில் ஆக்காங்கே கப்பல் சின்னங்களும் கப்பல் சம்பந்தப்பட்ட பொருட்களுந்தென்பட்டன.

‘‘முதலாம் பீற்றருக்கு பெபல்களில் ஆர்வம் அதிகம் போலிருக்கிறதே....’’ அங்கிருந்த இரண்டு பெரிய நங்காங்களைக் காட்டிக் கேட்டன.

‘‘பியோத்தர் பியர்வி; ருஷ்ய கடற்படையின் தந்தை’’ என்றே வர்ணிகிப்படுவன்....’’ என்றார் செர்கே.

பிறகு பிற - அறிய நேர்ந்தவற்றிலிருந்து, ருஷ்ய நாட்டின் சரித்திரத்தில் புரட்சிக்கு; பிற்கிய காலைட்டத்தில் லெனின் பெறுவது போல ஒரு முக்கியத்துவத்தை - அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும்

புட்சிக்கு முந்திய காலப்பகுதியில் பியோத்தரி பியர்வி பெறுவதாகப் படுகிறது.

தோப் ரின் நடவிலீந்த வீட்டைப் பார்க்கப் போனேயும். மரவீடு. ஒழுங்கான நெந்தீகி குற்றிசூல் கவர். பாட்டத்தில் ஒரைக்கு மேல் தின்றுக் கொண்டிருக்கிற சூல் கொட்டுக்கொட்டு, இடைக்கிடை அண்டிது, மின்டு கொடுக்கப் பட்டிருந்து. நிலத்திலிருந்து ஆள் உயரத்தில் தாம். அதுவும் மரந் தான்.

“நீங்கள் இட்டியரா?.....” படிகளில் ஏறும் கோது முன்னால் கடமையிலிருந்த முதாட்டிகளில் ஒருவர் அப்பாகச் சேட்டார். இந்தியர்களில் இந்த மக்ஞாக்கிருக்கிற வாரப்பாடு இந்தக் கேள்வியில் தெரிந்தது. என்ன நோக்கி இப்படியாரு கேள்வி சேட்கப்பட்டிருக்கிற முன்றுவது தடவை இது.

சுக்கரவர்த்தி தங்குவதற்காக அகமக்கப்பட்டது இந்த வீடு. எளி கையாய் அடக்கமாய், உள்ளே அந்த மெல்லிய இந்தோரை கதகதப் பாய் ஒவ்வொரு அறையும் அந்தக் காலத்திலிருந்த மாதிரியே வைக் கப்பட்டிருந்தது, ருஸ்ய சாமர் ஜயத்திற்கு அசிபதியரியிருந்ததிலும் இந்தச் சோலையில் இந்த வீட்டிற்கு, அதிபதியாய் இருந்ததற்காக பிபோதிதரில் பொருமைப்படலாம் போவிருந்தது.

பதினாற் நாற்றுண்டில் கட்டப்பட்ட பெரிப் கிறிஸ்தவ தேவா யை ஓன்றும் கொலமன்ஸ் கொயேயில் இருக்கிறது. அது இன்று ஒரு காட்சிச்சாலை.

ருஸ்யாவில், பல தேவாலயங்கள் காட்சிச்சாலைகளாக மாறியன்னன் வேறு பல, வழிபாட்டுத் தலைகளாகவே இன்றாங் விளங்குகின்றன. சொலியத் தாட்டில் மதவழிபாடு நடை செய்யப்பட்டுள்ளதென்பது தவறான எண்ணமானாலும். மதத்தின் பெயரால் நடைபெற்ற அந்திகள் தான் அங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

ஒரு ரூபாயிற்றுக்கிழமை - பகல் சாப்பாட்டிற்கு ஸ்ரீயும் ரண்டாம் அமைத்திருந்தார்கள். போகும் வழியில், அன்று ‘பார்ட்டி’யில் சந்தித்த இலக்கைத் தமிழ் மாணவியரிருவரைச் சந்திக்க நேர்த்தது. \*சேர்ச்’ சுக்குப் போய் வந்ததாகச் சொன்னார்கள். ஒருவர் கிறிஸ்தவர், மற்றவர் ஹிட்து-சிநேகிதியுடன் போகிறவர். ஒழுங்கா, ஒவ்வொரு ரூபாயிற்றும் கானி வழிபாட்டிற்குப் போய் வருவதாகச் சொல்ளார்கள்.

“...எல்லாம் அங்க போல தான்”

"எப்பிடிச் சனம் ? "

"நல்ல சனம்... கடுதலா, வயது போன ஆகிள். ஆன, இனம் ஆக்னும் வாறவை..."

இந்த மாணவியர் சொன்னவற்றிலிருந்து அங்கே சமயம் வகிக்கிற இடத்தை அறிந்து கொள்ள முடிந்தது

மதமெஸ்பது அவரவர் கொந்த விஷயம். அதை சமுதாயத்தோடு கலக்கல் கூடாது என்பது அந்த நிலைப்பாடு. மக்களுக்கு மத உரிமை அளிக்கப் பட்டிருப்பது போல, மதத்தினின்று விலகும் உரிமையும் தரப் பட்டிருக்கிறது. பகிரங்காக மதப்பிரசாரம் செய்வதற்கு அநுஷ்டி யில்லை; அதே போல விசுவாசிகளுக்கெதிராகப் பாரபட்சம் காட்டப் படுவதும் முடியாது நாஸ்திகப் பிரசாரமெஸ்பது சிக்தாந்தவழி நின்ற அறிவறுக்கலாக மட்டுமே அமைய முடியும். யாரும் தங்கள் வீட்டுக் குள் தங்கள் பிள்ளைகளுக்கு உண்மையளிச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் பள்ளிக் கூடங்களில் போதனை கிடையாது.

"கோவியத் பிரஜைஞர்களும் மனச்காட்சிச் சுதந்திரம்- எந்த ஒரு மதத்தைப் பிஸபற்றவில்லோ, நிராகரிக்கவோ; அன்றி மத வழிபாடுகளை நடத்துதலற்றோ, நாஸ்திகப் பிரசாரம் செய்யவோ உரிமை உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது. மதங்களின் பெயரால் விரோதத்தை வெறுப்பைத் தூண்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது" என்று அரசியல் யாப் பிள் சொல்லப்பட்டுள்ளது

கோவியத் யூனியனில் ஈஷ்ய வைதிக திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை இவான்ஜிலிக்கல் கிறிஸ்தவ திருச்சபை, பப்டிஸ்ட் திருச்சபை மற்றும் இஸ்லாம், யூதம், பெளத்தும் ஆசிய சமயங்கள் உள்ளன. எல்லா மஹத்தினர்க்கும் உரித்தான் தொழுகை ஸ்தலங்கள் மொத்தமாக இருப்பினுயிரத்திற்கு மேல் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இதேபோலத்தான் சொத்துரிமையின் கடையும், எதிர்காலம் பற்றிய ஸ்திரப்பாட்டை அரக்கம் சமுதாயமும் உருசிப்படுத்தும் போது, தனிச்சொத்துடைமைக்கான அவசியம் இல்லாது போய் விடுகிறது. கோவியத் சமுதாயத்தின் நிலை தனிச்சொத்துடைமை என்பது சமூக நலனுக்கான உரிமையை மறுப்பதாக இருக்கக்கூடாது என்பது தான். தேவைக்குரிய சிறநிலம், ஒரு வீடு, ஒரு காரி மற்றும் கயபாவினாப் பொருட்கள் தனிப்படைமைக்குள் அடங்குவன. இவற்றைத் தனக்குப் பிறகு தனக்கு வேண்டியவர்களுக்குக் கையளிக்கலாம் ஆனால் இவற்றை வாட்டாக்கு விடுவதோ, வைத்து காபமீட்ட. முனைவதோ அனுமதிக்கப்படுவதில்லை. இதே போல சம்பளத்திற்கு ஆட்சீ அமர்த்தி வாபமீட்டுகிற நவீயார் துறையும் தடுக்கப்பட்டுள்ளது.

8

மத்தியகாலப் பகுதியிலிருந்து சமாவஸ் வரை குஷ்ய கலாசாரம் செழுமை மிக்கதாகவே மினிர்ந்து வருகிறது. தாத்தாரிய ஆக்கிரமிப் புக்கு முன் கீலில் செழிந்த சமயக் கலைகள், பிற்றத் தக்காவர்த்தியின் 'மேற்கு மயமாக்க'வின் கீழ் புத உத்தீவெம் பெற்றிருந்த கலை இலக்கியங்கள், பிறகு அதற்கடுத்த நூற்றுண்டில் புஷ்கின். தஸ்தையவல்கி, தூர்க்கேவ, தல்லி தோய் கோவோல், சேகவ் - இவர்களால் மறு மலர்ச்சி பெற்ற இலக்கியம். சைக்கோவல்கி, ஆஷ்தகோவிச், ரக்மானினாலே ஆகியோரின் இசைக்கலை. பிறகு தற்காலம். கோஷ்விஸ யதார்த்த வாதக்கைத் தொடக்கி வைத்த கோர்க்கி பரம்பரை. 'கோவியத் தீவக்கியம்' என்பது கோர்க்கியுடன் ஆம்பமாகிறது அது, ஒன்றிரோவல்கி, ஃபெதின், யெல்துஷேன்கோ என்று சோல கோவல் மூலதோவல், ஜஸ்மாத்தவல் வரை நீருகிறது. இதே போல நுண்கலைகளிலும் ரூபவேவ், பருயுலோவ், நெப்பின் என்ற ரூபரம்பரை. கோஷ்விஸ யதார்த்த வாதத்திற்கும் அப்ஸ்ட்ராக்ஷனிலத் திற்குமிடையில் போட்டியொன்று இருப்பதாகவும் படிகிறது.

குஷ்யா, கணிஞர் எழுதிதாளர்களைக் கணம்பண்ணி வந்திருக்கிறது அதிலும், சோவியத் அமைப்பின் பிறகு இச் செயற்றடு முனைப்புக் கொண்டுள்ளது. தற்காலக் கலை இலக்கிய முயற்சிகள் அரசினதும் மக்களினதும் பூரண ஆதரவைப் பெற்று வளர்கின்றன.

சோவியதி மகிளில் எழுபது வீதமானாலே தம் ஒய்வு நேரங்களை வாசிப்பதிலேயே செலவிடுகின்றனர் என்கிறார்கள். மெத்ரோக்ஸில் புத்தகமுங் கையுமாய்த் தென்படுகிற பிரயாணி ஓன் இதை நிருபணம் செய்கிறார்கள். சோவியதி நாட்டில் எண்ணேயிரத்திற்கும் மேற்பட்ட டோர் எழுதிகாளர் சாக அங்கத்துவம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தவிர்த்த ஏனையோரும் ஆயிரக்கணக்கான நூல்களை ஆண்டுதோறும் எழுதுகிறார்கள். இவையாவும் எழுபது கோடி பிரதிவணாக வெளியிடப் படுகின்றன. நாட்டின் 200 க்கும் மேற் ரட்ட பதிப்பங்களிலிருந்து நாளொன்றுக்கு ஜமைது லட்சத்திற்கும் கூடுதலான நூல்கள் வெளியாகின்றன என்ற எண்கு. உலகில் நூல்வெளியிட்டில் சோவியத்நாடே முன்னணியில் நிற்கிறது.

எண்பதுக்கு மேற்பட்ட சோவியதி மொழிகளிலும், அறுபதுக்கு மேற்பட்ட ஆசிய ஆபிரிக்க மொழிகளிலும் சோவியதி பரிப்பங்கள் நூல்களை வெளியிடுகின்றன. ஆன்டொன்றுக்கு எண்ணேயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஆசிரியர்களின் நூல்களும் பிரகரிக்கப்படுகின்றன.

உடெர, யுகாகிரி, இவெங், கொர்யாகி, சுக்ஸே ஆகிப சோவியதி மொழிகளுக்கு ஐம்பதாண்டுக்கு முன் எழுத்துகள் கூட்டிருந்ததில்லை. ஆனால் இன்று, அப்மொழிகளில் எழுதிகாளர்கள் சோவியதி வாசகர் கட்ட அறிமுகமானவர்கள். இரண்டாயிரம் பேர் மட்டுமே பேசும் சாமி மொழி, ஆயிரக்கௌந்நாறுக்கும் குறைவானாலே பேசும் இத்தல் மன் - இவற்றிற்கூட, முசிருண்டுகட்டு முன்னிருந்து நூல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

இருபது லட்சம் கிர்கிளியருடைய சினிலில் ஜத்மதோவும், அதில் கால்வாசி தொகையுடைய அவர்களில் ரகுல் கப்ஸுதோவும் சோவியதி நட்டில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் அறிமுகமான இலக்கிய காரர்கள். இத்தின் அளவில் திறமை தங்கியிருக்கவில்லை என்ற கோர்க்கியின் கற்றை இவர்கள் மெய்ப்பிக்கின்றனர்.

மறைந்த கலை இலக்கிய மேஜைகள் பல்வேறு வழிகளிலும் கெளர் விக்கப்படுகிறார்கள். அவர்கள் படைப்புக்களைப் பேணுதல், மகிளனுக்குக் கிடைக்கக் கெய்கல், அவரவர் சம்பந்தப்பட்ட இடங்களில் அரும் பொருட்காட்சிச்சாலைகளை நடத்திவருதல், பொது இடங்களுக்கு அவர்கள் பெயரைச் சூட்டுதல் போன்ற கருமங்கள் அங்கு இடம்பெறுகின்றன.

மாஸ்கோவில் மட்டும் புஷ்கின், கோரிக்கி, செல்சென்டோ, தல்தியெல்கி, மயடோவ்ஸ்கி, துர்கணேவ் போன்றோர் பெயர்களால் வீதி ஞம், சந்தனங்களும், மெத்ரோ நிலையங்களும், பூங்காக்களும், அழைக்கப்படுகின்றன.

புஷ்பின் சதுக்கம், மயடோவல்லி சதுக்கம் இாண்டையும் இலைப் பது கோர்க்கி விதி. சங்கங்களில் கவிஞர்களில் சிலைகள் நிற்கின்றன. பெலோறுவிகி ரயில்நிலைய முன்பாக கோர்க்கியின் ஸிலை இருக்கிறது

இவை தவிர நாட்டெங்கிலும் பல்வேறு நிலையங்கள் இலக்கியவாதி கள் பெயரால் நாமரணாஞ் செய்யப்பட்டுள்ளன. கோர்க்கி ரயரால் நகரொன்றும், மயடோவல்லி பெயரால் ஊரொன்றுமுள்ளன.

மாஸ்கோவிலிருந்து தெற்கே, கிட்டத்தட்ட 200 கி மீ தொலைவில் தூலா நகருக்கண்ணமையில் தல்லிதோயின் யாஸ்னயா போல்யானா பண்ணை இருக்கிறது அப்பிள். பிரச, ஒக், மரங்களாட்டாந்த தோப்பில் அழிய பூஞ்செடிகள் அணி வகுத்திருந்த பாதையள் அவருடைய வெண்ணிற வீட்டைநோக்கிச் சென்றன. பற்றவைக் குால்கள் மட்டும் இறந்திருந்து விட்டு ஒரிக்கும் அலைதி இந்த இடத்தை தல்லிதோய் கேசித்தில் ஆக்சரியமில்லை. இது அவரை ஆக்சியதா அல்லது அவர் இதை ஆக்கினாரா என்ற எண்ணாம் வந்தது. தல்லிதோயின் வாழ்விற் பிரிக்க முடியாத அங்கமாக, அஶர் தம்வாழ்விற் பெரும்பகுதியைக் கழித்த இடமாக இல்வனம் விளங்கியிருக்கிறது.

தல்லிதோயின் அறைக்குள் அவரது எழுத்துமேசை, இலக்கியத் தவம் புரிந்த பீடம். எழுதும் மட்டையும், பேணியும். கடதாசிகரும். 'எழுதிக்கொண்டிருக்குவிட்டு இப்போதான் எழுந்தெங்கோ போனார்' என்ற பரவணையில் கொலுகெரண்டுள்ளன. 'ருஷ இன் திடீ வாழ்வு' என்கிற புத்தகம், மெழுகுவர்த்தி, மைக்கடு, பேப்பர்வெயிட்...

சாப்பாட்டுக் கூடத்தில் நீளமான மேசையும், அந்தக்காலக் கதி ரைசனும், அவரது நண்பர் உறவினர் மட்டுமன் றி. தல்லிதோயின் சமாலத்தவரான், தூர்க்கேவ் சேகல் போன்ற இலக்கிய மேசைகளும் இம்மேசையில் விருந்துண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களோடு, ஒவியர்கள் இவைவாணர்களும் தல்லிதோயின் விருந்தினராக அமைந்த இடமும் அதுதான்.

"தல்லிதோய் சைவ உணவுக்காரராக இருந்தார் ... " என்று வழிகாட்டிப் பெண்மணி சொன்னபோது, செர்கே என்னைப் பார்த்து முறவுவிததார்.

வரவேற்பறையில் தல்லிதோய் குடும்பத்தவர் படங்களிருந்தன. எங்கும் - ஒவ்வொரிடத்திலும் - அழகும் அமைதியும் கலையும் பெருமிதமும் இழையிட்டிருந்தன.

அஞ்சலி செலுகிதுவதுபோல் நடிதுயர்நித ஒரு மரங்கள் வரிசை யிட்டிருந்த பாகையின் தொங்கலில் தல்ஸ்தோயின் சமாதி இருந்தது. சிலுவையோ, சிக்னங்களோ வேறெந்தக் கல்வெட்டோ, ஒறிப்பு களோ இன்றி, காற்றும் புற்களும் அமைதியும் எளிமையும் மட்டுமே இனங்காட்ட அச்சமாதி இருந்தது.

‘என்ன வெளினிடம் இட்டுச் சென்றவர் தல்ஸ்தோய்’ என்ற அமெரிக்க எழுத்தாளரான மைக்தாவிதோவின் வரக்கியங்கள் நினைவு வந்தன.

சௌகே ஒரு விஷயத்தைச் சொன்னார்: ஹிட்லரின் படைகள் மாஸ்கோவை நோக்கி வருகையில் யரஸ்ன்யா போல்யானாவைக் கடக்க நேரிட்டதாம் இந்த இடத்தையே முடிந்தளவு அலங்கோலம் பண்ணியிருக்கிறார்கள். அடக்க ஸ்தலக்கதை அவமானம் பண்ணி அவசம்பந்தப்பட்ட பொருட்கள் பலவையும் நாசஞ்செய்தார்கள்.

இதேபோல நாவிப்படைகள் கிளின் நீரில் இசைமைதை சப்க கோவல்கி வாழ்ந்த வீட்டை நாசம் பண்ணிய போது, அங்கேயிருந்த ஜெர்மனிய இசைமைதை பிததோவனின் உருவப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. கிழித்தெறிந்தார்கள்.

சேவ வாழ்ந்த வீட்டான்றும், துாக்கேனிவுடைய வீடுங்கூட, இந்த அக்சரமக்க ரார் கையில் சிக்னுபிக்னப்பட்டிருக்கின்றன.

சேகவ் மியூசியாங்களிலொன்று மாஸ்கோவிலிருக்கிறது. ஸ்தாவோ குத்ரின்ஸ்கயா வீடியிலுள்ள ஒரிச்கிய மாடி வீடு. அங்கேதான் அந்தோன்பால்லோவிக் சேவ முடிமையாக எழுத்தாளனைப் பரிமைங்கொண்டார். அந்த மேதையில் பல படைப்புக்கள் உருப்பெற்றதும் இந்த வீட்டில்தான். தமது வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள்- அப் போது இலங்கைக்கும் அவர் வந்திருந்தார்- முடிவடைந்த பின், மாஸ்கோவிலிருந்து 75 கி. மீ. தொலையிலுள்ள இங்கேரிடத்தில் அவர் குடியேறினார்.

புரட்சியில் கவிஞரென்றும், சோஷலிஸ கலாசாரக்கிதை ஆரப்பித்த வரென்றும் அமைக்கப்படுகிற விளதி வர் மாயகோவல்ஸ்கி, பத்தாண்டு காலம் வரும்ந்த வீட்டான்று செரோவ் வீடியிலுள்ளது. அது இன்று காட்சிச்சாலை அக்கப்பட்டன்றது. கவிஞரின் வாழ்வைப்பற்றிச் சொல்லும்- வாழ்வுடன் சம்பந்தப்பட்ட- பொருட்கள் இங்கே உள்ளன.

மாஸ்கோவில் இன்னும் கோரிக்கி மியூசியம், தல்ஸ்தோய் மியூசியம், தல்ஸ்தோய் வசிகை இல்லம், புஷ்கின் மியூசியம், தல்தயேவஸ்கி மியூசியம் ஒஸ்திரோவல்ஸ்கி மியூசியம்- எல்லாம் இருக்கின்றன.

இந்த மியுசியங்களிலோன்றைப் பார்க்கப்போன ஒரு நாளில், மாண்புமிகு திரைப்படம் பார்க்கும் புரோகிராமங்கள் இருந்தது. சமாளத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றவரான் வளிவி ஷல்கிளின் 'பேச்சிலாவச்சி' என்ற படம்: தாம் முதலில் ஏழத்தாளன் என்று கூறிக்கொண்ட ஷல்கிளின் பல்லாற்றுல் வாய்ந்த கலைஞர்: இந்தப் படத்தை நெறியாள்கை செய்து நடித்துமிருந்தார். அவர் மணிவி விதையாவும் நடிக்கிறார். மிக இயல்பாக எடுக்கப்பட்டிருந்தது, பற்தாண்டு கட்டு முன் தம் நாற்பத்தைந்தாவது வயதில் மாரடைப்பால் காலமான ஷல்கிளின், கிராம மக்களைப் பற்றிய கதைகள், நாடகங்கள், திரைப்படச்சுவடிகளை முகியவர். இவற்றைப்பாட்டில் தயாரிக்கப்பட்ட படங்களில் பிரதான வேடங்களில் நடித்தவர். அவரது எல்லா ஏழத்துக்களும் நாலுருப்பெற்றுள்ளன. இலக்கிய உலகில் அவர் பெயர் அடிக்கடி பேசப்படுகிறது. 'வாழ விருப்பம்' என்ற கதைத் தொகுதி மூலம் தமிழ் வாசகர்கள் அவருடன் அறிமுகங்களைதிருப்பார்கள்.

# 9

எங்கிருமிகன்று தெரியாமல், என்னவென்றும் புரியாமல் கேட்டு  
ஒரு வெடியோசை எனக்கு ஊரை ஞாபகப்படுத்தியது. அடிக்கடி வரு  
கிற வீட்டு நினைவுதான் எனினும் இம்முறை வந்தது என் உற்சாஸத்  
தைக் குறைப்பதாக இருந்தது.

இப்போது கேட்டது ஏதாவது பட்டாசாயிருக்கலாம். அங்கு  
எங்காவது ரயர் போல ஒன்று வெடித்திருக்கலாம். என்றாலும் இஷ்த  
மண்ணில் கேட்டிராத வெடிகளா? குஷ்ய மக்கள் எவ்வளவு கொடு  
ராமான பாதைகளைத்தான்டி வற்றிருக்கிறார்களென்பதை நினைத்துப்  
பார்த்தேன். புரட்சிவரைக்கும் உன்னாட்டு அடங்கு முறைகள். அதற்கு  
முன்பும் பிறகும் வளிநாட்டு ஆக்கிரமிப்பு முயற்சிகள். எவ்வளவு  
மூழ்ப்புகளைப் போர் அவர்களுக்குத் தாநிருக்கிறது..... இந்த மக்கள்  
அமைகியே சமாதானத்தை நாடுவதில் வியப்பென்ன? சோவியத் மக்கள்  
கெள்வோருமே கடவுள் விகாசிகளில்லாதிருங்கலாம் என்றாலும் அவர்  
கெள்வோரும் உழைப்பை விசுவசிக்கிறார்கள். சமாதானத்திடம் பக்கி  
செலுத்துகிறார்கள்- என்பதை ஊர் முடிசிறது ஆங்காங்கு கான்  
கிற ‘மிரு மிர்’ ‘மிஸ மிர்’ போன்ற சுலோகங்கள் பலவும் என் நினை  
வுக்கு வந்தன. இந்த ‘மிர்’ எஃபதற்கு குஷ்ய மொழியில் மூன்று  
முக்கிய அர்த்தங்கள்: உலகம், பிரபஞ்சம், சமாதானம்.

வெனின் குஞ்சியள் பகுதியில் நடந்து வொண்டிடந்தோம். இங்கி ருந்து மாஸ்கோ அழையிருந்தது. முடிபு நெரின் ஒரு ஒதுக்குப் புற மாக இருந்த இந்த இடம் இப்போ மாஸ்கோ அரசுப் பஷ்கலிக்குக் காலாகத்தைத் தன்னில் கொண்டிருந்தது. ஆகைப்பற்றிய தசவல்களை சேர்க்கே கொண்டிருந்தார். 16 பீடங்கள், நாலு ஆர் ய்ச்சி நிறுவனங்கள், தாவரவியல் பூங்கா, வான் ஆராய்ச்சிக் கூடங்கள் நான்கு, அரும்பொருட் காட்சிசாலைகள், விஞ்ஞான நாலகம், 350க்கு மேற்பட்ட ஆய்வுகூடங்கள் இல்லாவதையும் தன்னுட்களே கொண்டிருந்தது. அன்றையில் தன் 225 ஆவது அண்டு நிறைவேக் கொண்டாடிற்ற. பேரறிஞர் வொமன் சோவ் முயற்சியால் நிறுவப்பட்டது.

வொமன்சேவ, பிறப்பட்ட குடும்பமொன்றிற் பிரக்ஷ, தம்முயற்சி யால் முன்னுட்கு வந்தவர். இயற்கை விஞ்ஞானத்தின் பல்வெறு துறை களிலும் பல கலைகளிலும் புலமைபெற்றிருந்தவர். கலிஞர், ஒசியர் இக்கண ஆசான், சரித்திரவியலாளர். ருப்ய நாடு அறிவிற் சிறந்தோன்க வேண்டும் என்றும், அதற்காப் பஷ்கலிக்குக்கமொன்று அமைய வேண்டுமென்றும், அவரெடுத்த முயற்சியால் உருவான இந்த 'எம்கெய்' இன்று அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

வெனின் குஞ்சியள் மாஸ்கோவாசிகளுக்குப் பிடித்த இடமாக இருக்க வேண்டும். குஞ்சியள் என்றும் மலைப்பாங்கான இடத்தைக் கற்பனைப்பட்டால்வாகாது. நாளில் மேட்டுப்புறமான- உயரமான இடம். சோவியத் நாட்டின் பல்வேறு இன் மக்களையும் இங்கு காணமுடிந்தது. மத்திய ஆசியக் குடியரசாளிகள் மக்கள்- முக்கியமாக உள்ளெக்கியர்தம் வர்ண ஆடை அலகாரங்களுடன் தனித்துத் தெரிந்தார்கள். சோவியத் தெரிய ஆண்டான், உலகில் மிக அதிகமான இனங்களைக் கொண்ட- நாடு. கிட்டத்தட்ட 130 மொழிகள், எவ்வாம் சட்டப்படி சமம்.


வேறெந்த நாட்டிலும் காணப்படாத அளவிற்குப் பிரமாண்டமான அளவு தேசிய இனங்களைக் கொண்ட சோவியத் நாட்டில் தேசியப் பிரச்சினைக்குத் தீவு காணப்பட்டிருப்பது மக்கிதான விஷயமாகும். 'நாங்கள் தேசங்களின் இஷ்டபூர்வமான ஒன்றியத்தை- ஒரு தேசம் இன்னொரு தேசத்தின் மீது எவ்விதப் பலவந்தமும் பாலிக்காத ஒன்றியத்தை- சம உரிமையையும் பரிபூணவிக்குவாகக்கையும், சீகாதாக்கவ ஒருமைப் பாட்டையும், முற்றுமுழுதான இஷ்டபூர்வமான விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒன்றியத்தையே- விரும்புகிறோம்' என்றார் வெனின். அதுதான் நடந்திருக்கிறது

மாஸ்கோவிலேயே இந்தப் பல்கலைப் பொதுக்கலைப் பொது முந்தெளிவாக, 'விதின்றூ' என்றழைக்கப்படும் சோவியத் பொரு

வாதாரக் கண்காட்சிக்குப் போன்றோது காளக் குடியதாக இருந்தது. சோவியத் தாட்டின் பொருளாதாரம் எந்தெந்த துறையிலிருந்து எப்படியெல்லாம் முடிவேற்றியிருக்கிறது என்பது மட்டுமேன்றி, இன்னும் பல விஷயங்களையும் இங்கே கண்டுபொள்ளக் குடியதாயிருந்தது.

நகரின் வடபுறத்தில் ஒரு சிறிய அழகான தனி நகராகவே அமைந்துள்ள காட்சி ஸ்தலத்தின் கட்டடங்களில் எல்லா சோவியத் குடியரசுகளினதும் கட்டடப்பாணிகள் பிரதிபலிக்கின்றன. உள்ளே தேசத்தின் செல்வமுங் கலைவளமுந் தெரிகின்றன. ஓய்தி திரும்பும் போது, எல்லா சோவியத் குடியரசுகளுக்கும் விஜயம் செய்த உணர்வு உண்டாகிறது. வெறும் கண்காட்சியாக மட்டுமல்ல, மாஸ்கோ வாசிகள் தம் ஒய்வு நேரங்களை உல்லாசமாகக் கழிக்க வரும் ஓரிடமாக ஏம் 'விதிகளூ' திகழ்கிறது.

சோவியத் மக்களுக்கு உழைப்பு மட்டுமேன்றி, ஒய்வும் உதிரவாக தப்புத்தப்பட்டுள்ளது. காதாரன் அலுவலக, வீலை நேரம் 9-4, மாலை நேரங்களை மாஸ்கோ வாசிகள் பல்வேறு விதங்களிற் கழிக்கிறார்கள்— வகுப்புகள், கலாச்சார மன்றங்கள், நுவகங்கள், விளையாட்டரங்குகள், பூங்காக்கள், நாட்கை அரசுகள், சினிமாக்கள், என்று.



மாஸ்கோ தெருக்களில் ஒன்று

தாட்டின் மிகப் பெரியகாலவும் உலக்கேயே கணாகவும் ஏ வற்ற நாட்டிய அரங்காலவும் மாஸ்கோவின் பல்வோய் தியேட்டர் தெற்றாந்தன்

கிறது: இதை வெளியில் நின்ற பார்க்கவே என்னால் முடிந்து பயணி தேதிகளில் ஏற்பட்ட இழப்பறி போன்ற பல்வேறு காரணங்களால் ரிக்கெற் பெற்றுடிபாத துரதிருஷ்டம். பல் ஒரு யாதீயேட்டிரில் ஆசனங்களைப் பதிவு செய்வது மாதங்களுக்கு முன்னரே வனிக அப்படவேண்டும். இரண்டாயிரம் பேருக்கு மேல் அமர்க்கடிய பல்களிலூள்ள - மண்டபமென்றும், மண்டபத்தில் நீள்கிடலும் மேடையின் நீளம் கூடுதலென்றும் சொன்னார்கள் பல்லேசு யாதீயேட்டிருஷ்டு சரித்திர முக்கியத்துவமுமுண்டு. 1922ல் இங்கு தான் முதலாவது அகில சோவியத் தொழிலாடு நடைபெற்றது; அதில் தான் சோவியத் துண்றி யம் தோற்றம் பெற்றது.

சோவியத் தொட்டில் நினிமாவும் மகிளி கலையாலே தீகழ்கிறது. அதன் தோற்றம் குஷ்யபுரட்சியுடன் இணைந்து அப்போது எடுக்கப்பட்ட தொக்கு மெஜ்டரிகளே, சோவியத் தீனிமாக் கலையின் முனைகளாகும். இந்த வளர்ச்சி, சேர்வே ஜஸ்ஸில்தீங், ஷுக்ரினின் என்ற நீடிக்கிறது. கிட்டத்திட்ட விட்டுக்கொரு ரெவினிஷன் என்ற நிலை வந்தும் கூட சினிபா உடை இடத்தை இழந்ததாகத் தெரியவில்லை. நாடெங்கிலும் திசைரி திசைரயரங்குட்டகுச் செல்வோர் தொகை ஒருபோடிக்கும் மேலாகும் என்று கணக்கிட்டுள்ளார்கள். ஒன்றியத்தின் 39 திசைரப்பட ஸ்ருடியோக்களும் சரச்சிரியாக ஆண்டான்றுக்கு 150 வைதைப் படங்கள், 100 தொல்க்காட்சிப் படங்கள் தவிர 1400 குறும் படங்கள் போன்றவற்றையும் வெளியிடுகின்றனவாம்.

இவையெல்லாவற்றையும் விட மாஸ்கோவிலும் லெனின் கிராத்திலும் நான் பாரித்த கலைக்காட்சிச்சாலைகளில் எல்லாம் ஆரிவாகிக் கூட்டம் எப்போதும் நிறைந்திருப்பதைக் கண்டேன்.

மாஸ்கோவின் 'திரெத்தியாக்கோவ' ஓவியச்காட்சிச்சாலை பிரசித்தி பற்றது. பஸ்க்வாநதிக்கும் க்ரெம்ஸினுக்கும் கிட்டத்தில் அமைந்திருக்கிறது. மகிளாளி பெரிதும் விரும்பப்படுகிற இடம்- பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த குஷ்ய ஒவியர்கள், சிறபிகளின் கலைப்படைப்புகளை இங்கே காணமுடிந்தது. தினமும் ஐந்து, ஆறு, ஆயிரம் பேர் வருவதாகச் சொன்னார்கள். 'இனி இது ஒருபோதும் வேண்டாம்' என்ற வரிசையில் அடங்கிய யரீஸ் புரோரோவோவின் ஒரு தொகுதி சிற்திரங்கள், யுதித்தின் கொடுமைகளை மனதிற்படும்படி விளக்குவன.

குஷ்பால்ல் எங்கே போன்றும், போரிக் கொடுமைகளைக் கூறுகிற ஏமாதானத்தை வலியுறுத்தும் முனைப்பு கெண்டுகிறது என்பதை மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. மாஸ்கோ சேர்க்கல் நிகழ்ச்சிகளின் தொனிப் பொருளுங்கூட அதுவாத்தானிடுந்தது.

# 10

மாஸ்கோவில் ஒரு ஏடவை நான் தொகைந்து போனேன். பால் பதினெட்டு மணிக்குத் ரேடியோ மாஸ்கோ'வில் ஸ்டடி இருஷ்து. காலையில் வேறு வேலைகள் இல்லாததால் ஆரதவாகப் புறப்பட்டேன். இதுவரை கனியாகச் செய்த மெக்ரோப் பயணம் ஸ்தல் தந்திருந்தன. எனவே இது ஒருமும் பிரச்சினை இல்லை என்றபட்டது. நன்பர்களிடம் மெத்ரோ வழி விசாரித்து வைத்துக்கொண்டேன். நேரே போலீ போயிடுக்கலாம். ஆனால் இடையில் ஒரு யோசனை வந்தது. நேரமிடுகிறதே. இனி பஸ்ஸில் போய்ப் பார்க்கலாம் என்று பாதி வழியில் மேல் உலகம் வந்தேன். அவ்வளவுதான். அரைமணி சுற்றினேன். மணி பதினெட்டு ரூபாக்கும் மேலாகிவிட்டது. பேட்டியை ஒத்திவைக்கலாமா என்றும் யோசனை வந்தது. நிலையத் திற்கே ஃபென் பண்ணி திருமதி ஒல்கா மிரானவரவை விசாரித்தேன். நான் யார் என்று தெரிந்து கொண்டதும்-

“ உங்களை எதிர்பார்த்துக் கீழே வரவேற்பறைக்குப் போயிருக்கிறோ... ” என்றார் அங்கிருந்தவர்.

விஷயத்தைச் சொன்னேன்:

“ வல்லப்பாதீர்கள்... ” என்று சொன்னார்.

அவர் சொன்ன யிரப்படி, பத்தே நிமிஷத்தில் அங்கே போய் விடமுடிந்தது. என்றாலும் சொன்ன நேரத்திற்குப் போக முடியாத கூச்சம்.

“ நிச்சிவோ... ” என்றார், திருமதி மிரோன்வா.

“ இவரைத்தான் இவ்வளவு நேரமும் பார்த்திருந்தேன்... ” என்று வரவேற்றுப் பெண்மணியிடஞ்சு சொன்னார்.

‘ரேடியோ மாஸ்கோ’ டட்டடம், பல அடுக்குகள் கொண்ட பிரமாண்டமான டட்டடம். தமிழ்ப்பிரிவு பத்தாவதோ பனிரண்டாவதோ மாடியில் இருந்தது.

உள்ளே போனதும், கேள்விகள் எழுதப்பட்ட தாள் ஒன்றைத் தடிகாரி ஒல்கா. இலக்கியம் மற்றும் சோலியத் நாட்டு அநுபவங்கள் பற்றிக் கேள்விகள், எழுத்து ஒக்கிகை ஒன்றும் தேவை படனில்கொள்ள்றுடியோ; குரல் பரிசுவனை, நேரேபதில்கள், பத்து நிமிஷப்பேட்டி.

வெளியே வந்ததும், “ நன்றாக இருக்கிறேன்... ” என்றார், ஒல்கா. அவருக்குத் தமிழ் நன்றாகப் பேச முடிகிறது குரல், ரேடியோ மாஸ்கோ தமிழ் நேயர்களுக்குப் பரிசுசயமானதுதான்.

“ எப்படி இருக்கிறது என்று கேட்கப் போகிறீர்களா? ”

போட்டுக் காட்டினார். திருப்பிபாத்தானிருந்தது.

எல்லாம் முடிந்து, அரை மணி நேரத்தில் வெளியே வந்தாயிற்று. இவ்வளவு கருக்கிள், இவ்வளவு கலமாக ஒரு நிகழ்ச்சியை ஓலிப்பதிவு செய்து விட முடியுமா என்று வியப்பாயிருந்தது.



“ இலங்கை நன்பரே, மேலே வாருங்கள், படி ஏறி, வலப்புறந்திமயி, அறை என்... ” — என்ற குங்கிலீ குறிப்பு ஒன்னிற்பட்டது. வரவேற்றுப் பிசாரணைப் பிடத்திலிருந்துவரிடங் கேட்க அவசியமில்லாத போய்விட்டது.

“ அது எனக்குத்தான்... ” என்று சொன்னேன்று

“ போய் வாருங்கள்... ”

‘கீழாட்டேயசியல் ஆய்வு நிலை’ தத்தீ திருமதி. ஊபோவ் பிச்சிக்கு பணி புரிகிறார். கலாநிதிப் பட்டம் பெற்றவர். தமிழாயில்லை.

முக்கியமாகத் தற்காலத் தமிழிலக்ஷ்யம் பற்றிய ஆய்வில் - ஈடுபட்டுள்ளவரே:

கொந்தி துபியான்ஸ்கியும் அவரும் இணந்து எழுதிய 'தமிழ்க்கியத்தின் சுருக்கமான வரலாறு' என்கிற நூல் 1985 ல் வெளிவரவுள்ளது. அவேசிசாந்தர் துபியான்ஸ்கி மரபுத் தமிழிலக்ஷ்யமானில் பாண்டித்தியம் பெற்றார். 17 ம் நூற்றுண்டு வரையான சரித்திரத்தை அவரும், அதன் பிறகு தற்காலம் வரையிலானதை திருமதி. பிக்சிகினு வுமாக எழுதியிருக்கிறார்கள்; தமிழிலக்ஷ்யத்தின் கயிரோட்டத்தையும் கூரப்பிழையும் விளக்கும் நூலாக இது அமையும்:

இதைத்தவிர, கொந்தி ஃபூர்ணிக்காவுடன் சேர்த்து எழுதுகிற 'கப்ரமணிய பாரதி- வாழ்வும் எழுத்தும்' என்கிற நூல் 'நெளார்' பதிப்பகத்தின் 'திறமான ஆசிரியர்கள்' வரிசையில் வரவுள்ளது:

"ஓ ஹபா என்றால் அர்த்தமென்ன தெரியுமா?..." — திருமதி. பிச்சிகினு கேட்டுச் சிரித்தார்.

"...அன்பு."

திருமதி. ஹபாவின் முக்கிய களம் தமிழகமாய்த் தானுள்ளது<sup>2</sup> தமிழில் நாவலும் சிறங்கதையும் மேற்கூறிய தாக்கத்தை மட்டுமே உருவரான என்ற சுருத்தை அவர் நிராகரிக்கிறார். தமிழிலக்ஷ்யத்தின் வளர்ச்சிப் போக்கில்— மேலைதோசத் தொடர்பிற்கு முன்னமேயே— இவற்றுக்கான வித்துக்கள் காணப்பட்டன; விளைநிலமுந் தயாராயிருந்தது என்கிறார் அவர்.

தற்காலத் தமிழிலக்ஷ்யம் சமூகப் பிரச்சினை கொண்டதாயுள்ளது. சிரியான கூட்டுத்தில் சென்கிறது என்பது அவர் கருத்தாயிருக்கிறது<sup>3</sup> இருவகைப் போக்குகள் தாக்கவாகத் தென்படுகிறன. யதார்த்தமான முற்போக்கு எழுத்துகள் ஒருவகை, உளவியல் பாங்கு எழுத்துக்கள் மறுவகை; இரண்டுமே அவசியந்தான். பிரச்சினைகளைப் பற்றி மட்டும் எழுதிக்கொண்டு உணர்ச்சிகளைப் புறக்கொள்கிற முடிவாது. இரண்டும் இணைகிற போது முழுமை கிடைக்கும்.

இலங்கையிலிருந்து தமிழ்நூல்கள் கிடைப்பது கரிதாக இருக்கிற தென்று, கொந்தி ஃபூர்ணிக்கா போன்றே, கலாந்தி ஹபாவும் சொல்கிறார்.



மாங்கோ அரசுப் பல்லைக்கழகத்தைச் சேர்ந்தவரீகளான கலாந்தி அவேசிசாந்தர் துபியான்ஸ்கி, கலாந்தி விளதிமிர் மகரெங்கோ

அடியோரும் சமகால ருத்யை தமிழ்நினர்களில் மிக முக்கியமானவர் கண்.

எல்லோருக்கும் முன்னேடியாகிய ருதின். நம் முற்பெயரான ‘செம்யோன்’ என்பதையே தமிழிற் ‘செம்பியன்’ என்று வைத்துக் கொண்டாரென இவ்வளவு நாளும் நினைவிக்கிறுந்தேன். ஆனால் ஃபூர் னிக்காதான் உண்மைக் காரணத்தை விளக்கினார். குஷ்பனில் ‘ருதின்-என்றுல் ‘செம்பு’ என்று அர்த்தம். எனவே செம்பியனானது ருதின் தான்.

— முடிவு கீழ்க்கண்ட பாடத்தைப் படித்து நூலில் கொண்டு வருவது ஒரு வகையான சம்பந்தமாக இருக்கிறது— என்றால் அதை உதவி விட வேண்டும் என்று நூலில் கொண்டு வருவது ஒரு வகையான சம்பந்தமாக இருக்கிறது—

— மூலக்கோவில் நான் எதிர் கொண்ட ஆனந்தமான ஆசிசரியம் வளி வெளியிட்டிருக்கிற நூலை மொழியாட— என்றால்முறை கொண்டு வருவது ஒரு வகையான சம்பந்தமாக இருக்கிறது— என்றால் அதை உதவி விட வேண்டும் என்று நூலில் கொண்டு வருவது ஒரு வகையான சம்பந்தமாக இருக்கிறது— என்றால் அதை உதவி விட வேண்டும் என்று நூலில் கொண்டு வருவது ஒரு வகையான சம்பந்தமாக இருக்கிறது—

— எனவே இதே நூலை நூலாக கொண்டு வருவது ஒரு வகையான சம்பந்தமாக இருக்கிறது— என்றால் அதை உதவி விட வேண்டும் என்று நூலில் கொண்டு வருவது ஒரு வகையான சம்பந்தமாக இருக்கிறது— என்றால் அதை உதவி விட வேண்டும் என்று நூலில் கொண்டு வருவது ஒரு வகையான சம்பந்தமாக இருக்கிறது—

## 11

மாஸ்கோவில் நான் எதிர் கொண்ட ஆனந்தமான ஆசிசரியம் வளி வெளியிட வேண்டும் என்று நூலில் கொண்டு வருவது ஒரு வகையான சம்பந்தமாக இருக்கிறது— என்றால் அதை உதவி விட வேண்டும் என்று நூலில் கொண்டு வருவது ஒரு வகையான சம்பந்தமாக இருக்கிறது—

‘புஷ்கின் ஸமகம்’ ருஷ மொழியை உலக மக்களுக்குப் பரிசீசயப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. பல்வேறு மட்டங்களில் அதன் பணி நிழல்கிறது. இங்கே, தம் ஓராண்டுகொலப் பயிற்சி நெறியின் முடிவுக்கட்டத்தில் பாலா இருந்தார். இநுவாரகாலத்திற்கு அப்ரதி சுவாரசம் எண்குக் கிட்டிற்று. எட்டு, உபசரணா, முன் நுபவ அறிவுரை கள் இவைபெல்லாம் அறிந்ததோடு, ஒய்வு தேரங்களில் ஏருத்துப் பரிமாறல்ளன. உரைவாடல்களுக்கே நூற்றொரு சகாவசங்கும் குவர் அமைந்தார். ‘புஷ்கின்’ ஸமகது விடுதியில்—நண் ரக்ளிடமான விஜயங்களையெல்லாம் முடித்துக்கொண்டு—இரவு பன்னிரண்டு ஒரு மணிக்கெல்லாம் பாலா தயாரிக்கிற தேநீரைச் சுகவந்தபடி ஜன்னனாற் தெரிகின்ற மாஸ்கோ விளக்குகளைப் பார்த்துக் கொண்டு, செந்று மேல் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருக்க முடிந்தது.

புஷ்கின்கம்பத்து, விடுதி இந்த உலகத்தின் ஒரு சிறுமாதிரி, உண்ணமயில், ‘நாளைய உலகின் மாதிரி’ என்று சொல்ல வேண்டும், சகல

நாடுகளையுஞ் சேர்ந்த சகல இனமிகளும் இந்த விடுதியில் ஓரே குடை பம் போல வகிக்கிற குதாவை. பொரிபவன்—சின்னவன், ஏறுப்பு—வெள்ளை, இரவு—பகல், எந்தப் பேதமுமே காட்டாத உலை.

சேர்வியத் மக்களிட வாழ்க்கைத்தரம், நட்புணர்வு ஆரோக்கியம், சமூகப் பொறுப்புணர்ச்சி—இவையரவும் தம்மைக் கவரிந்ததாக பாலா குறிப்பிடுவார். என் குறுகியகால அனுபவங்களுடனே கூட, இக்கருதி தக்கிடுடன் நானும் உடன்பாடு கொள்ளமுடிந்ததுட் பாலா அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னதில், என் மனதிற் பதிந்த இடிகளுக்கு விஷபம்—சேர்வியத் நாட்டில் உணவற்பதிக்குக் கொடுக்கப்படுகிற அதே எனவு முக்கியத்துவம், கலாசார வளர்ச்சிக்கும் அளிக்கப்படுகிறது என்பதாகும்.

குஷ்ய நாட்டிலிருந்த ஒரு மாதத்திலும்—நான் பயந்தது போல—தனிகம் எட்டியே பரிச்சலிலை. அங்கேயும் என் சுற்றும் விரிவடைந்திருந்து, அந்திபரிசுளிடும் கூட அன்பும் இடிமுடிமூலங் காட்டுகிற மக்களிடையில் இருந்தென் என்பதோடு இனிய அறிமுகங்களுக்கும் ஆளா வியிருந்தேன்,

சற்றவே உங்களுக்குத் தெரிந்திருக்கும் ‘பெரிய’ முடியைடு இன்னிருக்கின்னை—இவர் தற்போது படிப்பை முடித்துக் கொண்டு திரும்பியாழ்ப்பாணத்திலிலுத்திதோகம் பாரிக்கிறோ—‘தொண்டர்’ துரை நாதம், சாந்தன், குமாரவிங்கம், சுப்தரா, குழினி, நந்தினி, பத்ம நாதன், பட்ரீஷியா வசந்தி, சந்திரமோகன், நண்பரிகன் கருணை தினாசலி மகன் சமன், எழுத்தாளர் காவலுர் பாசுதார அவர்களின் மகன் நவீனன், திருமதி அமிதா பெரோரா, கமிழ்நாட்டைச் சேர்ந்த எல்தாரி, உஜா ஆந்திரப் பிரதேச துரைஜேஷுவராஜா, யெதிபதிராஜா—சபோதாரர்கள், குபி.பெசுக் சேர்ந்த கஞ்சிய இறினும் தோலிகிங், துங்கவியகவின் மெறும்மட்ட, கானுவைச் சேர்ந்த ஆசிக்க பொங், ஆத்மியா சேர்க்கேயவ்னு அம்மையார் ஆத்மியா இவாணவ்னு அம்மையார்...

மனிதன் என்ற ஒரு அடையாளமிலை மட்டுமே அனிற து கொண்டு, மற்ற எல்லைகளையெல்லாம் மறந்துவிட வைக்கிற மனிதர் களும், குழலும்.



மாஸ்கோவை விட்டு ஜெனின் விராதி புறப்படுகிற நாள் நெருங்கிய தால், நசரின் காட்டங்களினிலைப் பாரித்து வரலாமெனப் புறப்பட்டுள்ளது. ‘டிபார்ட்மென்றிக் ஸ்ரோர்ஸ்’ எனப்படும் பேரங்காட்டங் பல

மான்கோவிலுள்ளவர் புதுக்கண்ணக்கான 'தொம் க்ளீஃபா', குழந்தை களின் பொருள்களுக்கான 'தியற்ஸ்கிய மிர்', குண்டுசிவிலிருந்து ரி. வி. எல்லாவற்றையுமே வாங்கக்கூடிய 'கும்' - அரசு பேரங்காடி என்ற வரை குஷ்யப் பெயரின் கருக்கம்-இங்கு நாளாந்தம் வருவோர் தொகை டி லட்சம் - இன்னும் 'மஸ்க்கா' போக்கு பல பேரங்காடிகளை வலம் வந்தோம். மக்களின் வாழ்க்கைத்தரம், வரங்கும் சுதி என்பதற்கை எடுத்துக்கூட்டும் இடம்களாகவும் இவை திகழ்கின்றன.

சேரவியத் நால்களை வேண்டியவை இன்கையிலேயே வாங்கிக் கொள்ளலாம். அதோடு புத்தங்கள் விமானப் பயணத்தின் எடுத்த கட்டுப்பாட்டிற்குச் சாவாகக் கூடியவை இக்காரணங்களால் என் வேட்டை கலைப்பொருட்கள் பற்றியதாகவே இருக்கிறது. அங்கும் ஒரு பிரச்சினை-எதை என்று தான் தெரிவு செய்வது?

சோனியத் தகவினைப்பொருட்கள் 200க்கும் மேற்பட்ட விதத்தின் கூழும் கீழ் நுழைக்கமும், பிரசித்தியும் பெற்றனவ. எனுமல் வேலைப் பாடுகள், மரவேலைப்பாடுகள், கைக்குட்டைகள் என்று கண்ணப் பற்றியன.

இஞ்சு மத்ரயோஷ்கா சிறப்பானது. இந்நாட்டிற்கே உரிதான கை விழைப் பொருட், மத்ரபோன் என்ற கொண்பாற் பெயரின் செல்ல வடிவம் மத்ரயோஷ்கா. பாரம்பரிய குஷ்யப் பாணியில் உடையணியிலுள்ள பெண்ணைப்போல் வண்ணந்திட்டப் பட்டுள்ள மரப்பொம்மை. உங்கள் கோதியிழுகிறும். தீந்தூ பார்த்தால் இன்னேலூசிருத்துக்கும். அதனுடை வேறொன்று. எல்லாமே மத்ரபோஷ்காகிகள்தாம் ஆனால் உடையணங்களம் விதியாசம். இப்படி சிலவற்றில் 30க்குட்டு இதுக்கும் 90 ஆண்டுகள்க்கு முன் தோற்றம் பெற்ற இப்பொம்மைகள் உடைப் பிரசித்தி பெற்றனவ.

மான்கேரவுக்கு ஒரளவு அண்மையில் கிவாக்கேவா நாரைப்பாட்டி அமைந்திருக்கிற பாலெலும் என்கிற ஊர் அதன் கைவினைக் கலைப் பொருட்களுக்குப் பெயர் பெற்றது. பேங்கான், சிமிழ்கான், பின்கான், மரப்பொருட்களில் இவர்கள் கீட்டும் ஒவ்வொன்று தனித் தனிக்கை வாய்ந்தன; அழகிற் கிறந்தனவ. நுட்ப வேலைப்பாடுகளும் வண்ணமாய்க்களும் கொண்டனவ. வாங்குகிற மகிழ்ச்சியிலும் அவற்றைப் பார்ப்பதே பெரிதாயிருந்தது.

கடைகள் பார்த்த கலைப்போடு ஒரு புதைச்சொயாவுக்குக் கோருமே. வரிசையில் நின்று சிசாரித்து வாங்கினே.

"மீத நன்றா குஷ்யன் பேசுகிறீர்களே..." என்றால் எல்லாவிலிருந்த பகுஷ்கா.

“நன்றி” என்றும் “நான் கூறுவதை விட விரும்புகிறேன்

“எவ்வளவு காலம் மாஸ்கோவிலிருக்கிறீர்களி?...”

“இரண்டு வாரமாகிவிட்டது...”

"எனினது?..."—அம்முதாட்டியின் கண்கள் அகலத் திறந்தன. வியப்பும் மகிழ்வுமாய் கடகடவென்று சொல்லிக் கொண்டே போன்று. கடவுளே, பாதிகூட விளங்கவில்லை....

எனக்கு ஆங்கே கேள்விப்பட்டிருந்த கலையொன்று நினைவு வந்தது. பிரெஞ்சு எழுத்தாளர் ஒருவர் — மோ? — குஷ் யா வுக்கு வந்திருந்தாராம். ஒருக்கவை உணவுச்சாலையொன்றில் குப் போன்போது காலானில் குப் குடிக்க வேண்டுமென்று ஆசை வந்தது. பாலை தெரியாது. ஆளைக்குப்பிட்டு, காலான் ஒன்றைக் கிறிக்காட்டி விட்டுக் காத்திருந்தார். கொஞ்ச நேரத்தில் அவன் ஒரு குடையைக் கொண்டுவந்து கொடுக்கானமை.

—அவரிலும் நான் பரவாயில்கூ என்ற பட்டது.

நூல்போடும் பகல் 'ஈழன்' இருபின்டீஸி கூடியில்  
உதவிக் கொடுக்கப்பட்டது. சிரெப்பிரையூடு அவிஸ் பிரையூடு  
ஒன்று. கூற விடப்பட்டால் கூலூரியூடுபிரையூடு உதவிக்  
கூடியில்கூடு கூடியாக கூடுப்போடு நூல்போடுபோல் முறை

கூடுக்கியோடும் கூடும். கூலூரியூடுபோடு பலியும் கூடும்  
ஏன் கூடுப்போடும் கூலூரியூடுபோடு கூடுக்கியூடு எது  
ஒரு கூடுக்கூடு நூல்போடு கூலூரியூடுபோடு கூடுக்கியூடு  
ஒன் கூடு கூடுபோடு நூல்போடு கூலூரியூடுபோடு கூடுக்கியூடு

கூலூரியூடுபோடு கூடும் கூலூரியூடுபோடு கூடும் கூடும்  
கூடுபோடுகூடு கூடும் கூலூரியூடுபோடு கூடும் கூடும் கூடும்  
கூலூரியூடுபோடு கூடும் கூலூரியூடுபோடு கூடும் கூடும் கூடும்  
கூலூரியூடுபோடு கூடும் கூலூரியூடுபோடு கூடும் கூடும் கூடும்  
**12** கூலூரியூடுபோடு கூடும் கூலூரியூடுபோடு கூடும் கூடும்  
கூலூரியூடுபோடு கூடும் கூலூரியூடுபோடு கூடும் கூடும் கூடும்  
கூலூரியூடுபோடு கூடும் கூலூரியூடுபோடு கூடும் கூடும் கூடும்

மாஸ்கோவிலிருந்து எங்கள்ரயில் பகல் ஒன்றரைக்குப் புறப்பட்டது.  
வெக்ஷேயில்லாத நல்ல வெய்யில் இந்த மாஸ்கோ-வெனின்கிராத்  
கேவையின் பெயர் 'பூஞெல்ஸ்'. சத்தமில்லாமல் வழு கிக் கொண்டு  
போகிற மின்ரயில் இருக்கைள் எல்லாம் பதிவு செய்யப்பட்டிருந்தன.  
புழுகியை நெரிசலே சந்தத்தை எல்லாம் சந்திக்காத விதியாசமான  
ரயில் அனுபவம். இடைக்கூட கொழும்பு-யாழ் பயணத்தை நினை  
வூட்டினாலும் தூரம் அதிகம். 650 கி. மி.

வெனின்கிராத் பூஞெல்ஸ் வடதுருவத்திற்கன்னமயிலுள்ள  
பெரியநாடும். சோவியத்யூனியனில் அளவிலும் முக்கியத்துவத்திலும்மாஸ்  
கோவுக்கு அடுத்தபடியாக வைத்தெண்ணப்படுவது. எனினும், மாஸ்  
கோவுக்கில்லாத சில தனிச்சிறப்புகளையும் கொண்டது.

பியோதீர் பியரிவியால். 1703கி நிர்மாணிக்கப்பட்டு 1918வரை  
ருஷ்பாவின், தலைநாராய் மினிர்ந்த வெனின்கிராத், முதலாவித்துவ  
உக்கிற்கும் சோஷலிஸ் ஹலிந்கும் இடையேயுள்ள எல்லையை முதல்  
முதலாகத் தாண்டிய நகரைச் சரித்திரத்தில் இடம் பெற வது  
இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனியின் முற்றங்கையைத் 900  
நாட்கள் தீர்த்துடன் எதிர்த்து நிறுத் துறியத்திற்கு மூலம், வீரத்  
திருநகர் எற்ற பெயறைப் பெற்றது.

இவற்றே, தெனின்கிராடி 'கலைஞர்' என்ற பெருமைக்கும் உரியதானும், புஷ்டியான், தஸ்தபேவல்ஸி, அலெக்காந்தர் பு டெ ஏ பி சோசிர் இலக்ஷ்மியவாணர்ஜங்கடி தொடரிபுப்பட்டது ஆக. கலைஞர் கலையும் எழுத்தாளர்களையும் எப்போதும் ஈர்த்து வந்திருக்கிறது.

உலகில் அழகிய நாள்களிலோக்கு, திறந்த கலைக்காட்சிக்காலை, குஷ்ய சரித்திரத்தின் சின்னம்-என்றெல்லாம் வரிசீலிக்கப்படுகிற தெவிண்கிராடி, எல்லாவித ரசனையுள்ளவர்களும் ரசிக்கத்தக்க நாள் என்று அறித்திருந்தமே வேறு, இந்தப் பயணத்தின் பால் மிகச் சூரியனையும் ஆவலையும் ஏற்படுத்தியிருந்தது.

அழியிட இருபது முப்பது வீடுகள் கொண்ட குடியிருப்புகள் இடைக்கிடை வந்தன. இந்தவீடுகள் ஏற்கெனவே அரிகாங்கிளி கோபே சென்றபோது அடர்ந்த மரக்கூடல்களிடை சந்திக்க நேர்ந்த அழகிய மரவிடுகளை நினைவுபடுத்தின. பழைய குஷ்யபாணி வீடுகள், பல வன்னைகள் கூடும். கலை வீடு ப்பாடுகள் உயரம் குறைந்தன மாயிருந்தன. இருந்திருந்துவிட்டு அதற்குள்ளேயே ஒரு மாடு வேறு தெரிந்தது. ஜன்னால்கள், முகிதன்றிய சிறு மாடங்கள் ஆனால் இவையெல்லாவற்றிலும் ரி. ஐ. ரெயிஸ்களும் தெரிந்தன. வீடுகளைக் கற்றி தோட்டங்களும் வயல்களும், அவ்வப்போது தெரிகிற காரிகள் ட்ராக்கள், தோட்டங்களில் வேலையிட்டிருப்பது ஆகையங்கள், விளையாடும் குழந்தைகள்... இடைக்கிடை வந்தபோகிற நீராடைகள், பக்கிடல்வெளிகள், பற்றுத்தொடுகள்...

இந்தப் பிரயாணத்தில் எண்குப் பல நன்பர்கள் கிடைத்தார்கள். வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்து வாசாய் உற்றுப் பயணங்களை மேற்கொள்கிற புலர் வெளிண்கிராத்துக்காலன் இந்தப் பயணத்தில் இருந்தார்கள். பம்பாயிலிருந்து வந்திருந்த திரு. நாராயண், கேரளாவிலிருந்து வந்திருந்த திருக்குதி தொமேனன் அகியோசர இங்கு நந்தித்தேஷ். நாராயணுக்கு அறுபது வயதுக்குக் குறையாது. நன்றாக ஆங்கிலம் பேசினார். வெளிண் கிராத்தில் சைவ உணவு தேடுவதில் பின்னர் எண்குப் பெரிய துணையாய் குமைந்தவர், எக்னேரூம் 'சுவி பால்காயா' என்ற ஹோட்டலிலேயே தங்கவும் நேர்ந்தது.

"இங்கே பாரும், இந்த கூரெல்லாந் தேடினேயே, இந்த தோட்டங்கு முன்னாலிருக்கிற புலோக்னயாவிலேயே நல்ல கோப்பி கிடைக்கிறது... போய்ப்பாரும்" - என்றார் ஒருநாள் வாலையில் என் அறைக்கு வந்து.

-நல்ல கோப்பி என்று நாராயண் கொள்ளுது பால்கோப்பியே, காதாரணமாக கறுப்புக் கோப்பிதான் ஆங்கு கிடைக்கும்; "நல்ல

கோப்பியைச் சுட்டுக்கடத்துவிட்ட திருப்தியும், அதை நானும் அது பலித்து விடவேண்டும் என்ற அவசரமும் அதில் உதிர்த்தை.

குஷ்யாளிலிருந்த நாட்களில் தேந்ரைப் பொறுத்தனவில் என குக்கூட இந்த 'நவன்கட' இருந்தது. காப்பாட்டைப் பற்றிபெல் வரம் அன்னையு வைக்கப்படுகிற ஆளில்லை. சைவமரங்க் கிடைத்துவதை பெல்லக் கூட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டுடேன். "நல்லகாலம், குளிர்காலத்தில் அராமத் போன்றீ..." என்றெல்லாரும் சொல்ல அரிக்கு நெந்தால் அநேகமாக வெறுந்தெந்றாகக் கிடைத்தது. பாலை வாங்கிக் கல்கிற பொறுத்தமெயல்லாம் என்கிற கிடையாது. நாராயணில் நட்புக்குப் பிறகு நானும் கோப்பி தேடத் தொடர்பு கேள். இருந்திருத்துவிட்டு வெற்றிகை கோட்டுக்கடவும் வந்தது. இந்த அரிமக்கை மாதிரி நானும் மக்ரேஷ்டிக்கு மகற்றிக் கொண்டுடேகூடும் - மக்ரேஷ்டிக்குமே - ஆல்லிந்தம், ஆன்-பென், முழந்தை- கிழவர், தெரு- வீடு என்றெல்லாம் வெறுபாடு பார்க்காமல் மக்கள் கலவத்து மகிழ்ச்சிற பண்டம்.

இந்தப் பயணத்தில் எங்கள் வழிகாட்டியாயமைந்தனரும் ஒரு செரியோன். செரிகே பாவ்லோவிச். முனிஸயவர் செரிகே இவான்விச். இந்த இடத்தில் குஷ்யப் பெயர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வாய். ஒவ்வொரு குஷ்யப் பருக்கும் - ஆணைக்குருவென்ன, பெண்ண்குருவென்ன - முறை பெயர்கள்: தலைபெயர், நந்தை வழிப்பெயர், குடும்பப்பெயர் என்று. செரிகே என்பது தலைபெயர், பவ்லோவிச் அல்லது இவான்விச் என்பதைத்தந்தை வழிப் பெயர்கள். இவற்றை விடக் குடும்பப் பெயர்களுமிருக்கும். கநாரண்மார், திருக்கல் பேர் மகள் அன்னு என்பதை நொல்கோவ் குடும்பத்தில் மன்னுடுத் தாரெக்கூல், அவர்பெயர் அன்னு திருக்கலபேல்கு நொல்கோவா என்ற ஆனும், இவானேவு, குல்நெந்தோவ் - என்ற பெயர்கள் மாக்கோ கிள குதிசமாம். தலை ஒவ்வொரு வட்சம் பேர்கள் உண்டெருக்கின்றன.

செரிகே பாவ்லோவிச்சுக்கும் முனிஸயவர் வயதுதான். மெர்த்து உயரமாய், கண்ணுடி போட்டுக் கொண்டிருத்தார். தித்தி யாராம் பெற்றுவந்த சிரிப்பு சொன்னுக்குள் எப்பவுமிருந்தது:

ஏயில் பத்துமணிக்குத்தான் லெவின் கிராத்போப்ஸ் செருமென்று. கொள்கூர்கள். பரவாயில்லை பொறுது பட்டும் போய்ச்சிடலாம். குஷ்யாளிலிருந்த காலத்தில் கோகையில் இந்த இரவு-பகல் நீண்டியாகம் தன்மையாய்த் தானிருப்பது. நீண்ட பக்கங்கள் காதிக தேர்த்தைப் பிரயோசனப்படுத்த முடிந்தது. மாக்கோவியெல்லாம் பத்துமணிக்கு குளியன் மறைந்து பதிவெடுக்கு இருட்டுகிறது - அளில் மாலை ஏழு மணிக்கிருக்கிற மறைந்தை ஏப்போதிருக்கும். நடுயாரு

டிடு கைத்திடுச் சிரிதூ, பிறகு எழுதி, வாசித்து இல்லை நாம் நாப்பிட்டு - எனவரம் முடித்து படுக எப்படியும் இரண்டுமணி.

ஆனால் பிரச்சினை அடுத்தநாள் எழுந்பும்பொதுதான் வருகிறது. தினசரிபு போகிராம்ள் அநேமரக எட்டரைக்கே இருக்கும். ஏழு மணிக்கு எலாம் வைத்துப் படுப்பேல், அடுக்கிறதும் தெரியாது, தெரிந் தாலும் எழுப் பணம் வராது. அநேகமாக மூன்று மூன்றரைக்கே வெளித்திருக்கும். எனவில்கிற ஏழார் எட்டுமேணிப் போதுக்கு. வெய் பிக் ஜீன மூக்குள்ளால் அதற்கீல வந்திருக்கும். வெளிவிழ அரை ஞாற்யாய் முடித்துவோன்றி விழுத்தடித்து ஆயத்தமாக வேண்டி வருகும். உணவுச்சாலைகள் தீற்றிருக்கிற பேரமும் என் நேரமும் ஒத்து வராது. போதாக்குறைக்கு வைத்துவேறு. இரண்டோரு நாள் இப்படிக் காலை உணவையுங் கையிட நேர்ந்தது.

பிறகு, வெளின் கிராத்தில் இன்றும் நன்றாயிருந்தது. குரியன் வடக்கே உதித்து வடக்கே மகாகிறாலம். அங்கு நாங்களிடந்த நாட்களில் இருட்டவேயில்லை. பொழுது மங்கி மைம்மல் குழும். அந்த மைம்மலே மீண்டும் விடியும் வரை இருக்கும். எங்கிருந்தென்றில்லாத வெளிநிய ஒளி என்கும் பரந்திருக்கும். முழு வெண்ணிருக்களின் காலம் ஜன் 21 விருந்து 29 வரையாகும். நேயாறுகியின் தீற்று மூடும் பாகீஸ்தாப் பார்க்கப் பே எபோது, இரவு மணி ஒண்டிரே என்னவோ. இந்துக்கிராமாளி திட்டாராதா அந்தது. ஆனால் வெளிக்கத் தொடரமிக்கிறுந்தது. வெளின் கிராத்திலிருந்து வண்டனுக்கும் போகிற ஸ்ரீமர்ங்காக நேவாளில் பாலங்களைத் திறந்து வழி விடுகிறார்கள். பெப்பிள்களின் உயரச் சுதியும் பாலம் குறுக்கே திட்ட தடுக்காமல் நடு வில் இரண்டாய்ப் பிளந்து செங்குத்தாய் நிமிர்ந்து வழி விடுகிறது. பார்க்க வேண்டிய காட்சி.

எனின்றான் கோட்ட, வெண்ணிரவு என்று சொன்னாலும் குவரி வெளிர் தான். அந்த வெளிச்சமும் இத்தக் குளிரும் நன்றாய் ஒத்துப்போயின. நேவாப் பயணம் நல்லதோரு எனவு பேசல் மனதிற் பதிந்து போயிருக்கிறது.

முதல் நாட்ட காலையில் நான்ரச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம். வெளின்கிராத்தை ஒரு பெருங்காலி என்பதற்குப் பதில் பாலங்களாற் பிணைக்கப்பட்ட பறிபல் தீவுகளின் கூட்டம் என்று சொல்லலாம் போவிருந்தது. ஓரளவுக்கு திருக்கோணமலையை நினைவு படுத்தியது. சேவாநதியும் அன்றை கிளைஞும், மொய்க்காவும் நிலப்பரப்போடு பின் விப்பிணைந்து கிடற்றன.

1914 வகை 'பித்தர்புரிக்' - பிற்றால் பேரிக் - எனவும், பிறகு பதினாண்டுள் 'பெற்றோகிராத்' எனவும் பெயர் பெற்றிருந்த நாள், வெனி விளக்கமறைவுக்குப் பிறகு - 1924ல் - வெனில் கிராத் எனப் பெயரிடப்பட்டது. இந் நாளில் வெனினில் காலடி படாத இடமே இருக்க முடியாது என்கிறார்கள், பியோத்தரி பியரிவிக்கும் பல இடங்களில் சிலைகள் இருக்கின்றன.

வெனில்கிராத்தில் பல இடங்கள் புரட்சியுடை சம்பந்தப்பட்டனவை. முன்னால் பூஞ்செடிகளும் வெனில் சிலையுமாகத் திடீமுக் அழைகிய வென்னீர்க் கட்டிடமான 'ஸ்மோக்னி' முடியாட்சிக் காலத்தில் பிரபுக் குடும்பப் பின்னொளில் பள்ளியாயிருந்தது பிறகு, வெனில் புரட்சியில் வேற்றியைப் பிரசடனம் படுத்தியதும் இங்கிருதுதான்.

1917 ஜூலை 25ஆம் தேதிப்பூர் நாள் பிரச்சினை முழுகி, இடைக்கால அரசின் கடைசி அரணை மாரியால் அரசினமை மீது தாக்குதலுக்கு கமிக்னென் கொடுத்த போர்டிக் கப்பல் 'ஷல்பீராரா', உலக யுத்தங்களிலும், குஷ்ய-ஜப்பான் போரிலும் பங்கு கொண்டது. இப் போது நேவா நதியில் நிரந்தரமாக நங்கரமிடப்பட்டிருக்கிறது நல்லவேண, நாம் பார்த்ததற்கு அடுத்த நாளிலிருந்து பராமரிப்பு-வேலை என் நிமித்தம் அது தற்காலிகமாகச் சில நாட்களுக்கு முடிப்பட இருந்தது.

நாளில் எங்கிருந்து பார்த்தாலும் பதைய கப்பற்பட்ட அவுயல் கீட்டிடத்தின் உச்சியிலிருக்கும் 'ஹசி' தெரிகிறது. அந்தசியன் ஸ்கீக் ரோவ் என்ற கணிகானால் நிர்மாணிக்கப்பட்ட இச் கட்டிடம், குஷ்ய-கட்டிடம் கணியின் ஒரு குறிப்பிடத்தக்க பகுப்பாகச் சுருத்தப்படுகிறது நாளில் மூன்று பெரும் வீதிகள் இச் கட்டிடத்திற்கு மையமாக வைத்துத் தொடங்குகின்றன.

வெனில்கிராத்தில் ஜைகில்லாத காட்சிச் சாலைகள் உள்ளன. சரித்திர, இலக்கிய, நாடக, இசை, கட்டிடக்கலை மியுசியங்கள் என்ற பலை. வீதிகளில், பாலங்களில் நீர்ச்செலைகளில், சிலைகளில். பூஞ்சாக்களில் புராதன சிலைகளில் எல்லாம் சரித்திரம் மட்டுமில்லை, கணையும் கல்லையும் கல்வு தெரிகின்றன. கல்கிராஷ்சி பலை வெனில் கிராத்தைப் பாடினார்களென்று கொல்கிறார்கள். அந்தவென் அதிசயமிருக்கிறது?

13

“ராம், ராம், ராம், ராம்...” என்று நாராயண். எதிரே கீழைப் பெட்டிக்குச் சுந்த ஒற்றைகள் இருந்தன. ஒவ்வொரு நாளிலும் முற்றித் தமுத்துக்கள்.

"1941 டிசம்பர் 28, இறை 12:30க்கு சென்றால் இறந்து விட உதவு."\*

“1942 ஜூவி 25, பிறப்பல் 3க்கு பாட்டி மரித்தார்.”

“விவோகா, 1942 மார்ச் 17. ஏது 5மணிக்கு”

“வாண்பா மதுமா, 1942 ஏப்ரல் 13, காலை 2 மணிக்கு”

“கஷ்டங்கள் தொம்முடி இறைநிலை 1942 செப் 10, 193 ம. 4மணிக்கு”

"1942 சூலை 7.30க்கு மின்டா"

**காட்சியில் இப்படி இருந்தது:**

“காலீச்சேங்கன் எல்லோடுமே இறந்துவிட்டார்கள்; தான்மை மூலம் என்றுமியிருக்கிறோம்.”

கன்னடத்துவம் முறைக் கண்ணி மெல்லுக் காக்குட்டத்தால்

ஒற்றியபடியே, “தாங்காவுக்கு, பிறகு என்ன நடந்தது? ” என்று கேட்டார் நாராயண்.

“அவள் வெளிக் கிராத்திலிருந்து மீட்கப்பட்டார். ஆனால், பாவம், ஏற்கெனவே மீவும் பலவினப்பட்டிருந்தாலும் 1943ல் அவனும் இறந்துவிட்டாள்” - என்றார், சௌகரை பால்கோவிட.

“சாம், சாம்...”

என்னும் ஒன்றும் போழுதியவிக்கிலை.

வெளிக் கிராத்தில் பிஸ்கூரையள்ளியே இடுஷாட்டிடு மீபுசியத்தில் தாங்கள் நில்றிருந்தோம் இரண்டாம் உடைப்போரில் வெளிக் கிராத் 900நாட்கள் முற்றுக்கூயிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 41லிருந்து ஜூன் 14வரை. குண்டுவிச்சாலும், போர்முனையிலும் இறந்தோரைவிடப்பட்டினி யாகிடிருந்தோரும் ஆயிரக்கணக்கிலிருந்தார்கள். கட்டடங்களிடமிருந்து நாயர்களைப் புதைக்க நனிடிடமே தேவைப்பட்டது. பெரிய பெரிய கூட்டுப் புதைக்கும்பொலி ஆயிரக்கணக்காள மனித உடனடியைப் போட்டு முடிந்தன; இந்த இடந்தான் பிஸ்கூரையள்ளியே.

இடுஷாட்டின் வாசனை கணியாத தீபுமானிற எந்து கொண்டிருந்தது. அதிலிருந்து தார்த்தெரிசிற ‘தாயகம்’ சிலையைக்கும் ஓரே போகிற பாதை. இருமருங்கிலும் பெரிய பெரிய மேலையைய் முடிவற்ற வரிக்கூவில் புதைக்கும்கூன். ஆண்டுவன் மட்டுமே அங்கு குறிக்கப்பட்டிருந்தன. யார் எவர் என்று எப்படிக் குறிப்பிடுவது? இந்த வரி சூக்கணப் பார்த்தார்த் தெடுதூரின் சிலை நீரிறந்து; இமே நடைகளில் இந்தக் கவிதை வரிகள் போற்கிடப்பட்டிருந்தன;

இங்கே இடப்பவர் உடு மக்கள்  
அண்கள் பெண்கள் அறியாக் குழந்தைகள்  
அவர்கள் கூட செஞ்சேனை வீரர்கள்  
புரட்சியின் தொட்டிலிலே வெளிக் கிராத்தே  
இயங்கன் யாவரும் தம் இன்னுயிர் தந்து  
இயற்றங்களைக் காத்திட முயக்களை  
ஏல்லோர் பெயரையும் எழுதிடல் இங்கு  
எப்படிக் காத்தியம்?  
எனிலுமிருதக் கல்லினை நோக்குவோர்  
ஒன்றினை நன்றாயுவர்ந்திடுவார்கள்;  
ஏதாயுமிகூகே மற்றிட வில்லை.  
என்றாயுமிகூகே மற்றிடவில்லை.


—இஷ கவிதையை எழுதியவர் திருமதி. ஒல்ளா பெர்லோஸ்ட்டல், மற்றுகையிடப்பட்டிருந்த நவீரில் தீர்த்தடி நின்றுமூற்றுவரான இந்தப் பிரபல கவிஞர் விஸ்னார் ஒரு முறை இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: “சித்திரவைதாங்குப்பட்டுத்தப்பட்ட வெளின்விராத் தன்மைத் தானே அழித்துக் கொள்ளும் என்பது ஹிட்ஸின் எனிர்பார்ப்பாக இருந்தது. மூன்று, மக்கள் அந்த நம்பிக்கையை நிர்முமாக்கினார்கள்.”

சௌரை பிறகு சொன்னார்: “அந்தக் காலத்தில் மக்கள் தம் மனை மற்றுமையை இழகினால்கூடும். மாருச அப்பண்பு மேஹும் உறுதியும் உருமும் பெற்றுத்தீழ்த்தது; வெளிக் கிராத்தில் திண்மை, குஷ்ய மன்னின் ஆத்மபலத்தை கட்டுமூன்றி சோவியத் ஆத்மாவின் தன்மையையும் உலகிற்கு எடுத்தியம்பியது.”

திரும்பும்போதுதான் வெனித்தேடு - இடுகாட்டியின் நுழைவாசல ருகில் ஒரு சிறுதட்டாகி. தெளிந்த நீரினடியில் குரிய ஒளியில் நான் யங்கள் மின்னிக்கொண்டிருந்தான். திரும்பும்போது சில பேர் வீசிச்சிட்டுச் செல்கிறார்கள். மீண்டும் இங்கே வருவேப்பம் என்று நப்பிக்கூ, வரவேண்டும் என்ற விருப்பின் அடையாளம்.

பில்லரேவ்ஸ்கிரே ராபகார்ந்த இடுகாட்டியிருந்து ‘வீரர்கள் நினைவாலய’ திறை பார்க்கையிடப் போடுமே:

‘வீரர்கள் நினைவாலயம்’ புக்கோவ்ஸ்கயா ஹோட்டல் எதிரிலுள்ள வெற்றிச் சதுக்கத்தில் அமைந்திருக்கிறது. 30 ஏது வெற்றி விழா யின் போது நிறுவப்பட்டதாம். அதுவே ஒரு கட்டட சிறபக்கலை சம். அதைவிட உள்ளிருந்த ஆத்மா வேறு. சதுக்கத்தில் இருபுறத்து எல்லோப் பிடங்களிலும் வீரமிகு மாந்தரின் உருவங்கள், சற்றுத் தல்வி ஆணையாத்தீபமும் அநென்றிரில் காட்சிச்சரிக்கியும்.



வீரர்கள் நினைவாலயம்

முற்றுக்கொல் நடைப் பஞ்சம் பீடித்தபோது பாள் மாத்திரமே வாகியிருந்தது. அதுவும் ஓவின்முறையில் விநியோகிக்கப்பட்டது. தொழிலாளர், தொழில் நுட்பவியலாளர், பொறியியலாளர், போன்றோர்க்கு, நாளூரை 250 சிராமும் ஏனையோருக்கு 125 சிராமும் வழங்கப்பட்டன. இப்படிக் கொடுக்கப்பட்ட ஒரு தண்டை ஆங்கே காட்சிச்சாலையின் கண்ணுடப் பெட்டியில் பார்த்தோம். இன்னும், அப்போதைய வாழ்வின் நில்டுரேத்தையும் அகத்தோக்குப் பிடித்த தோற்றையும் காட்டுகின்ற பல்வேறு பொருட்கள், சுப்பாக்கிகள், தொப்பி கள், கடிதங்கள்... இடையிக் குரு வயலினும்...

செயல்லொன்று எஷ்டங்களுக்கு மத்தியிலும் வெளியிராத் வரசிகள் கருதிகள் வார்த்தார்கள், ஆயுதம் வடித்தார்கள், உஸ்வற்பதித் தெய்தார்கள் அதோடு கவிதை ஏழைஞர்கள் இதை அமைத்தார்கள், அரங்கைத்தையும் செய்தார்கள். மிஸ்பிரிய நூல்களை சல்திளோவ் எஷ்டற்றிக் கூலாம் திறக்கிறுகிறது. நாடகங்கள் அரங்கேறின. இதை நிழம்தசியன் நடந்தா. ஷஷ்த்ரோவிச்சிஸ் “ரழாவது விம்ப்பனி” அரங்கேறியதும் அப்போதுதான். வெளியிராத் தொடர்முயின் கல்குரீஸ் யட்டியியாகி மறைந்து கொண்டிருந்தார்கள். படையினரின் இசைக்குமுக்களிலிருந்தேர்ப் பங்குடல் “ரழாவது விம்ப்பனி” மேலே பேற்றப்பட்டது.

பாருங்கறைவிடை பூத்தமலெயை வாழ்வை அப்போது விகிடிக் கெய்த ரீத்தின் சிங்காய்த்தான் எந்த வயலினும் இந்த ‘ரழாவது விம்ப்பனி’ நிழம்சி நிரலும் ஆங்கு வைக்கப்பட்டிருந்தா.

வெளின் கிராட்டில் போர் விளைத் தமிழின் அடையாளாகிகள் இப்போது எங்குமே தெரியவில்லை.

சுற்றுவட்டாரர்திலுள்ள கட்டடசிகவிகட்டயில் கம்பீரமாகத் தான் தாக்கி நிற்கிறது. ‘வீஸாகியவெளிய் ஸபோர்’ என்கிற காட்சி ஜஸ்க் தேவாலயம். இப்போது லைக்காட்சிச் சாலையாக இருக்கிற இந்தக் கருஞ்சாம்பல் நிறக்கட்டடத்திற்கு. புதித் காலத்தில் கழுந்தம் பூசி ஜெர்மானிய விவாசத்தாக்குதலிலிருந்து காப்பாற்றியுள்ளாரிகள்.

இந்தப் பிரமாண்டமான கட்டடத்திற்குக் கட்டுவதற்கு 40 ஆண் கணாயினவாம். காரமாங்கள் எவ்வாறு பொருத்தப்பட்டன என்பதை காட்டுத்தேர்வே மாதிரி ஒன்று உள்ளே உள்ளது சமய கம்பந்த மாலை ஒவியங்கள் விதைங்களையும் சுவர்களையும் அலங்கரிக்கின்றன; உலகம் உறுதிநிற என்பதை விவக்குப் பூலை ஒன்று, ஆயக் கோடு ரகி கோள்ளுதின் கீழ்ப் புறத்திலிருந்து தொங்கி ஆட்கொண்டுள்ளது;

தேவாஸத்திற்கு முன்ன உள்ள சதுக்கத்திற்கு 'டிசம்பரிக்டுவன் சதுக்கம்' என்ற பெயர் சொல்லும் புகழும் மிக்கிருந்தும் நாட்டிற் காச- திலாருகிளதிராக - 1825 ல் கிளரிந்த வீரர்கள் நினைவாக இடப் பட்ட பெயர். மத்தியில் பியோத்தர் க்கவர்த்தியின் நினைவுகளை. முத்தாலால்ததில் இச்சதுக்கத்தில் மக்கள் கோவா பயிரிட்டார்களாம்;

இலாக்கிய வெளியிலெபாகரப்போல இன்னுமொரு பிரம்மாண்டமான தேவாஸம் இருக்கிறது- கலாங்கிலிய் ஸபோர். முன் புறம் உள்வளைந்த அரைவட்ட வடிவில் முற்றம். நடுவில் நீருற்றைச் சூழப் பூங்கா மாதிரி இருக்கிறது. அங்கிருந்த வாங்குங்கில் உட்காரர் திருந்தோம். நடு வெய்யில். மழை ஜந்து நிமிஷத்திற்கு முந்திர கால் ஒப்பிரிக்குந்தது. இனியும் எப்போதென்றாலும் வரலாம்; எந்த நிமிஷத்திலும் வரும் ஒடு ஒடுப் பெய்யும் ஒதுங்குவதற்குள் ஓய்ந்தும் விடும்; இதுதான் வெனில்கிராதி வரலாம். பெண்களைப் பேரத என்ற யாரோ கொள்ளுவார்கள்.

கட்டடத்தில் முன் பகுதியில் பிரமாண்டமான தூண்கள் நெரும் கியுள்ளன. கம்பிரமான கட்டடம். இதை நிர்மாணித்தவர் வெரூராவி தீரின் என்கிற கௌருநி. தெப்போலியனை தோற்றுத்தீர் குஞ்சுபதளபதி குத்தால்வு இங்கோள் அட்கூம் செம்யப்பட்டாராம்.

“அரை பாபா, எவ்வளவு பெரிய தூண்கள்...” என்றார் நாரா கான்.

“எந்தென தூண்கள் பாருங்கள்...” என்றே.

“இவற்றைப் பார்க்கும்போது ஒஞ்சாவில் புரட்சி வந்துமெப் புரிந்து கொள்ள முடிகிறது...”

“ஏனப்படிச் சால்கிறீர்கள்?”

“இவ்வளவுவழும் கட்டி முடிக்க அந்தச் சாலந்தில் எத்தனை போ எண்டப்படுத்தப்பட்டிருப்பார்கள்?”

எனக்கு நண்பர் விதரனயின் நினைவு வந்தது - கூவரத தாஜ்ம ஹல் பற்றிய கவிதை. எனிலை நினைவிலிகை, ஏருத்து மட்டும் நினைவு குந்தது. கொள்கேள்கு.

“ஷாஜஹான் மன்னே, உமது கணவு மாளிகையை நிர்மாணித்த ஒழைப்பாளிகளைப் பாட என்ன அறுமதியும்...

“அச்சா, அச்சா, அருமையான கவிதை...” என்றார் நாராயன்.

“இந்த வெரூராவிதீரின் கூட ஒடு காலத்தில் அடிமையாயிருந்த வர்தான் ...” என்றார் கெர்கை.

14

வெளிக்கிராத்திலிருந்து 34 கி. ம். தொலைவிலுள்ள ‘பெத்ரோத் வரேதிஸ்’ பெயர்ந்தா எத்தனைபோ திறமை வாய்ந்த கட்டடம் என்னுர்கள், பொறியியலாளர்கள், சிற்பிகள் மற்றும் ஆயிரக்கணக்கான வகையினையாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட அழகாடுபுரி. இதன் வனப்பும் வட்டவும் இன்றும் மக்களுக்கு கவர்ந்திமுக்கிக்கிறன, உலகின் பல்வேறு இடங்களுடன் ஓப்பிட்டைச்சலும் கூட பெத்ரோத்வரேதல் ஒதுபடி மேலெந்திருக்கும் எக்ஸ்ரே கூறப்படுகிறது.

இங்கே பியோசிதர் பிபர் சியின்தும், அவர்களினரும் ஆடம் பர புறநகர் வசிப்பிடமாய் முன்னர் விளங்கிய மாணிக்கையை ரஸ்த ரெல்லி என்ற கலைஞர் படைத்தான். இரண்டாம் உலகப் பேரரில் ஜூர்மானி பரிசன் இம்மானிலையைத் தனித்தாரிகள், திட்டிட்டாரிகள், கொள்ளோட்டித்தாரிகள். பெற்றோதுவரெத்தல் மீட்கப்பட்டபோது கற் குவியல்களையும், ஏழுகிப் பட்டடங்களையுமே ஒண்டுத்து வெளிநாட்டி விருந்து அழைக்கப்பட்ட நிபுணரிகள், பழைய நிலைக்கு இக்கலையைத் தூதி கொண்டிவர முடியாது என்று கைவிரித்தார்கள்.

ஆனால், சோவியத் திபுனர்களும், வெளிக்கிராட் மக்ஞாடும் அதை ஏற்கவில்லை வெற்றிட்டிருநான்காடுத்த நடவே புனரமைப்பு பணி கள் தொடங்கப்பட்டன. நிர்மாணத்திற்கே தேவைப்பட்டிருக்க முடியாத அளவுக்கு, தீர்மானம் யுடைய முறைசெய்யும் புனர்நிர்மாணம் சொந்தன் 65

வேள்ளி நிற்கிறது: பெற்றோத்வரெத்து இல்லும் பழைய முழுமை பெறவில்லை. இப்போது புனரமைப்பில் 90 வீதம் வேலைக்காம் முடிவட்டந்துக்கொல்வாம் என்றாலும் எவ்வளவு அழகு.

ஒவ்வொரு கோடை வீலனிலும் புதிதாகந் திருத்தப்பட்ட ஒவ்வொரு பகுதியைக் காட்டிக்கூத் தயாராக்குவதை புனரமைப்புக் குழுக் கண் தம் வருஷாந்த வழக்கமாகக் கொண்டுள்ளன. திறமையும் கடும் உழைப்பும் இம்மாளிகைக்கும் தொட்டத்திற்கும் மறு பிறகி கொடுத்துவிடுனர்.

அப்பினும் ஓசிகும் அடர்ந்த காலிடை செல்லும் பாதைகள். அடர்ந்த புற்றாரை, கூப்பட்ட இடமெல்லாம் நீருற்றுக்கள். பெத் ரோத்வரெத்து, நீருற்றுக்களில் நகஞம் என்றே பெயர் கொண்டுள்ளது. அதைப்பற்றிய அதித்தொ வர்ணனைகளும் உண்மையென்றே பட்டார். திறப்பங்கள் அனிவசுநிதி படி வழி இறங்கி, எதிரே உள்ள நன்டமாகத்தொனி நடக்கும்போது முன்னால் ஃபின்லாந்து வளைகுடாக்கடல் பரந்து கிடக்கிறது. இந்தத்துறையிலிருந்து, நாருக்குப் படகுச் சேவை நடத்துகிறார்கள். ஒருங்கிணநேரப் பயணமாகி மாலை ஏழாராமனியில் மஞ்சள் வெய்யிலில் அந்தப் படகுப் பயணம் வாய்க்கையிலிலை—பிழதிட்டேரம்.

பெற்றோத்வரெத்தௌக்குப் போய் வந்த அடுத்தநாள், ஒரு இரண்டையும், பங்களைத்தேஷ் பிரஜையரா அவரது கணவரையும் கேள்வி கிராத்திக் கந்திக்கை நேர்ந்தது. திருமதி சாந்தியாவக்குப் பொழும்பு சொத்து அரிர். ஏழாண்டுள்ளாக சேரவியத் தூணியனில் இருக்கிறார்: 'கிள்ளை நாட்டார் இலை' பற்றி கெள்வின் கிராத் பல்கலைக் கழங்கத்தில் ஆராய்ச்சி செய்கிறார். கணவர், ஏது ஜலாகி, 'வங்காவ நேரத்தில் கலைகார நடவடிக்கைகள்' என்கிற விஷயம் பற்றி ஆய்வு செய்து, அதே பல்கலைக் கழகத்தில் கொற்றிப் பட்ட வேட்பாளராகியிருக்கிறார். காதல் திருமணம். மாணவர் விடுதிப்பேயே இவர்களுக்கு ஏற்ற இருக்கிறது. அழைப்பின் பேரில் ஒருநாள் அங்கு போனேன்.

தமிழ்க் கலை கலாசாரம் பற்றியெல்லாம் திரு: ஜவால் நன்றாக்குத் தெரிந்து கைந்திருக்கிறார். தென்கிழம்காசியப் பண்பாடு பற்றி அவர்கள் நினையப் படிக்க வேண்டியிருக்கிறது: 'ரவீந்திரநாத் தாகூர், நஷ்டகீ இல்லாம், பங்கம் கந்திரர், சந்தசந்திரர், சல்வாச கந்திரர், மத்துதாச நாச—இவர்களையெல்லாம் விட்டு விட்டு ஒரு வங்கக் கலைச்சாதன நினைத்துக் கூடப் பார்க்க முடியாது'— என்ற ஒரு இடங்கில் குறிப்பிட்டார்.

புதுக்கிளி, நேரடிச் சமரிக் மரணமகடந்த இடம், இவர்கள் விடுதிக்கு வலு சமீபத்தில் தாவிருந்தது; அங்கே அழைத்துப் போனார்கள்—

இரு பந்த மனிக்கு; என்க நாட்டில் ஜந்து ஜந்தரக்கு இருக்கிற மாதிரி இருந்தது. அமைதி குறித் அடர்ந்த தோப்பொளில் நனிபாக குதாபியென்று.

எல்லாவற்றிலும் முக்கியமானதென்னவென்றால், இந்தச் சம்பதி ஏன் அற்புதமான இசைக்கணிஞர்களாக இருக்கிறார்கள். சாந்தர கருமையாகப் பியாடு வாசிக்கிறார்! அவரது முதற் பட்டத்திற்கு அதிலும் தேர்ச்சி வேண்டுமிருந்தது. ஜலாலுக்கு கவர்க்கிறமான எம்பீர மரன் குரல் வளம் இருக்கிறது. குஷ்ய மொழிப் பாடலென்கூற வாய் பாடுது! ரகுச் சமீன்தோகிள் ‘நாகரகங்’.

பெருங்கொடும் போர்கவில் உயிர்களை நீந்தவர்  
புறழுதுகி டாப் பெருவிரர்  
புதை குழிகளிலே மறைவதில்லை.

வெண்ணிறக் கிறகுடை நாகரகளாய்  
வினாவிலே பறப்பவர் அவர்கள் தாம்  
—இப்படி அடிக்கடி எண்ணம் வரும்.

மாலை மங்கிய போதுகவில்  
கடிக் கொண்டவர் பறக்கின்றார்  
— குதிரைகளின் மேலே முன் பெல்ளாய்  
கட்டமாய்க் கேர்ந்தே விரைந்தது போல்.

தொடுவான் தொண்டியில் மறையுமிரால்  
ஒரோ ஒருவரை அவராழைப்பார்  
அதையே நாய்கள் ‘அவர்’ மொழியிக்  
அவும் நாகரகள் அழைப்பென்போம்.

இனந்தவர் நன்பர் பேரை அவர்  
சிவநுவான் வெளியில் விரைவைப்போல  
இடையிற் தெரியும் அந்த இடம்  
எண்காய் அங்கே இருக்கிறதோ?

நாகரயாப் நாலும் மாறுகிற  
நான் வரும்போது சிறங்கிப்போல்  
மன்மதிருக்கும் மாந்தரெல்லாம்  
அன்னார் தெளையும் பார்ப்பிரகள்  
அவும் குரலை கேட்பீர்கள்!

—அந்த வைத்ததயும் முதற்கிண் எம்பீரத்ததயும் கொண்டு வருமடியாதிருக்கிறது.

ரகுல் வீலதோல் சரிவசேர அறிமுகம் பெற்ற சோலியந் - தாகெல்தானைச் சேர்ந்த அவர் மொழி வினார். — வெளில் பரிக போன்றவற்றையும், உழைப்பு வீர விருதையும் பெற்றார். 50 மொழி களில் இவர் படித்துகள் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும் பேட்டி யோசி நில் அவர் சொல்லியிருந்த எத்து இப்போது நினைவு வந்தது.

கே: விவசாயி தானியத்தை மற்றவர்களுக்காக உற்பத்தி செய்கிறான். கருங்கத் தொழிலாளி கள் கொண்டு வருகிறான். ஒரு கவிஞரின் வேலை என்ன?

ப: இப்படி ஒரு கேள்வியைத் தங்களுத்தான் கேட்கற் தொடர்ச்சி ணால், எந்தக் கவிஞரும் எதையாவது எழுத முடியுமென்று நான் நினைக்கவில்லை. அவசி மனதில் குறிப்பாக ஒரு இலட்சியமென்று தனியாக இருக்க முடியாது. ஏனென்றால் இலட்சியமால்தான் அவனே ஆக்கப்பட்டிருக்கிறான். அதுதான் அவனைப் பாட்டி செய்கிறது. அவன் கேள்வி பேப்பவனேயெழிய பதில் தருபவனை வான். சமுதாயம் தீர்ந்துக் கொண்வதற்காக அவன் பிரச்சனையைக் காட்டுகிறான்.

ஐங்கால் தம்பதேவன், வங்காள், சிங்காமொழிப் பாட்டிகளையும் பாடி விருந்தவித்தார்கள். மக்களியில் பிபானோவும் கணவரின் குருதும் என்ன அற்புதமாய் இருக்கவு கொள்கின்றன! அந்த மாலைப் பொழுது, இந்த இரை, இதில் கிறங்கிப் போய் நிற்கிற மற்ற மாணவர்கள்...

வெளிக் கிராஸ் பல்லைக் கழாம் பற்றிய பேச்சு அதற்கொடு சம்பந்தப்பட்ட தமிழாய்வு பற்றிய கில நினைவுகளைத் தந்தது.

பக்கலைக்கமகந் தேங்குனிய மொழியைத் தழையின் கீழைப்புயைப் பலுதியில் தமிழ் போதிக்கப்படுகிறது. இது 40 ஆண்டுக்கட்டும் மேலாக நடைபெறுகிறது. 1929ல் அலெக்காந்தர் மெர்வாத் எழுதிய “தமிழ்ப் பேச்சு மொழி இலக்கணம்” என்ற நூலை வெளியிட்டார்கள். சௌம் யோன் குதினும் இங்குதான் பணியாற்றினார். ஆழ்ந்த தமிழறையும் கவிதை புண்யம் ஆற்றலும் பெற்றார் இந்தச் செம்பியன். தமிழின் குந்த பல மொழிபெயர்ப்புக்களைச் செய்தவர். தமிழ்-குஞ்சு அகராதி தொகுத்தவர். ‘72ல், ‘தமிழ் மொழிகின் சொல் வடிவ ஆணம்பு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. ‘50 வளிக் பிற்பகுதியில் இங்கு பணி புரித்தவரும் ‘தமிழ்-குஞ்சு சொற்களுடைய அகராதி’ யை ஆக்கியவரு மார் சென்னை- ஆதிலட்சுமி அவர்களின் மாணவரான நிதிந்தா குரேஷ் இப்போது போதனுகிரியராக இருக்கிறார். மனிதனியல் இனப் பரம்பலியல் மியுசியத்தில் குதினின் மாணவியான மார்கரித்தா திரு

வாசத்தை மொழிபெயரிப்பதிலும் அதன் வரைற்ற வைசாச  
ஆய்விலும் கடுபட்டுள்ளார். இதே நிலைத்தோக்கு சேர்ந்த அறிஞர் யூரி  
நோரோலஸ் தலைமையிலான மூன்றாவது ஆகி இந்திய நாள்களில் தா  
ஆராய்ந்து, அது திராவிட முதாகதையின் நாகரிகமே என்பதை நிறு  
வியுன்னனர்.

உதவும் வேலை சூடு பாட்டியென்று கீழ்க்கண்ட  
பூர்வாக அறிவு நோயைக்கொண்டு வருகிற நிலைத்திட்டம்  
ஏதுமிருந்து ஏதிலி கூட மாத்து நோயைக்கொண்டு கொண்டு வருகிற  
ஏதுமிருந்து ஏதிலி கூட மாத்து நோயைக்கொண்டு கொண்டு வருகிற

# 15

லெனின் கிராத் ஒடு 'கலைங்கர்' என்ற முறைப்படுவது கண்ணிரும்  
புகிற இடமெல்லாம் சிற்ப, கட்டட, சித்திரக்கலை உண்ணதானாலே படு  
கின்றன. இப்படியான நளிரேயே "கலைச்சதுக்கீ" என ஒன்று வேறு  
இருக்கிறது. சதுக்கந்தின் மத்தியில் புஷ்கின் சிலை. நவீனமான —  
வாழ்வை நேசிகிற — புஷ்கின். அதை கண்ண உயர்ந்தி மீபிரமாக  
நிற்கிற மாதிரி. கண்ணு அனிகுஷிள் வடித்த சிலை.

நெங்ஸ்கி வீதியிலிருந்து இடப்புறம் திரும்பினால் அரை கிளேர  
மீற்றர் தார்சித் கலைச்சதுக்கீம் இருந்தது: கிளைச்சதுக்கீத்திற்கு இப்  
பெயர் வர்க்கானமான குஷ்ப மியுசியம், குஷ்ப ஓவியக் கலைகள்  
இருபெரும் காட்சிச்சாலைகளிலெரங்கு. (மற்றது மாலைகோவின்  
திரெத்தியாக்கோவி காட்சிச்சாலை) புஷ்கின் சிலைக்குப் பின்னால் தெரு  
வைத்தான்டி. பக்கமயப்பிடி எண்ணியட்டி தன்மீத் மீபிரமாகப் பொருத்  
திடு கொண்டு நிற்கிற கட்டிடம் இந்த மியுசிக்கு இனுக்கட்டது: இதன்  
முந்திய பெயர் மியலிலோவல்ஸ்கி மாவிக்கை. 1825 ல் பிரபக கட்டிடம்  
கலைஞரான காஸ்கூலி இதை நிர்மாணித்தார் கூலி பிறப்பால்  
இத்தாவியர், இதயத்தால் குஷ்பர் எனப்படுவார்.

நாங்கள் போல் நேரம் காலை. ஆன்விய அரபுமொழிக் கலை  
ராஜ யூகிப் என்னுடனிருந்தார். திரு. நாராயணம் வேறு கில

நன்பர்களும் வரவேண்டியிருந்து சதுக்கத்திலிருந்த வாங்குகளிலோக் கிடைத்து வெய்திப்பட உட்காரிந்தாம் நினைவு வெய்தில், எதிரே புறை கணும் கிட்டுக் குருவிகளும் சிறைத்துப் பறந்தன.

“அந்தப் பாட்டைப் பாடுங்களே- நந்தாக்கியா...”

புதினின் நந்தாக்கியா பற்றிய கலைநூலை நல்பர் அரபியில் பெயர்த்திக்குந்தார். ஏற்கெனவே கேட்டிருக்கிறேன்: அந்த யைத்திற் கும் யூக்கிப் பாடுகிற அழகிற்கும் எத்தனை தாழூம் கேட்கொம். மொழி புரியாவிட்டாலும் ஏருத்து தெரிந்திருந்தது. ஒயித்துப் பாடுகிற கலை ஞானி. போதாதா?

யூக்கிப் மெசினப் பாடினர்: “கொடியுடல் கருவிகளிக் குவைடி மே போது...”

புதிகள், குஷ்ய மகிளின் ஆசீமா, அவர்கள் மனைவிகள் பிரிக்க முடியாத பகுதி- என வர்ணிக்கப்படுவார். பல இன் மகிளின் வாழும் சொலியத் தாடிடல் மிக அதிகமான நேரிக்கப்படும், மிகப் பிரபவமான, சொரவத்துக்குரிய கலைஞர். சொலியதி எலை கிளக்கியக் கலைஞரும் கலாசாரத்தினாதும் ஜீவனுள்ள மகந்தான் உற்சாசிதிபாகுக் கணிக்கப்படுவார்.

“எனநேரம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? ” என்றபடி நூராய் னும் நன்பர்களும் வந்தார்கள்.

“சதுக்கத்தைத் தாண்டி நங்களிறப் புலேகிப்பாட்டு வேலிக்குள் நுழைந்தேசம்ரு அழகிய பூஞ்செடுகள் மரங்களைத் தாண்டி, பகுத்துயர் நீத் மாளிகைத் தூண்கள், கட்டடத்தில் வேலிக்கோற்றமும் உடலைமைப்புகளும் ஒலிறியைத்து முழுமை சேர்த்தன.

நீண்டதொரு வரிகா நின்றது விருந்தாளிகள் என்ற மதிப்பு நூற்று, சில கோது உள்ளே போனால். 1900ம் ஆண்டினில் கலைக் காட்சிச்சாலை ஆக்கப்பட்ட இம்மாளிகையின் இடு மன்றபங்கள் ஏற்றிருந்த மாதிரியே இனிமுழுமிகுப்பதாகச் சொல்லினார்கள். கூரோயியங்கள், விதான ஓவியங்கள், சிறபங்கள் இவையெல்லாவற்றைதும் இசைவு கொள்கிற தளம், கலைாடங்கள், ஓவிய, சிறப், சொருபங்கள், கலைஞரிய் பொருட்கள் - எல்லாமாக முன்று கட்சத்திற்கும் மேற்பட்ட எல்லப்பொருட்கள் இங்கிருக்கின்றனவாம். உலகிலேபே குஷ்யக் கலைங்கள் மிகப் பெரிய கூடங்களிலே இருப்ப இது விழங்குகிறது. 18ம் நூற்றுண்டின் கமய ஒளியங்களிலிருந்து கமாகங்க கலைஞர்களின் கலரோவியங்கள் வரை பேணப்பட்டு வருகின்றன. புராண நீண்டவங்கள், சரிதீர சம்பவங்கள், இயற்கைக் காட்சிகள், மனிதர்கள்... ஒவ்வொரு

ஒளியமும் நன்றன் யான், சமூக, ஒழுக்க, அழகியல், தினைப்பாடுகளைப் பிதிபலிப்பனவாய் விளக்குகிறாரன். காணம், மற்றும் பாணி — இவற்றின் ஒழுக்கில் நாற்றங்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஆவை அமைக்கப்பட்டிருந்தன.

ஊன் பரிய வோல் தீட்டிய ‘பொம்பியின் கடைசிநான்’ என்ற புத்திப்பற்ற ஒளியதையும் இங்கு கண்டேன். தினையில் நின்ற சில பெயர்கள்: நெப்பிள், றப்லெல், கெர்சி, இவானேல், விள்ளையாக்கோவ், குல்கெர்சோவ், ஒன்னேபான்ஸ்கி,...



மத்தியான நேரம். நெவ்வீகி வீதியிலிருந்த அந்த உணவுச்சாலை நிரம்பி வழிநூல் வோண்டிருந்தது. கால் சாப்பிட்டு சொன்டிருந்த மேசையில் இங்கு நூமரங்குபோர் கலைப்பகலைப் பேசியபடி உணவுக்கு திட் வோண்டிருந்தார்கள். என் வயது தானிருக்கும். ஒருவகுக்குத்தாடி. பார்த்தால் கலைஞர் போல் தானிருந்தது. சாப்பிட்டு முடிந்ததும் கேட்டேன்.

“மன்னிக்கையும் நீங்கள் ஒவியர்தான்களே?”

“ஆம்... எக்குரீ... மகிழ்வுடன்.

“இங்கே ஒவியர்கள் சங்கம் எங்கிருக்கிறது?... உண்மையைச் சொல்லப் போனால், எனக்கு ஒவியர் ஒருவரைச் சுற்றிக் கொண்டும்...”  
— திரு. பியோதரவு பற்றிய விபரத்தைச் சொன்னேன்.

“இதற்கு நீங்கள் விசாரணை ஒலுவலைத்திற்குத்தான் போத வேண்டும். அவர்கள் உதவுவர்கள்...”

“அது எக்கே இருக்கிறது?”

“இங்கேதான், பச்சத்தில்... வாருங்கள், நாங்களும் வருகிறோம்...”

“நீங்கள் ஒவியர்களே?” — வழியில் இவர்களுல் கேட்டார்.

“இல்லை, எழுத்தாளன்...”

“எப்படியோ — கலைஞர்தான்...” சிரித்தார்.

ஸ்வரவச்செலையை பியோவிலிருந்த பெண்மனியையும் கொஞ்ச நேரம் கஷ்டப் பட்டுத் தேவன்டியிருந்தது மற்றும், இவர்களை நன்றாக்கும் கவலையைத் தெரிவித்து விடை பெற்றார்கள்.

“என் துரதிருஷ்டம் துரதிருஷ்டமா? கவலையை மென்று சொல்ல வேண்டும். காராநிதி ஃபூரியிக்கா தத்திருந்த ஒவியர் ஃபீயோதரவு

அவர்களின் தொகைபேசி என்னில் ஏற்றுப் பயிர்களினைப் பிரதிவெட்டு  
எனிப்பதை எகிளோ தங்க விட்டு விட்டுடேன் வெறும் நம்பனர் மாற்  
திரும் வைத்திருக் கொண்டு அந்த மாபெரும் நாளில் பாருகிகென்ற  
டயல் செய்வது? வெனில் கிராத்திலிருந்த எல்லா நாட்களிலும் முயன்  
நதநாள் மிச்சம், ஏமாற்றாத்தான் திரும்ப வேண்டியிருந்தது. ஃபூர்  
விக்கார அவர்கள் சொல்லப்பட், மாஸ்கோவை விட்டுப் புறப்பட்டுமுன்,  
லெனில் கிராத்தில் எங்கே தங்குவேண் எனிப்பதையும் அவருக்கு உலரே  
அறிவிக்க ஒடுத்தாது. போய் விட்டுக்குந்தது.



'தாங் திட்டிய பாரதியாருடன் ஓவியர்  
மிஹயீல் ஃபீயேந்தரவ்'

வெனில் கிராத்திலிருந்து திரும்பிய பிறகு, கனாந்தி பிசிக்கினு  
வைச் சுந்திரதுப் பேசிய போதான், ஓவியர் மிஹயீல் ஃபீயேந்தரவ்  
கிருப்பது ஏற்ற இடம் எந்த பிறகு ஞாபங் வந்தது: ஃபீயர்கி! கொழுக்கட்டுட்கப்பன் மாதிரி 'விபோரி, விபோரி' என பிறகு  
ஏது என்ன பிரபோசனம்?

நெடுஞ்சாணியிலிருந்து பின்னால் பொதுவாக அரசினால்  
நீண்ட காலம் முழுமொத்தமாக இரண்டாண்டு  
நெடுஞ்சாண நீண்ட காலமாக இரண்டாண்டு

# 16

நெவ்ஸ்கி நெடுஞ்சாணியிலிருந்து திருப்பி நடக்க அரண்மனைச்  
துக்கம் வருகிறது நடுவில் உயர்மாப் நிதிகிறது அவைக்காந்திரவள்ளிக்கு  
நூல். இந்தச் சதுக்கத்தில்தான் 1905ம் ஆண்டில் - 'இரந்த ராயிழ்'  
என்ற பின்னர் பெயர் பெற்ற ஓர் தெளில் - சக்கரவர்த்திக்கு விளை  
விப்பம் எடுத்து வந்த அப்பாவிக் குடும்பிகள் அவன் பகட்டனார்  
படுகோள் செய்யப்பட்டனர். அதற்கு 12 ஆண்டுகளின் பின்னர்,  
ஏரட்சிகாரர்களில் வெற்றித்தாக்குதல் நடைபெற்ற இடமும் இதுவே.

சதுக்கத்திற்கும், பின்னால் நேர நடுக்கம் இடையில் உள்ள மீ  
பிரமான டட்டாத்தால் நீலாரின் மாரிகா அரண்மனை. இப்போ  
தைய 'எரிமித்தாஷ்' என்கிறோம். கிட்டத்தட்ட இரண்டு நூற்றுக்கு  
ஏட்கு முடி. இரங்கவர்த்தினி 2ம் எண்ணில் வாங்கிய இருநூற்றுச்  
கொச்ச ஒரியங்கள் இந்தக் கலைக்கூடத்தை முனைகளின் செய்தன.  
எரிமித்தாஷ் இங்கு உலகின் மிகப் பெரிய மியுசியங்களிலோன்று.

'எரிமித்தாஷ்' என்று 'தனித்த வாழ்விடம்' என்ற அர்஥த்தம்  
150 ஆண்டுகளாக, இந்தக் கலைக்கூடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி  
மறியிடப்பட்டு வர்த்து. புங்கின் கூட, அரசனின் அனுமதி பெற்றே  
பார்வையிட்டாராம். படங்களைப் பிரதியெடுக்க விரும்பும் ஒளியர்  
க்கும், தம் அரசு விசுவாசநிதை நிருபிக்க வேண்டியிருந்தது. ஆனால்,  
இங்கு ஆண்டுதோறும் பல இடங்களிலேயுள்ள பார்வையாளர்கள்

வருகிறார்கள் இவரை, பொதுமகிளி, மாணவர், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு திறத்தூர்.

மொத்தக் காட்சிச்சாலைகள் ஏற்றுமாழ 325, காட்சிப்பொகுட்டள் 27லட்சம். பாரிசையிடப் பணமாதங்கள் தேவையும். நாங்கள் இரண்டே நாட்சி நாள் பார்த்தோம்.

புச்சத்தை கலாசாரம், கிரேக்க - ப்ரோமானிய கலாசாரம், கீழ்த் திலைக் கலைகள், குஷ்யக் கலைகள், மேற்கு ஜீராப்பியக் கலைகள், நாணயங்கள் - என்ற ஆறு பெரும் பிரிவுகளில் காட்சிப் பொகுட்டள் வகுக்கப்பட்டுள்ளன. இதிதானிய, ஸ்பானிய, ஜூட்மானிய, ஆங்கில, ஒல்லாந்து, ஃபிரெஞ்சுப் பாணி ஒத்தியங்கள் காட்சிக்குள்ளன. ஏஃபேல், வியஞ்சோ டானியலி, ரெம்பிராண்ட், பிக்காரோ போன்ற உலைப் புதைப்பெற்ற ஒத்தியமேதைகளின் படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிடடியது.

பிரித்தி பெற்ற குஷ்ய ஒத்தியர் அலெக்சாந்தர் இவானேயின் மகிளன் முன் கிறிஸ்து தோன்றுகிறார்' என்ற புகழ்மிக்க ஒத்தியத்தை மும் பார்த்தேன். இதைத் திட்ட அவர் 25 ஆண்டுகள் உழைத்தா வெனவும், 600க்கு மேற்பட்ட உருவரைகளை ஆக்கிப் பார்த்தாரென ஏம் சொன்னார்கள். விவிலியக் கருத்தொன்றை வைத்துத் திட்டப் பட்டது. இந்த ஒத்தியம், ஒத்தியநாயகர் மகிளன். மகிளன் சுதாநியதி கதச் சுதாநியபது. கிலர் மகிழ்ச்சியாக பயங்குகிறார்கள். கிலநாக்கு அவநம்பிக்கை, கிலநாக்கு வெறுப்பு. அடிமைகள் எழுதிருக்கன், பிரபுக்கள் திடுக்குறுகிறார்கள்... இவானேவ், கலைஞர்த் தமிழ்மையே - தமிழ்நாட்சிரத்தை, எதிலை, ஆராக்கங்கிறதை, வாழ்வை - அர்ப்பணித்த வரி எனப் பேச்றப்படுகிறார். மால்லோவில் திரெத்யாக்கோவ் காட்சிச்சாலையில் இவருக்கொன்ற தனிப்பகுதி ஒன்றுண்டு.

எர்மித்தாவில் கீழந்துசேப் பிரிவில் புராதன இரிதிய் சீன, ஜப்பானிய, அரபிய, பார்சிய, எகிப்திய மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் 136 ஆயிரம் கலைக்கிளையங்கள் உள்ளன என்றார்கள்.

வெளிநாட்டுப் பாரிசையாளர்கள் இன்னு பெருமானில் வருகிறார்கள்; எர்மித்தாவும், சர்வதோக் கலைக்கூட்சிகளுக்குத் தன் சேகரங்களை அனுப் பவுத்துப் பங்கு கொள்கிறது. பிறதேசப் பொகுட்டங்கும் இங்கு பாரிசைக்கு வைக்கப்படுகிறன. தன் ஆராய்ச்சியாளர்களுடும் யணிகளில் பெறுபேறுமை எர்மித்தாஷ். நாற்றுக்கணக்கான நாசிக் காக கெளியிட்டுள்ளது. அதன் நிபுணர்கள் கலைநிறுவனங்கள்க்கும், நனிப்பட்ட கலை ஆர்வலரிக்கப்படும் தம் ஆலோசனைகளை வழங்குகிறார்கள்; ‘கலை மக்களுக்கானது’ எனியது எர்மித்தாவிலை சுல்லாகம்பு.

வெளிக்கிராத் நினைவுகளீல் இனிக்கிற இடம் தொட்டு இடம் புஷ்டியில் முடிவார் நவரிவிருந்து 27 சி. மீ. தாழம்.

முனினர் ‘போரின் கிராமம்’ என்ற பெபருடை அரசு குடிம்பத் திடு கோட்ட வாசஸ்வமாகத் திகழ்த்த இடம்; புஷ்டியில் இடுகிருந்த விஷயத்தில் கற்றூர். இங்கிடத்தின் தெய்வீசு ஈழகு கனிஞர் வாழ்நாள் முழுவதும் கவரி மன்றில் அழியா இடம் பெற்றிருந்ததாகக் கூறுகிறார்கள்; நகரினிருந்து உலவுவதற்காக புஷ்டிகள் அடிக்கடி இங்கே வருகிறார்கள்.

போரினைப் புஷ்டிகளை நினைவு படுத்துகிற இடம். குறுக் கிள் கேநு விஷயமும் அதிகப்பட்டு கட்டட, இற்பு, ஒழியக் கலைஞரும் இங்கு வாசுக்.

யாற்று புற்றார், இகட்டகிக்கட்ட நீர்நிலைகள், அடர்ந்த ஓரூப்புக் கண், அப்பிள், ஒங், கீபிரி, செர்வி, பிர்ச், கரிதிலை, போய்பிளி, வட்ட இலை விளக்கடி... ரஷ்யாவின் நெல்லையும் இங்கு கண்டோம். எங்கள் நாட்டு வகைகளிலும் கொஞ்சம் பெரிது. செம்பலுப்பு நிறம், கற்றும் படி, காக்க ஏற்கிணவே மாஸ்கோவில் கற்றுக்காலத்தால் — சிலக் கூட்டு வாயும் குவை, ஆனால் இந்த வரேஷனூரின் உடம்பில் பாதி வேள்வீர். கத்துவதும் வித்தியாகம்.

இங்கேயுள்ள மாளிகை, 18ம் நூற்றுண்டு குரம்பதிதில் தலை கிறதீ முஷ்பு சிற்பிகளால் நிர்மாணிக்கப்பட்டது.

நட்டாத் தனிப்பிள் ஓரிட்டிதிவிருத்த கல்லில் குந்தினேற். “கல்லிவிருத்தை கூடாது, இங்கு யாரும் இருப்பதில்லை...” என்றார் செரிபா. விழுது

இங்கும் இப்படி ஒரு நம்பிக்கையா என்ற யோசித்துக் கொண் டிருப்போது அவர் சொல்லுர்:

“... குளிர் ஓரூப்புக்கால, ஏற்கன் எப்போதும் குளிராகவே இருக்கும். அது உடம்புக்கு கூடாது. முத்தியமாகப் பெண்களுக்குத் தூரது...”

ஏனும் தாங்களைக் கவ்விழுக்கி எடுத்து  
“...காலை கால பாலை — முழுமை கால.



பூர்வதாங்கள் கூடுமிகை நூல்களிலே நோய்  
நோய் கூறும் செய்யுதானால்கூட, அதிலே நோய் நோய்  
நோய் நோய் என்ற உருவாக்கும் கூடும் பூ செய்யுதான்  
நோய்  
நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய்

நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய்  
நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய்

## 17

வெளிக் கிராத்தினிருந்து புறப்பட்டதும் பல்ல ரயில்தான். சௌரை,  
நாரசபன், திருமதி; மேன்ஜி, கண்ணார் யூக்ஸ், ஊவாண்டாவிக்  
வாஞ்சு, பாக்ராதைச் சேர்ந்த சாமி, கண்ணா முடிக் கண்ணி குழி  
பல் கிரிக்லும் ஏந்த ஜப்பானிய இளைஞர்.

“நீதமில்லாமல், புழுதி புகையில்லாமல், நெரிசலில்லாமல் ரயில்  
ஒடிப்பது அடுத்த பக்கத்தில் யாரோ பரடினார்கள்: “தலைதான்ய,  
வெளிக்கிரா... நல்விதான்ய...”

“பேரவ் வருகிறேன் வெளிக் கிராத்  
உள் ஆரூபன், பாக்கன், அழகிய வீதிகள்  
ஏ நிலர் சேஷன், கணமலி கட்டிகள்...  
போகிறேன் இக்கே எவ்விலும்  
பிறிதொரு நாளில் வருவேன்...”

பிறகு, கீழ பாடும் பாட்டும் கிட்டத்தட்ட இதே மாதிரிதானி  
நீத்த.

“முத்து கொண்டெட்டெட முறம் நிறஞ்சு  
யவளங் கொண்டெட்டெட பற நிறஞ்சு

நூ நூ நிறஞ்ஞிட்டும் நிறயாததொரு பாத்ரம்  
மனக மாத்ரம் -- என்டெ மனக மாத்ரம்...”



தின்கள் அதிகாஸையில் பிழை. சனிக்கிழவை கண்டதனுக்கும், குருபிழு நண்பரிகளிடம் விடைபெறுவதுமாய்த் தழிந்தது. சௌரேக  
இவசனவீசு, ஸ்ரீ மற்றும் நண்பரிகளிடம் விடை பெற்று சொன்ன  
டேடி. காலநிதி ஃபூரிஸ்க்கா அப்போது மால்லோவில் இல்லை. விடு  
முறையில் வெளியூர் போயிருந்தார்.

ஞாயிற்றவு பதினெடு மனிக்கே நவரிவிருந்து விமானத்தையம்  
ஏறப்பட்டோம்: இன்னும் இருட்டவிள்லை, என்றாலும் வாயில் நிலாதி  
தெரிவிற்று.

வெளிக்குற்றாலோ ரக்ஷிதாண்டியபோது, விடைத்திருவது போல  
மால்லோ முழுதாய்த் தாட்டித்தந்தது. வெளிக்கிராத் ரயிலில் கேட்ட  
பாட்டு, சொஞ்சம் வித்தியாசமாய் மனதில் வந்தது:

“தல்விதாண்ய மன்க்வர நல்விதாண்ய.....”  
வெஷ்டிமெத்தியேவோ செல்லும் சாலையில் யாவரிக்கொனும் மேலே  
செவ்வாளரும் இன்னும் மேலே நிலவுந்தெரிந்தார்; அவ்யாவு குளி  
ராயிருக்கவில்லை.




நாலுமணிக்கு விடுநிறிருந்தது. விமானம் மேலேழுந்ததும், எடு  
வாணத்தில் செவ்வருண்ணடையான குரியன், இன்னும் சொஞ்சம்  
போனதும், வெள்ளியாய்க் கீழே மின்னுகிற பூர்வ தொடர்.

இந்த விமானத்திலும் நிறைய இணங்கல் இளைஞர்கள் வந்தார்  
கள். சோனிபதி நாட்டிடு பக்லே பக்லைக்கழங்களிற் படித்திற,  
விடுமுறைக்கு விடு செல்கிற தெள்ளிவங்கை மாணவர்கள்.

நாலுமணிக்கு கொழும்பிற்கும் போய்விலைக்குமென்று செங்குர்  
கள்

இவங்கை எப்படியிருக்கும்?











சென்றசதுக்கத்தில் ஆசிரியர்

## சாந்தனின் பிற நால்கள்

1 பார்வை

(கலைத்தொகுதி)

2 கடுகு

(கலைத்தொகுதி)

3 ஒரே ஒரு ஊரிலே

(கலைத்தொகுதி — சாதிதய மண்டவப் பரிசில் பெற்றது)

4 ஒப்டோமா

(நாவல் — வரதர் வெளியீடு)

5 முளைகள்

(கலைத் தொகுதி — சென்னை NCBH வெளியீடு)

6 கிருஷ்ணன் தூது

(கலைத்தொகுதி — பரானோயங்கோட்டை ‘இலக்கியத் தேடல்’ வெளியீடு)

7 ஆஸரகள்

(இரு நெடுங்கலைகள் — ரஜனி பிரசரம்)